

4. யுத்த காண்டம்	4. Udhha Gaandam
1. ஏ ம கூ ட ப் ப ட ல ம்	1. Yema koodap padalam
நாரண னென்னுந் தேவும் நான்முகத் தவனும் முக்கட் பூரணன் தானு மாகிப் புவிபடைத் தளித்து மாற்றி ஆரண முடிவுந் தேறா அநாதியாய் உயிர்க்கட் கெல்லாம் காரண னாய மேலோன் கழலிணை கருத்துள் வைப்பாம்.	naarana nennun dhevum naanmugath thavanum mukkat pooranan thaanu maagip puvipadaith thaliththu maatri aarana mudivun dheraa anaadhiyaai uyikat kellaam kaarana naaya melon kazalinai karuththul vaippom.
திண்ணிய அவுணர் தம்மைச் செற்றிட இன்னே செவ்வேற் பண்ணவன் ஏகும் எல்லா அமரரும் பாங்கிற் செல்வர் துண்ணென யானும் ஏகா தொழிவது சூழ்வன் றென்னா எண்ணிவந் திடுவான் போல இரவிவந் துதயஞ் செய்தான்.	thinniya avunar thammaich setrida inne seerver pannavan yegum ellaa amararum paangir selvar thunnena yaanum yegaa dhozivadhu soozvan rennaa ennivan dhiduvaan pola iravivan dhudhayanj seidhaan.
இரவிவந் துதய வெற்பின் எய்திய காலை தன்னின் அரியணை மிசையே வைகும் அறுமுகங் கொண்ட அண்ணல் பிரமன்மால் மகவான் தேவர் முனிவரர் பிறருங் கேட்ப வரமிகு சிறப்பின் வீர வாகுவை நோக்கிச் சொல்வான்.	iravivan dhudhaya verpin eidhiya kaalai thannin ariyanai misaiye vaigum arumugan konda annal piramanmaal magavaan dhevar munivarar pirarung ketpa varamigu sirappin veera vaaguvai nokkich solvaan.
பாவமே பயிலுஞ் சூர பன்மனும் அவுண ரானோர் ஏவரும் முடிவா ராக இமையவர் இடும்பை நீங்க மாவியல் கின்ற வீர மகேந்திர புரத்துக் கின்னே போவது புரிது நந்தேர் பொள்ளெனக் கொணர்தி என்றான்.	paavame payilunj soora panmanum avuna raanor yavarum mudivaa raaga imaiyavar idumbai neenga maaviyal gindra veera magendhira puraththuk kinne povadhu puridhu nandher pollenak konardhi endraan.

<p>வள்ளல்மற் றிதனைச் செப்ப மாலயன் மகவா  நாதி  உள்ளபண் ணவர்கள் கேளா உவகையங்  கடலின் மூழ்கித்  தெளளிதின் எமது துன்பந் தீர்ந்தது தீர்ந்த  தென்னாத்  துள்ளினர் ஆடிப் பாடி அவனடி சூட  லுற்றார்.</p>	<p>vallalmar tridhanaich seppa maalayan  magavaa naadhi  ullapan navargal kelaa vuvagaiyan kadal  moozgi  thellidhin emadhu thunban theerndhadhu  theerndha dhennaath  thullinar aadip paadi avanadi sooda lutraar.</p>
<p>ஆயது காலை தன்னின் அரும்பெருங் கயிலை  போற்றும்  நாயக நந்தி அண்ணல் நற்கணத் தலைமை  பூண்டோன்  சேயதோர் மனவே கப்பொற் றேரொடு வலவன்  தன்னைக்  கூயினன் கொண்டு வல்லே குமரவேள் முன்னர்  உய்த்தான்.</p>	<p>aayadhu kaaai thannin arumperung kayilai  potrum  naayaga nandhi annal narkanath thalaimai  poondon  seyadhor manave kappor trorodu valavan  thannaik  kooyinan kondu valle kumaravel munnar  uiththaan.</p>
<p>முன்னுற மருத்தன் தூண்டு முரண்டகு தடந்தேர்  நண்ண  அன்தை அருளின் நோக்கி அறுமுகம் படைத்த  அண்ணல்  பன்னெடுஞ் சீயந் தாங்கும் பைம்பொனின்  தவிசு தன்னின்  மன்னினன் இருத்தல் நீங்கி எழுந்தனன்  மறைகள் போற்ற.</p>	<p>munnura maruththan thoondur murandagu  thadandher nanna  andhai arulin nokki arumugam padaiththa  annal  pannedunji seeyan thaangum paimbonin  thavisu thannin  manninan iruththal neengi yezundhanan  maraigal potra.</p>
<p>மாறில்பொன் கூடரும் மேரு வரைமிசை இருமூ  வெய்யோர்  வேறிலா தொருபாற் பட்டு விளங்கிவந் திவரு  மாபோல்  ஆறுமா முகத்தெம் மையன் அனையதொல் இரத  மீக்கண்  ஏறினான் ஏறிச் சூழ்வோர்க் கினையதொன்  றியம்பு கின்றான்.</p>	<p>maarilpon sudarum meru varaimisai irumoo  veiyor  verilaa dhorupaar pattu vilangivan dhivaru  maapol  aarumaa mugaththem maiyan anaiyadhol  iradha meekkan  yerinaan yerich soozvork kinaiyadhon riyambu  gindraan.</p>

<p>வாடி஠்திரை அளக்கர் நாப்பண் வரம்பிலா அளவைத் தாகிச் சீர்திகழ் மகேந்தி ரப்பேர்த் திருநகர் முன்னர் ஏகிச் சூர்தனை அடுவான் போதுந் துண்ணென நீவிர் நுந்தம் ஊர்திகள் தம்மில் மேவி ஊர்ந்திவண் வருதி ரென்றான்.</p>	<p>vaadhirai alakkar naappan varambilaa alavaith thaagich seerthigaz magendhi rapperth thirunagar munnar yegich soorthanai aduvaan podhun thunna neevir nundham vurdhigal thammil mevi urndhivan varudhi rendraan.</p>
<p>இப்படி முகமா றுள்ள எம்பிரான் இசைத்த லோடும் அப்பணி இசையா வேதன் அன்னத்தும் ஆழி மேலோன் ஒப்பரும் உவண மீதும் உம்பர்கோன் மான மீதுஞ் செப்புறும் ஏனை விண்ணோர் தத்தமூர் தியினுஞ் சோடிந்தார். 10</p>	<p>ippadi mugamaa rulla embiraan isaththa lodum appani isaiyaa vedhan annaththum aazi melon opparum uvana meedhum umbarkon maana meedhunj seppurum yenai vinnor thatthamoor dhiyinunj sondhaar. 10</p>
<p>அந்தமில் இலக்கத் தோரும் அவரலா எண்மர் தாமும் மந்தரம் உறழும் வீர வாகுவாம் வன்மை யோனும் எந்திர வயமான் தேரின் வீற்றுவீற் றேறி யார்க்குஞ் சிந்தையி னானும் எட்டாத் தேவர்க டேவற் சூழ்ந்தார்.</p>	<p>andhamil ilakkath thorum avaralaa enmar thaamum mandharam urazum veera vaaguvaam vanmai yonum endhira vayamaan therin veetruveer treri yaarkkunj sindhayi naanum ettaath dhevarga devar soozndhaar.</p>
<p>சுப்பிரன் மேக மாலி சுவேதசீ ரிடன்க பாலி அப்பிர சித்துச் சித்தி ராங்கனே சுவால தாலு ஒப்பில்வச் சிரனே வீமன் உக்கிரன் உக்கி ரேசன் பிப்பிலன் நந்தி சேனன் பிரமசன் பிரம சேனன்.</p>	<p>suppiran mega maali suvedhasee ridanga paali appira siththuch siththi raangane suvaala thalu oppilvach sirane veeman ukkiran ukki resan pippilan nandhi senan piraasan pirama senan.</p>

<p>பதுமனே கராளன் தண்டன் பத்திரன் பரிக நேமி உதவகன் புட்ப தந்தன் உருத்திரா காரன் வீரன் மதிசயன் கேது மாலி வக்கிரன் பிரம கேசன் அதிபதி கலிங்கன் கோரன் அச்சுதன் அசலன் சாந்தன்.</p>	<p>padhumane karaalan thandan paththiran pariga nemi udhavagan putpa thandhan uruththiraa kaaran veeran madhisayan kedhu maali vakkiran pirama kesan adhibadhi kalingan koran achchudhan asalan saandhan.</p>
<p>சித்திர சேனன் பூரி சுசீலன்மா சயனே சிங்கள் உத்தர மடங்கற் பேரோன் உபதிட்டன் சயனே ஈசன் மத்தகன் மதங்கள் சண்டி மகாபலன் சுவேதன் நீல பத்திரன் சுவாகு அண்டா பரணனே காசு பாதன்.</p>	<p>siththira senan poori suseelanmaa sayane singan uththara madangar peron ubadhittan sayane eesan maththagan madhangan sandi magaabalan suvedhan neela paththiran suvaagu andaa paranane kaaga paadhan.</p>
<p>பிங்கலன் சமானன் மாயன் பிறங்கிய நிகும்பன் கும்பன் சங்கபா லன்வி சாகன் சதநாவன் அயக்கி ரீவன் அங்கையா யிரத்தன் செங்கண் அயுதத்தன் அனந்தன் வாமன் மங்கல கேசன் சோமன் வச்சிர மாலி சண்டன்.</p>	<p>pingalan samaanan maayan pirangiya nigumban kumban sangabaa lanvi saagan sadhaanaavan ayakki reevan angaiyaa yiraththan sengan ayudhatthan anandhan vaaman mangala kesan soman vachchira maali sandan.</p>
<p>அசமுகன் சரபன் குந்தன் ஆடகன் கவந்தன் மேகன் விசயன்வித் துருமன் தண்டி வியாக்கிரன் கால பாசன் தசமுகன் குமுதன் பாணு தனஞ்சயன் இடப ரூபன் சுசிமுகன் அனல கேசன் சுபத்திரன் கேது மோகன்.</p>	<p>asamugan saraban kundhan aadagan kavandhan megan visayanvith thuruman thandi viyaakkiran kaala paasan dhasamugan kumudhan paanu thananjayan idaba rooban susimugan anala kesan subaththiran kedhu mogan.</p>

<p>மத்தனுன் மத்தன் மனோபவன் வாயு வேகன் பத்துநூ றடிகள் பெற்றோன் பானுகம் பன்ப தங்கள் சுத்தனே அனிகள் சீதன் சுனாதனே சுமாலி மாலி அத்திரி அவுணர் கூற்றன் அரிகேசன் சுவால கேசன்.</p>	<p>maththanun maththan manobavan vaayu vegan paththunoo radigal petron paanugam panba thangan suththane anigan seedhan sunaadhane sumaali maali aththiri avunar kootran arigesan suvaala kesan.</p>
<p>இங்கிவர் பூத வெளடீளத் திறையவர் ஒருநூற் றெண்மர் பொங்குவெஞ் சினத்தர் எல்லாப் புவனமும் அடவென் றாலும் அங்கொரு நொடிப்பின் முன்னர் அடுபவர் ஆடல் மிக்கோர் சங்கையில் வலியோர் யாருஞ் சண்முகத் தவனைச் சூழ்ந்தார்.</p>	<p>ingivar boodha velalath thiraiyavar orunoor trenmar ponguven jinaththar ellaap buvanamum adaven draalum angoru nodippin munnar adubavar aadal mikkor sangaiyil valiyo yaarunj sanmugath thavanaich soozndhaar.</p>
<p>ஏயெனப் பகரும் முன்னம் இவ்வகை எவருஞ் செவ்வேற் சேயினைச் சூழ்த லோடுஞ் செய்கைமற் றதனைக் காணூஉ மாயிருட் பரவை ஞாலம் வரைக்குலம் பனிப்ப ஆர்த்திட் டாயிரத் திரட்டி வெளடீளத் தனிகமும் எழுந்த அன்றே.</p>	<p>yeyenap pagarum munnam ivvagai yevarunj sevver seyinaich soozdha lodunj seigaimar tradhanaik kaanoovu maayirut paravai gnaalam varaikkulam panippa aarththit daayirath thiratti velalath thanigamum yezundha andre.</p>
<p>எழுந்தன அனிக வெளடீளம் ஈண்டிய எங்கும் விண்ணோர் பொழிந்தனர் பூவின் மாரி பூதர்தந் தெழிப்பு விண்ணும் ஒழிந்திடு திசையும் பாடும் உற்றன உலைந்த தாழி அழிந்தன கருவி வானம் அண்டம்நெக் குடைந்த மாதோ. 20</p>	<p>yezundhana aniga velalam eendiya engum vinnor pozindhanar poovin maari boodharthan thezippu vinnum ozindhidu dhisaiyum paarum utrana ulaindha dhaazi azindhana karuvi vaanam andamnek kudaindha maadho. 20</p>

<p>கல்லென இரங்கு பேரி கரடிகை துடியே காளஞ் சல்லரி திமிலை தக்கை தண்ணுமை படகங் கோடு வல்லியல் உடுக்கை சங்கம் வான்குட முழுவ மாதிப் பல்லியம் அனந்த கோடி பாரிடம் இயம்பிச் சென்ற.</p>	<p>kalena irangu peri karadigai thudiye kaalanj sallari thimilai thakkai thannumai padagan godu valliyl udukkai sangam vaankuda muzava maadhip pallyam anandha kodi paaridam iyambich sendra.</p>
<p>கள்ளலம் புற்ற தண்டார் கவினிய மொய்ம்பிற் பூத வெளடீளமங் கேக லோடும் விரிந்தெழு பூழி மாலை தள்ளருஞ் சுடர்கண் மாற்றி அகிலமுந் தானே யாகி அள்ளலங் கடலின் பேழ்வாய் அடைத்தது திடரே யாக.</p>	<p>kallalam putra thandaar kaviniya moimbir boodha vellamang gega lodum virindhezu poozi maalai thallarunj sudarkan maatri agilamun dhaane yaagi allalang kadal in pezvaai adaitthadhu thidare yaaga.</p>
<p>கலகல மிழற்றும் நோன்றாட் கழல்புனை பூத வெளடீளம் வலவயின் எஃகம் ஏந்தும் வள்ளல்தாள் வழக்கிச் சூழ்ந்து செலவுறு கிரிகள் மானச் சென்றுதந் தலைவ ரோடும் அலைபொரும் அளக்கர் வேலை அகன்கரை இறுத்த அம்மா.</p>	<p>kalakala muzatrum nondraat kazalpunai poodha velalam valavayin egam yendhu vallalthaal vazukkich soozndhu selavuru kirigal maanach sendruthan thalaiva rodam alaiporum alakkar velai aganikarai iruththa ammaa.</p>
<p>மடங்கலை உறழும் மொய்ம்பின் மாபெரும் பூத வெளடீளந் தடங்கழல் கலிப்பத் தாளிற் சலசல ஒலிப்ப மாறா நெடுந்திரை அலமந் துள்ள நேமியங் கடலே ஆறா நடந்தன பொறையாற் றாது சேடனும் நடுக்கம் உற்றான்.</p>	<p>madangalai urazum moimbin maaperum boodha velalan thadangazal kalippath thaalir salasala olippa maaraa nedundhirai alaman dhulla nemiyang kadale aaraa nadandhana poraiyaar raadhu sedanum nadukkam utraan.</p>

<p>படிதவிர் பூத வெளடீளம் படாடீதலும் பரட்டின் காறாக் கடலள வமைந்த தன்றே கனல்விழிச் சுறவு சின்னை கெடலருந் திமிங்கி லாதி கீடம்போல் உலவா நின்ற அடியுறை பரலே போன்ற அதற்படு கிரிகள் முற்றும்.</p>	<p>padidhvir boodha velalam padaadhalum parattin kaaraak kadalala vamaidha dhandre kanalvizich suravu sinnai kedalarun thimingi laadhi keedampol ulavaa nindra adiyurai parale pondra adharpadi kirigal mutrum.</p>
<p>தந்திரப் பூத வெளடீளந் தடங்கட லாற்றிற் சார வெந்திறல் துணைவர் யாரும் விரிஞ்சனும் மாலும் மற்றை இந்திரத் தலைவன் தானும் இமையவர் பலருஞ் சூழ அந்தரத் தாற்றிற் சென்றான் அறுமுகன் அணித்திண் தேர்மேல்.</p>	<p>thandhirap boodha velalan thadangada laattrir saara vendhiral thunaivar yaarum virinjanum maalum matrai indhirath thalaivan tha anum imaiyavar palarunj sooza andharath thaattrir sendraan arumugan aniththin thermel.</p>
<p>மாறுபட் டவர்மேற் செல்லும் வயப்பெரும் பூதர் ஏக ஆறுபட் டமரும் முந்நீர் அலமந்து தெளவிண் றாகிச் சேறுபட் டிறைய தொன்று தேயந்திடு முன்னம் அதே நீறுபட் டெழுந்து சென்றெவ் வுலகமும் நிமிர்ந்து சூழந்த.</p>	<p>maarupat tavarmer sellum vayapperum boodhar yega aarupat tamarum munneer alamandhu thelavin raagich serupat tiraiya thondru theyandhidu munnam agudhe neerupat tezundhu sendrev vulagamum nimirndhu soozandha.</p>
<p>இவ்வகை அயில்வேல் அண்ணல் இராயிரம் பூத வெளடீளங் கவ்வையின் அமைந்து செல்லக் கனைகடல் வரைப்பின் ஏகி எவ்வம தடைந்த தொல்லை இலங்கையங் குவடு நீங்கி மைவரை புரைசூர் மேவு மகேந்திர புரமுன் போந்தான்.</p>	<p>ivvagai ayilvel annal iraayiram boodha velalang kavvaiyin amaindhu sellak kanaikadal varaippin yegi evvama dhadaindha thollai ilangaiyan guvadu neengi maivarai puraisoor mevu magendhira puramun pondhaan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>

<p>போந்தகாலை அயலின்வந்து போற்றியங்கை கூப்பியே நாந்தகஞ் சிலைகதை நலங்கொள் சங்குசக்கரம் ஏந்தினோனும் நான்முகனும் இந்திரத் தலைவனும் ஆய்ந்துநேடி இன்னதன்மை ஆர்வமோ டியம்பினார்.</p>	<p>pondhakaalai ayalinvandhu potriyangai kooppiye naandhaganj silaikadhai nalangol sangusakkaram yendhinonum naanmuganum indhirath thalaivanum aayindhunedu innathanmai aarvamo diyambinaar.</p>
<p>காண்டியீது சூரனார் கடுங்கண்நீசர் செறிதலால் ஆண்டுசேறல் முறையதன் நறற்கடுத்த எல்லையாம் ஈண்டுபாச றைத்தலம் இயற்றுவித் திருந்தபின் வேண்டுமாறு புரிதிஐய வினையநாடி என்னவே. 30</p>	<p>kaandiyeedhu sooranoor kadunganneesar seridhalaal aanduseral muraiyadhan radharkaduththa ellaiyaam eendupaasa raitthalai iyatruvith thirundhapi vendumaaru puridhiaya vinaiyanaadi ennave. 30</p>
<p>குன்றெறிந்த முருகன்அன்ன கூற்றுணர்ந்தி சைந்திடா நன்றிதென் றருட்கண்வைத்து நாகர்கம்மி யன்தனை மன்றஅன்பொ டேவிளித்து வல்லைஈண்டு பாசனை ஒன்றுசெய்தி டென்னலும் உளஞ்சிறந்து புகலுவான்.</p>	<p>kundrerindha murugananna kootrunarndhi saindhidaa nandrithen rarutkanvaiththu naagarkammi yanthanai mandraanbo deviliththu vallaieendu paasanai ondruseidhi dennalum ulanjirandhu pugaluvaan.</p>
<p>தாரகற் கடந்தவேற் றடக்கைவீர ஈண்டியான் ஓரிறைக்கு முன்னமாக ஓங்குபா சறைத்தலஞ் சீரிதிற் படைக்குவன் தெரிந்துகாண்டி உனதுபேர் ஆரருட் டிறத்தினென் றடித்தலம் பணிந்துபின்.</p>	<p>thaaragar kadandhaver tradakkaiveera eendiyaan oriraikku munnamaaga ongubaa saraththalanj seeridhir padaikkuvan therindhukaandi unadhuper aararut tiraththinen dradiththalam panindhupin.</p>



<p>மாடகூட மண்டபம் வளங்கொள்சோலை வாவிகள் பீடுலாய கோபுரம் பிறங்குவீதி ஓர்திசை கோடிகோடி ஆக்கி மற்றொர் கோநகர் இயற்றியே நாடுமேம கூடமென்று நாமமொன்று நாட்டினான்.</p>	<p>maadakooda mandabam valangolsolai vaavigal peedulaaya goburam piranguveedhi ordhisai kodikodi aakki matror konagar iyatriye naadumema goodamendru naamamondru naattinaan.</p>
<p>கருத்திலன்ன வன்செயுங் கவின்கொள்பாடி வீடுகண் டருத்தியான் மகிழ்ச்சியெய்தி அருள்புரிந்து கந்தவேள் திருத்தகுஞ் சனங்கள் போற்றி செய்ய ஆண்டு சென்றபின் மருத்தன்உந்து நேரிழிந்து மந்திரத்தை நண்ணினான்.</p>	<p>karuththilanna vanseyung kavinkolpaadi veedukan daruththiyaan magizchchiyeidhi arulpurindhu kandhavel thiruththakunj sanangal potri seiyaaandu sendrapin maruththanundhu nerizindhu mandhiraththai nanninaan.</p>
<p>அந்தமற்ற பூதர்தம்மை ஆவணங்கள் நிறுவியே முந்துகொற்ற வயவர்நான் முகத்தனாதி அவரொடும் மந்திரத்துள் ஏகியே மகிழ்துவீற் றிருந்தனன் இந்திரப்பெ ருமடங்கல் ஏறுதாங்கு தவிசின்மேல்.</p>	<p>andhamatra boodharthammai aavanangal niruviye mundhukotra vayavarnaan mugaththanaadhi avarodum mandhiraththul yegiye magizdhuveer trirundhanan indhirappe rumadangal yeruthaangu thavisinmel.</p>
<p>ஒன்பதோடி லக்கவீரர் ஓங்கலார் அறுவர்கள் அன்புசெய்து போற்றிசெய்ய அறுமுகேசன் அமர்கள் முன்புசெய் பணித்திறம் முறைப்படப் புரிந்திட இன்பினோடும் ஏமகூட வெழிலிருக்கை வைகினான். 36</p>	<p>onbadhodi lakkaveerar ongalaar aruvargal anbuseidhu potriseiya arumugesan amarargal munbusei paniththiram muraippadap purindhida inbinodum yemakooda vezilirukkai vaiginaan. 36</p>
<p>ஆகத் திருவிருத்தம் - 36</p>	<p>aagath thiruviruththam – 36</p>

2. வ ர வு கே ள் வி ப் ப ட ல ம்	2. Varavu kelvip padalam
<p>ஏகநாயகனாம் ஐயன் இவ்விடை இருந்த எல்லை நாகர்மேல் அளிவைத் துள்ள நாரதன் அவற்றை நாடி மாகநீள் புரிசை சூழ்ந்த மகேந்திர புரத்திற் சென்று போகமார் உலகின் மேலாம் புலவலன் கோயில் புக்கான்.</p>	<p>yeganaa yaganaam ayan ivvidai irundha ellai naagarmel alivaith thulla naaradhan avatrai naadi maaganeel purisai soozndha magendhira puraththir sendru pogamaar ulagin melaam pulavalan koyil pukkaan.</p>
<p>புக்கனன் அவுணர் உய்ப்பப் பொருவிலா இகல்வெஞ் சூரன் மிக்குயர் திருவி னோடும் வீற்றிருந் திடுதல் காணூஉ இக்கென இனைய தீயோன் இறப்பவென் றுன்னி வாயால் தக்கதோர் ஆசி கூறிச் சார்ந்தனன் தவத்தின் மேலோன்.</p>	<p>pukkanan avunar uippap poruvilaa igalvenj sooran mikkuyar thiruvi nodum veetrirun dhidudhal kaanoovu ikkena inaiya theeyon irappaven drunni vaayaal thakkadhor aasi koorich saarndhanan thavaththin melon.</p>
<p>அங்கைகள் மலர நின்றே ஆசிசெய் தானை நோக்கி எங்குளை இங்கு வந்த தென்னைநீ யாரை யென்ன மங்கையோர் பங்கன் மேவும் வடபெருங் கயிலை வாழ்வேன் நுங்குலந் தலைமை யாக வைகலும் நோற்றல் செய்வேன்.</p>	<p>angaigal malara nindre aasisei dhaanai nokki engulai ingu vandha thennainee yaarai yenna mangaiyor pangan mevum vadaperun kayilai vaazven nungulan thalaimai yaaga vaigalum notral seiven.</p>
<p>கைதவம் புகலேன் வெய்ய காமமே முதல நீத்துச் செய்தவம் பலவும் உள்ளேன் தேவருக் கிடுக்கண் செய்வேன் மைதவிர் புகரி னோடும் மருவுநண் புடையேன் நின்பால் எண்திஒன் றுரைக்க வந்தேன் நாரதன் எனும்பே ருள்ளேன்.</p>	<p>kaithavam pugalen veiya kaamame mudhala neeththuch seithavam palavum ullen dhevaruk kidukkan seiven maithavir pugari nodum maruvunan budaiyen ninpaal endhion druraikka vandhen naaradhan enumpe rullen.</p>

<p>சிந்துவான் மதிதோய் வேணிச் செல்வன்நின் அடுவ தாகக் கந்தனாம் முருகன் தன்னைக் காமாட்கண் ணழலால் நல்க வந்தமா மதலை தன்பால் ஐயஉன் பணிய தாற்றும் இந்திரா தியர்கள் ஏகி இறைஞ்சியே ஏத்தி யுற்றார்.</p>	<p>sindhuvaan madhinoi venich selvannin aduva dhaagak kandhanaam murugan thannaik kaamaakan nazalaal nalga vandhamaa madhalai thanpaal aiyavun paniya dhaatrum indhiraa dhiyargal yegi irainjiye yeththi yutraar.</p>
<p>உற்றுளாடீழ் தமக்கு நின்னால் உறுதுயர் குமரன் கேட்பச் சொற்றலும் அஞ்சல் என்று தொல்சிவன் அருள்மேற் கொண்டு கொற்றவெம் பூத வீரர் குழாத்தொடும் புவியின் ஏகி மற்றுன திளவல் தன்னை வரையொடும் வேலாற் செற்றான்.</p>	<p>utrulaa dhamakku ninnaal uruthuyar kumaran ketpach sotralum anjal endru tholsivan arulmer kondu kotravem boodha veerar kuzaaththodum buviyin yegi matruna dhilaval thannai varaiyodum velaar setraan.</p>
<p>ஆண்டது புரிந்த பின்னர் அறுமுகன் செந்தி மேவித தூண்டினன் நினைக்கோ ரொற்றைத் துண்ணென அவனும் வந்து மீண்டபின் புகுதி நாடி வேலையைக் கடந்து தன்பால் ஈண்டிய படையொடன்னான் இந்நகாடி வடபால் வந்தான்.</p>	<p>aandadhu purindha pinnar arumugan sendhi mevidha thoondinan ninaikko roraith thunnaena avanum vandhu meendapin pugudhi naadi velaiyaik kadandhu thanpaal eendiya padaiyo dannaan innagaa vadapaal vandhaan.</p>
<p>ஆங்கனம் பாடி வீடொன் றாற்றுவித் தனிகம் யாவும் பாங்குற இருந்தான் செவ்வேள் பாடித்தனன் இனைய வெல்லாம் ஈங்கிது நிகழ்ந்த வண்ணம் என்றலும் அவுனர் கேர்மான் தீங்கன லென்னச் சீறி நகைததிவை செப்ப லுற்றான்.</p>	<p>aanganam paadi veedon raatruvith thanigam yaavum paangura irundhaan sevel paaththanan inaiya vellaam eengidhu nigazndha vannam endralum avunar kerman theengana lennach seeri nagaidhadvai seppa lutraan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>

<p>மேனிமிர் கொண்டல் உயர்த்தவன் அம்புய மிசைவேதா நீனிற மாயவன் ஊரது போல நினைந்தானோ ஆனதொல் அண்டமொ ராயிர கோடியும் அரசாள்வேன் மாநகர் மேலொரு பாலக னாம்பொர வருவானே.</p>	<p>menimir kondal uyarththavan ambuya misaivedhaa neenira maayavan vuradhu pola ninaindhaano aanathol andamo raayira kodiyum arasaalven maanagar meloru baalaga naampora varuvaane.</p>
<p>அரியின் இனஞ்செறி சூழலின் அன்னவை அடலுன்னிக் கரியது கன்றுழை கலைபிற வற்றொடு கடிதேகில் பொருது வயங்கொள் வல்லது கொல்அது போலன்றோ முருகனும் வெம்படை யுடன்இவண் வந்திடு முறைதானே. 10</p>	<p>ariyin inanjeri soozalin annavai adalunnik kariyadhu kandruzai kalaipira vatrodu kadidhegil porudhu vayangol valladhu koladhu polandro muruganum vempadai yudanivan vandhidu muraidhaane. 10</p>
<p>வேலை கடந்தென தாணை இகழ்ந்து வியன்பூதச் சால நெடும்படை தன்னுடன் இந்நகர் சார்வானாங் காலம் இதங்கவன் வீரம் அழிப்பல் கருத்தில்லாப் பாலகன் என்றும் விடேன்வசை என்பதும் பாரேனால்.</p>	<p>velai kadandhena thaanaai igazndhu vianboodhach chaala nedumpadai thannudan innagar saarvaanaang kaalam idhangan veeram azippal karuththillaap baalagan endrum vedenvasai enbadhum paarenaal.</p>
<p>முன்னொரு சூழ்ச்சியின் அசமுகி ஒண்கரம் முரிவித்தே ஒன்னல ராய்அமர் உம்பர்கள் யாவரும் உய்ந்தாரோ என்னினை யானொடும் வெற்பினை அட்டன மெனவுன்னித் தன்னுயிர் போவ தறிந்திலன் இந்நகர் தனின்வந்தான்.</p>	<p>munnoru soozchchiyin asamugi onkaram muriviththe onnala raaiamar umbargal yaavarum uindhaaro ennilai yaanodum verpinai attana menavunnith thannuyir pova tharindhilan innagar thaninvandhaan.</p>

<p>ஆழிய தெண்டிரை ஆழ கடைந்தவன் அலகில்லா வேள்வி புரிந்திடு வாசவன் அம்புய மிசைமேயோன் வாழிய நம்பெயர் கூறினும் அஞ்சினர் மறைகுற்றார் பூழி புனைந்தவர் பாலக னோஅமர் புரிவானே.</p>	<p>aaziya thendirai aaza kadandhavan alagillaa velvi purindhidu vaasavan ambuya misaimeyon vaaziya nampeyar koorinum anjinar maraikutraar poozi punaindhavar baalaga noamar purivaane.</p>
<p>அந்தர மேல்வரு செங்கதி ரைச்சிறை அமர்வித்த மைந்தனை நாற்படை தன்னொடு மேவி வயப்போரால் முந்திய பூதரை ஏனைய வீரரை முடிவித்தே கந்தனை யொல்லையின் வெற்றிகொள் வேன் இது காண்கிற்பாய்.</p>	<p>andhara melvaru sengadhi raichchirai amarviththa maindhanai naarpadaid thannodu mevi vayapporaal mundhiya boodharai yenaiya veerarai mudiviththe kandhanai yollaiyin vetrikol venidhu kaangirpaai.</p>
<p>என்றசு ரேசன் இசைத்தலும் நாரதன் இவைகேளா நன்றிது நன்றிது தாழ்க்கலை இன்னினி நகாட்கூழ்ச் சென்றவ னைப்பொர நிற்படை ஏவுதி செல்கின்றே வென்றி நுமக்குற நோற்றிடு வானென விண்போனான்.</p>	<p>endrasu resan isaitthalum naaradhan ivaikela nandridhu nandridhu thaazkkalalai innini nagaasoozach sendrava naippora ninpadaid yevudhi selgindre vendri numakkura notridu vaanena vinponaan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>நாரதன் இனைய கூறி நகையொடு போத லோடுஞ் சூரருள் ஆற்றல் மிக்கோன் துண்ணென அயலின் நின்ற கோரன்உற் கோரன் என்னும் ஒற்றரைக் குறித்து நோக்கி வாரிதி இறைவற் பற்றி வல்லையிற் கொணர்தி ரென்றான்.</p>	<p>naaradhan inaiya koori nagaiyodu podha lodunj soorarul aatral mikkon thunnena ayalin nindra koranvur koran ennum otraraik kuriththu nokki vaaridhi iraivar patri vallaiyir konardhi rendraan.</p>

<p>என்றலும் அனைய ரோடி எறிகடற் கரசைக் கூவி வன்றிற லோடு பற்றி வல்லைமுன் கொணர்ந்தே உய்ப்பக் கன்றிய மனத்த னாகிக் கைதொழு தவலங் கூர்ந்து நின்றனன் அவனை நோக்கி நெருப்பெழ விழித்துச் சொல்வான்.</p>	<p>endralum anaiya rodi yerikadar karasaik koovi vandriira lodu patri vallaimun konarndhe uippak kandriya manaththa naagik kaithozu thavalang koorndhu nindranan avanai nokki neruppeza viziththuch solvaan.</p>
<p>பவ்வநீர் அரச கேண்மோ பங்கயத் தவனும் மாலுஞ் செவ்விதின் உணரா வண்ணம் ஒளத்தவன் சிறுவன் தன்னை வெவ்வலி கடந்த பூத வெளதீளத்தை நமது மாறா இவ்விடை விடுத்த தென்னை என்னலும் இசைக்க லுற்றான்.</p>	<p>pavvaneer arase kenmo pangayath thavanum maalunj sevvidhin unaraa vannam olaththavan siruvan thannai vevvali kadandha boodha velalaththai namadhu maaraa ivvidai viduththa dhennai ennalum isaikka lutraan.</p>
<p>மண்படு புவனம் போற்றும் மன்னகேள் புயங்க மீது கண்படு முகுந்தன் வேதாக் கடவுளர் தலைவ னோடும் எண்படு துணைவ ரானோர் யாவரும் புடையிற் சூழ விண்படு நெறியிற் சென்றான் வீரவேற் றடக்கை அண்ணல்.</p>	<p>manpadu buvanam potrum mannakel buyanga meedhu kanpadu mugundhan vedhaak kadavular thalaiva nodum enpadu thunaiva raanor yaavarum pudaiyir sooza vinpadu neriyir sendraan veeraver tradakikai annal.</p>
<p>மடல்கெழு நீபத் தண்டார் வள்ளல்வான் நெறியிற் போத மிடல்கெழு பூதர் என்பால் மேவினர் சென்றார் அன்னார் அடிகளின் பரட்டின் காறும் அமைந்திலன் அவரை யானே தடைசெய வல்லேன் போலுந் தக்கதே இதுமற் றன்றோ. 20</p>	<p>madalkezu neebath thandaar vallalvaan neriyir podha midalkezu boodhar enpaal mevinar sendraar annaar adigalin parattin kaarum amaindhilan avarai yaane thadaiseya vallen polun thakkadhe idhumar trandro. 20</p>

<p>ஊழியும் உலையாப் பூதர் ஒல்லெனச் செல்லத் தாளிற் பூழியால் அளறு பட்டாங் கிடையறப் புலம்ப லுற்றான் ஆழியன் என்னும் பேரும் அற்றனன் வசையே பெற்றேன் ஏழையேன் செய்வ தென்கொல் எதிருண்டோ வலியர்க் கம்மா.</p>	<p>uziyum ulaiyaap poodhar ollenach sellath thaalir pooziyaal alaru pattaang gidaiyarap pulamba lutraan aaziyan ennum perum atranan vasaiye petren yezaiyen seiva dhenkol yedhirundo valiyark kammaa.</p>
<p>தௌடிளிதில் தமிழ்தேர் காட்சித் திருமுனி கரத்தில் வாரி உள்ளறக் கொண்ட தேபோல் ஒல்லையின் மிசைவர் போலாங் கொள்ளையிற் செறிபூ தர்க்குள் ஒருவரோர் குடங்கை தன்னின் அள்ளுதற் காற்ற கில்லேன் ஆதலின் உய்ந்தேன் அன்றே.</p>	<p>thelalidhil thamizther kaatchith thirumuni karaththil vaari ullurak konda dhepol ollaiyin misaivar polaang kollaiyir seriboo dharkkul oruvaror kudangai thannin alludhar kaatra gillen aadhalin uindhen andre.</p>
<p>உடல்சின வசனி தன்னை ஒண்பணி விலக்க வற்றோ கடுமுரண் அரிமான் ஏற்றைக் களிற்றெதிர் விலக்கிற் றுண்டோ மிடல்கெழு விதியைப் புந்தி விலக்குமோ அ•தே அன்றோ அடல்மிகு பூதர் தம்மை அளியனேன் தடுப்ப தென்றான்.</p>	<p>udalsina vasani thannai onpani vilakka vatro kadumuran arimaan yetraik kaliredhir vilakkir trundo midalkezu vidhyaip pundhi vilakkumo agudhe andro adalmigu boodhar thammai aliyanen thaduppa dhendraan.</p>
<p>இற்றெலாம் அளக்கர் கோமான் இசைத்துமெய் துளக்க மெய்தி நிற்றலும் நெடுவேல் அண்ணல் நீநகர் நணிய தன்மை ஒற்றரிற் சிலவர் காணா ஓடினாடி ஒல்லை சென்று கொற்றவற் பணிந்து நின்ஓறிஇவையிவை கூற லுற்றார்.</p>	<p>itrelaam alakkar komaan isaiththumei thulakka meidhi nitalum neduvel annal neelnagar naniya thanmai otraris silavar kaanaa odinaa ollai sendru kotravar panindhu nindriyaiyivai kooru lutraar.</p>

<p>அராவணை அண்ணல் வேதா அரிமுதல் அமரர் சூழ விராவுறும் இலக்கத் தொன்பான் வெலற்கரும் வீரர் போற்ற இராயிரம் பூத வெளடீளம் ஈண்டிட எறிநீர்ச் சென்னிப் பராபரன் மைந்தன் நந்தம் பதிவட திசையிற் போந்தான்.</p>	<p>araavanai annal vedhaa arimudhal amarar sooza viraavurum ilakkath thonbaan velarkarum veerar potra iraayiram boodha velalam eendida yerineerch sennip paraabaran maindhan nandham padhivada dhisaiyir pondhaan.</p>
<p>வடதிசை அதனிற் போந்து வானவர் புனைவற் கொண்டே படிபுகழ் தகைமைத் தான பாசறை புரிவித் தாங்கே புடைதனின் அனிக மான பூதவெவ் வீரர் மேவ நடுவணோர் நகரந் தன்னின்நண்ணிவீற் றிருந்தான் அன்றே.</p>	<p>vadadhisai adhanir pondhu vaanavar punaivar konde padipugaz thamaimaith thaana paasarai purivith thaange pudaidhanin aniga maana boodhavev veerar meva naduvanor nagaran dhanninnanniveer trirundhaan andre.</p>
<p>கண்டனம் இதனை இன்னே கடவது புரிதி யென்னாத் திண்டிறல் வெய்ய தூதர் செப்பலும் அதனைக் கேளா அண்டமும் புவனம் யாவும் அலமர வழலிற் சீறிப் புண்டிகழ்ந் தனைய கண்ணான் இவையிவை புகல லுற்றான்.</p>	<p>kandanam idhanai inne kadavadhu puridhi yennaath thindiral veiya thoodhar seppalum adhanaik kelaa andamum buvanam yaavum alamara vazalior seerip pundigazn dhanaiya kannaan ivaiyivai pugala lutraan.</p>
<p>ஆகத் திருவிருத்தம் - 63</p>	<p>aagath thiruviruththam – 63</p>



<p>3. முதனாட் பானுகோபன் யுத்தப் படலம்</p>	<p>3. Mudhanaat paanugoban yuththap padalam</p>
<p>கோதை வேலுடைக் குமரன தாற்றலுங் கொற்றப் பூதர் ஆற்றலும் ஏனையர் ஆற்றலும் போர்செய் தூதன் ஆற்றலுந் தொலைக்குவன் துண்ணென நீவிர் ஆத வந்தனிப் பகைஞனைக் கொணர்திரென் றறைந்தான்.</p>	<p>kodhai veludaik kumarana thaatralung kotrap boodhar aatralum yenaiyar aarlum porsei thoodhan aatralun tholaikkuvan thunnena neevir aadha vandhanip pagaignanaik konardhiren raraindhaan.</p>
<p>ஆன காலையில் நன்றெனத் தூதுவர் அகன்று பானு கோபன திருக்கைபுக் கனையவற் பணிந்து மேனி லைப்படு தந்தைதன் பணிவிடை விளம்ப மான வாலரித் தவிசவிட் டெழுந்தனன் மன்னோ.</p>	<p>aana kaalaiyil nandrenath thoodhuvar agandru baanu gobana thirukkaipuk kanaiyavar panindhu meni laippadu thandhaithan panividai vilamba maana vaalarath thavisuvit tezundhanan manno.</p>
<p>தொல்லை மந்திரத் தலைவருஞ் சுற்றமா யினரும் எல்லை சீர்தரு தானையந் தலைவர்கள் யாரும் ஒல்லெ னப்புடை சூழ்ந்தனர் உருமுகான் றென்னப் பல்லி யங்களும் ஆர்த்தன போர்த்தன பதாதி.</p>	<p>thollai mandhirath thalaivarunj sutramaa yinarum ellai seertharu thaanaayan thalaivargal yaarum olle nappudai soozndhanar urumugaan rennap palli yangalum aarththana porththana padhaadhi.</p>
<p>அக்க ணத்தினில் இரவியம் பகைஞனோ ரணித்தேர் புக்கொ ராயிர கோடிவீ திகளரீஇப் படையில் தொக்க வீரரிற் கண்டுளார் வயின்வயின் தொழப்போய் மிக்க தாதைதன் திருநகர் அடைந்தனன் விரைவின்.</p>	<p>akka naththinil iraviyam pagaignano ranithther pukko raayira kodivee dhigalarieeip pudaiyil thokka veerarir kandulaar vayinvayin thozappoi mikka thaadhaithan thirunagar adandhanan viraivin.</p>
<p>தேரின் நின்றிழிந் தண்ணலங் கோயிலுட் சென்று சூர பன்மனை அணுகியே அவனடி தொழுது வீர வீரநீ யெனையிவண் விளித்ததென் னென்ன வாரி ருங்கழல் மன்னவன் இன்னன வகுப்பான்.</p>	<p>therin nindrizin thannalang koyilut sendru soora panmanai anugiye avanadi thozudhu veera veeranee yenaiyivan viliththadhen nenna vaari rungazal mannavan innana vaguppaan.</p>

<p>முந்து தாரக வெம்பியை வரையொடு முடித்த கந்த வேள்செந்தி நீங்கியே அளக்கரைக் கடந்து நந்தி தன்கணத் தலைவரும் பூதரும் நணுக இந்த மாநகர் வடதிசை வாயில்வந் திறுத்தான்.</p>	<p>mundhu thaaraga vembiyai varaiyodu mudiththa kandha velsendhi neengiye alakkaraik kadandhu nandhi thankanath thalaivarum boodharum nanuga indha maanagar vadadhisai vaayilvan dhiruththaan.</p>
<p>சிந்து போன்றுல களந்திடு கள்வனுஞ் செயிர்தீர் கந்த மாமலர்க் கடவுளும் என்பணி கடந்த இந்தி ராதியர் யாவரும் பிறருமாய் ஈண்டி வந்து ளார்களாம் அறுமுக மதலைதன் மருங்கு.</p>	<p>sindhu pondrula kalandhidu kalvanunj seyirtheer kandha maamalark kadavulum enpani kadandha indhi raadhayar yaavarum pirarumaai eendi vandhu laarkalaam arumuga madhalaithan marungu.</p>
<p>அளிய ராகிய அமரரும் அரன்தரு மகவும் ஒளபுறு வாட்படை நந்திதன் கணத்தினுள் ளோரும் களியின் மூழ்கிய பூதருங் கடிதுவந் தடைதற் கௌபுது பட்டதோ நன்றுநன் றிணையமா நகரம்.</p>	<p>aliya raagiya amararum arantharu magavum olaru vaatpadai nandhithan kanaththinul lorum kaliyin moozgiya boodharung kadidhuvan dhadaithar keladhu pattadho nandrnan drinaiyamaa nagaram.</p>
<p>பின்னை தன்னுடன் அடுக்கலை மைந்தனைப் பிறரை முன்னம் அட்டிடும் மாற்றலர் தங்களை முருக்கச் சென்னெ றிக்கொடு போதலென் கடன்அவர் சிறியர் மன்னர் மன்னன்யான் ஆதலின் இருந்தனன் வறிது.</p>	<p>pinnai thannudan adukkalai maindhanaip pirarai munnam attidum maatralar thangalai murukkach senne rikkodu podhalen kadanavar siriya mannar mannanyaan aadhalin irundhanan varidhu.</p>
<p>அந்தண் மாமுகில் உயர்த்தவன் வேண்டலும் அமலன் தந்த கந்தனைச் சாரதத் தலைவர்க ளோடு நந்த மைப்பொர விடுத்தனன் ஆதலின் நானும் மைந்த நிற்கொடு வென்றிபெற் றிருந்திடல் வழக்கே. 10</p>	<p>andhan maamugil uyarththavan vendalum amalan thandha kandhanaich saaradhath thalaivarga lodu nandha maippora viduththanan aadhalin naanum maindha nirkodu vendriper trirundhidai vazakke. 10</p>

<p>ஆத லால்இனிப் படையொடும் அமர்க்களத் தடைந்து நாதன் மைந்தனை நந்திதன் கணத்துளார் தம்மைப் பூதர் தங்களைப் பொருதழித் தடல்வயம் புனைந்து காதல் மைந்தநீ மீடியால் நம்முனங் கடிதின்.</p>	<p>aadha laalinip padaiyodum amarkkalath thadaindhu naadhan maindhanai nandhithan kanaththulaar thammaip boodhar thangalaip porudhazith thadalvayam punaindhu kaadhala maindhanee meediyaal nammunang kadidhin.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>என்றிவை சூர்முதல் இசைப்பக் கேட்டலும் பொன்றிகழ தடம்புயம் பொருப்பிற் சேட்செல ஒன்றிய குமிழ்வடி வுடலம் போர்த்திட நின்றிடு திருமகன் இவைநி கழ்த்துவான்.</p>	<p>endrivai soormudhal isappak kettalum pondrigaza thadambuyam poruppir setsela ondriya kumizvadi vudalam porththida nindridu thirumagan ivaini gazththuvaan.</p>
<p>இருளறு மிடற்றினன் ஏவும் மைந்தனை மருளறு பூதரை மற்று ளார்தமை வெருளறு சமரிடை வென்று மீள்வதோர் பொருளென நினைந்துகொல் புகன்றி இற்றெலாம்.</p>	<p>iruluru midatrinan yevum maindhanai maruluru boodharai matru laarthamai veruluru samaridai vendru meelvadhora porulena ninaindhukol pugandri itrelaam.</p>
<p>பன்னுவ தென்னினிப் பரமன் காண்முனை இந்நகர் நணுகுமுன் எதிர்ந்து போர்செய்வான் நென்னலே வினவினன் நீய தோர்ந்திலை பின்னிது புகலுதல் பிழைய தாகுமால்.</p>	<p>pannuva thenninip paraman kaanmulai innagar nanugumun yedhirndhu porseivaan nennale vinavinan neeya thorndhilai pinnidhu pugaludhal pizaiya dhaagumaal.</p>
<p>படைப்பெருந் தொறுவொடும் படர்ந்து கந்தனை அடுத்தனன் பேரமர் ஆற்றி வென்றிகொண் டிடுக்கணில் பூதரை ஏனை யோருடன் முடித்திவண் வருகுவன் முதல்வ காண்டிநீ.</p>	<p>padaipperun thoruvodum padarndhu kandhanai aduththanan peramar aatri vendrikon didukkanil boodharai yenai yorudan mudiththivan varuguvan mudhalva kaandinee.</p>
<p>கந்தனை விறல்கொடே அவன்றன் கட்படு செந்திரு மார்பனைத் திசைமு கத்தனை இந்திரக் கள்வனை இமைப்பில் பற்றிமுன் தந்திடு கின்றனன் தகுவ செய்தியால்.</p>	<p>kandhanai viralkode avandran katpadu sendhiru maarbanaith dhisaimu gaththanai indhirak kalvanai imaippil patrimun thandhidu gindranan thaguva seidhiyaal.</p>

என்றிவை கூறியே இறைஞ்ச மைந்தநீ சென்றனை வருதியால் திறலி னோடெனா நன்றென விடைகொடு நடந்து நன்கமை பொன்றிகழ தனதுதேர் புகுந்து போயினான்.	endrivaikooriye irainja maindhane sendranai varudhiyaal thirali nodena nandrena vidaikodu nadandhu nangamai pondrigaza thanadhuther pugundhu poyinaan.
தொல்லையிற் பரிசனம் புடையிற் சூழ்தரப் பல்பதி னாயிரந் துணைவர் பாற்பட ஒல்லென இயம்பல ஒலிப்ப ஏகுறா எல்லையம் பகைதன திருக்கை எய்தினான்.	thollaiyir parisanam pudaiyir soozdharap palpadhi naayiran thunaivar paarpada ollena iyambala olippa yeguraa ellaiyam pagaidhana thirukkai eidhinaan.
பண்டியந் தேரினுந் தணந்து பாங்கரின் மண்டுறு தூதரை வல்லை கண்ணுறீஇ எண்டரு நம்படை யாவும் இவ்விடை கொண்டனை வீரென்கூறிப் போயினான்.	pandiyan therinun thanandhu paangarin manduru thoodharai vallai kannureeie endaru nambadai yaavum ividai kondanai veerenkoorip poyinaan.
ஏயிரும் பரிசனர் யாரை யும்நிறீஇ மாயிருங் கலைமகள் வதிந்து வைகிய ஆயுத சாலையின் அவுணர் கோன்மகள் போயினன் தொழுதனன் பூசை ஆற்றினான். 20	yeyirum parisana yaara yumnireeie maayirung kalaimagal vadhindhu vaigiya aayudha saalaiyin avunar konmagan poyinan thozudhanan poosai aatrinaan. 20
கயிரவ நிறத்தபூங் கச்சு வீக்கினான் வயிரவொள் வாளினை மருங்கு சேர்த்தினான் வெயில்விடு பொந்துகில் மீது சுற்றினான் துயிலறும் அமரரைத் துளக்கங் கண்டுளான்.	kayirava niraththapoon kachchu veekkinaan vayiravol vaalanan marungu serththinaan veyilvidu ponthugil meedhu sutrinaan thuyilarum amararaith thulakkang kandulaan.
செல்லிடை உருமெனத் தெழிக்கும் நோன்கழல் கல்லென அரற்றிடக் கழலிற் பூட்டினான் வல்லிதிற் சாலிகை மருமஞ் சேர்த்தினான் சொல்லினும் நிவந்தெழு தூண்டுசெய் தோளினான்.	sellidai urumenath thezikkum nonkazal kallena aratridak kazalir poottinaan vallidhir saaligai maruman serththinaan sollinum nivandhezu thoondusei tholinaan.
கோதையை அங்கையிற் கொளுவிச் சுற்றினான் போதுறழ் அங்குலி புட்டில் தாங்கினான் சோதிகொள் சரம்படு தூணி யைச்சவல் மீதுற வீக்கினான் விறலின் மேலையோன்.	kodhaiyai angaiyir koluvich sutrinaan podhuraz anguli puttil thaanginaan sodhikol sarampadu thooni yaichchuval meedhura veekkinaan viralin melaiyon.

<p>வெம்பெரு நுதல்மிசை விசயப் பாலதாஞ் செம்பொனின் பட்டிகை திகழச் சேர்த்தினான் பம்புறும் அணிலம் பலவுந் தாங்கினான் தும்பையஞ் சிகழிகை மவுலி சூட்டினான்.</p>	<p>vemperu nudhalmisai visayap paalathanj semonin pattigai thigazach serththinaan pamburum anilam palavun thaanginaan thumbaiyanj sigazigai mavuli soottinaan.</p>
<p>வடித்ததோர் பெருஞ்சிலை வயமுண் டாகளன் றெடுத்தனன் விடுத்திடின் யாவர் தம்மையும் படுத்திடு மோகமாம் படையொன் றேந்தினான் அடுத்திடு செறுநர்தம் மாற்றல் உன்னலான்.</p>	<p>vadiththador perunjilai vayamun daagaen dreduththanan viduththidin yaavar thammaiyum paduththidu mogamaam padaiyon drendhinaan aduththidu serunartham maatral unnalaan.</p>
<p>ஆனதோர் போரணி அணிந்து, வாய்தலிற் பானுவின் மாற்றலன் படர முன்னரே போனதோர் தூதுவர் எழுதிர் போர்க்கெனத் தானையோ டெழுந்தனர் தருவர் யாவரும்.</p>	<p>aanador porani anindhu, vaaidhalir baanuvin maatralan padara munnare ponador thoodhuvar yezudhir porkkenath thaanaiyo dezundhanar thaguvar yaavarum.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>விசையன் நேமியன் மிகுந்திறல் மாயன் முசலி கண்டகன் முரன்கரன் மூர்க்கன் தசமுகன் கனலி சண்டன் விசண்டன் அசமுகன் மகிடன் அக்கிர வாகு.</p>	<p>visaiyan nemiyan migundhiral maayan musali kandagan murankaran moorkkan dhasamugan kanali sandan visandan asamugan magidan akkira vaagu.</p>
<p>விசையசே னன்விட சேனன் விமோகன் வசைகொள் சோமகன் மதுச்சசி சித்துச் சுசிமுகன் அசனி சூனிய கேது அசரசே னன்இவர் ஆதியர் ஆனோர்.</p>	<p>visaiyase nanvida senan vimogan vasaikol somagan madhuchsasi siththuch susimugan asani sooniya kedhu asurase nanivar aadhiyar aanor.</p>
<p>தடுக்கொ ணாவகை தடிந்திடு தெய்வப் படைக்கலங் களவை பற்பல பற்றா உடைத்தவன் மையுடன் ஒய்யென வந்தார் கிடைத்த தோவமர் எனக்கிளர் கின்றார்.</p>	<p>thadukko naavagai thadindhidu dheivap padaikkalan kalavai parpala patraa udaitthavan maiyudan oiyena vandhaar kidaththa thovamar enakkilar gindraar.</p>
<p>ஆனகா லைபதி னாயிர வெளநீளந் தானவப் படைஞர் சார்புதொ றேகி மீனவே லைகளும் வெளநீகுற ஆர்த்து மானவத் தலைவர் மாடுற வந்தார். 30</p>	<p>aanagaa laipadhi naayira velalan thaanavap padaignar saarbuttho regi meenave laigalum velakura aarththu maanavath thalaivar maadura vandhaar. 30</p>

<p>கோல வார்சிலை கொடுங்கதை நீடுஞ் சூல நேமிஅயில் தோமரம் ஈட்டி ஆலம் வாங்கணையம் ஆரெழு நாஞ்சில் கால பாசமிவை கைக்கொடு சென்றார்.</p>	<p>kola vaarsilai kodunkadhai needunj soola nemiayil thomaram eetti aalam vaalkanaiyam aarezu naanjil kaala paasamivai kaikkodu sendraar.</p>
<p>கந்து கத்தொகை கடங்கலுழ் கைம்மா எந்தி ரத்திரதம் ஈங்கிவை மூன்றும் ஐந்தொ கைப்படுமி ராயிர வெளடீளந் தந்தி ரத்தலைவர் தம்புடை சூழ்ந்த.</p>	<p>kandhu kaththogai kadangaluz kaimmaa endhi raththiradham eengivai moondrum aindho gaippadumi raayira velalan thandhi raththalaivar thambudai soozndha.</p>
<p>ஐந்து நான்குடைய ஆயிர வெளடீளத் திந்த நாற்படையும் ஈண்டுபு செல்ல மைந்தின் ஏற்றமிகு மானவாடி தத்தஞ் சிந்தை போற்கடிது சென்றனர் அம்மா.</p>	<p>aindhu naangudaiya aayira velalath thindha naarpadayum eendubu sella maindhin yetramigu maanavaa thatthhanj sindhai porkadidhu sendranar ammaa.</p>
<p>சென்ற காவலர்கள் சேனையி னோடும் என்ற வன்பகைஞன் எய்துழி நண்ணி ஒன்ற அங்கைதொழு தொல்லென ஆர்த்துத் துன்றி வந்துபுடை சூழ்ந்தனர் அன்றே.</p>	<p>sendra kaavalargal senaiyi nodum endra vanpagaigan eidhuzi nanni ondra angaihozu thollena aarththuth thundri vandhupudai soozndhanar andre.</p>
<p>இரவிதன் பகைஞன் ஈங்கிவை காணா ஒருதன்ஏ வலனை ஒல்லையின் நோக்கித் திருமைபெற் றதொரு தேரினை வல்லே தருகஎன் னஇனி தென்று தணந்தான்.</p>	<p>iravidhan pagaignan eengivai kaanaa orudhanye valanai ollaiyin nokkith thirumaiper tradhoru therinai valle tharugaen naini dhendru thanandhaan.</p>
<p>செப்பும் அத்தொழில் சிங்கொடு சென்றே மெய்ப்படைக் கருவி மேவுழி நண்ணி முப்ப தாயிர முரட்பரி பூண்ட ஒப்பிலா இரதம் ஒன்றினை உய்த்தான்.</p>	<p>seppum aththozil singodu sendre meippadaik karuvi mevuzi nanni muppa dhaayira muratpari poonda oppilaa iradham ondrinai uiththaan.</p>
<p>உய்த்த தேரின்உத யக்கிஈ வாவு மொய்த்த வெங்கதிரின் மொயம்பொடு பாய்ந்தான் மெத்து பேரனிக வெளடீள மியாவும் அத்துணைப் பொழுதின் ஆர்த்தன அன்றே.</p>	<p>uiththa therin udha yakki vaavu moiththa vengadhirin moimpodu paaindhaan meththu peraniga velala miyaavum aththunaip pozudhin aarththana andre.</p>

உரத்த கந்திகள் ஓராயிர கோடி பெருத்து நீண்டசைவு பெற்றிடு பாணை விரித்து நீட்டியென வெவ்வச ரேசர் கரத்தின் எண்ணில்கவ ரித்தொகை வீச.	uraththa kandhigal oraayira kodi peruththu neendasaiyu petridu paanai viriththu neettiyena vevvasu resar karaththin ennilkava riththogai veesa.
மற்ற வந்தனது மாசிருள் மேனி உற்றி டற்கருமை யால்அவன் ஒண்சீர் சுற்றி மீதுலவு தோற்றம தென்னக் கற்றை வெண்குடைகள் காவலர் ஏந்த.	matra vanthanadhu maasirul meni utri darkarumai yaalavan onseer sutri meedhulavu thotrama dhennak katrai venkudaigal kaavalar yendha.
அடைப்பை கோடிகம் அடுஞ்சுடர் ஒளடிவாள் கடிக்கொள் பீலிகவின் உற்ற களாசித் தொடக்கம் ஏந்திமுறை சுற்றி அனந்தம் படைப்பெ ருந்தலைவர் பாங்கொடு போற்ற. 40	adaippai kodigam adunjudar olavaal kadikkol peeligavin utra kalaasith thodakkam yendhimurai sutri anandham padaippe rundhalaivar paangodu potra. 40
எழில்செ றிந்தஇர தத்திடை வைகும் அழலின் வெங்கதிரை ஆற்றமு னிந்தோன் உழைய ரிற்பலரை ஒய்யென நோக்கி விழுமி தோர்மொழி விளம்புதல் உற்றான்.	yezilse rindhaira thaththidai vaigum azalin vengadhirai aatramu nindhon uzaiya rirpalalai oiyena nokki vizumi dhormozi vilambudhal vutraan.
காமர் வெம்படை கணிப்பில கொண்ட சேம மாகியமர் தேரொரு கோடி ஏம மோடுகொணர் வீரென லோடுந் தாம வேலுழையர் தாழந்தனர் சென்றார்.	kaamar vempadai kanippila konda sema maagiyamar theroru kodi yema modukonar veerena lodun thaama veluzaiyar thaazandhanar sendraar.
அண்ட ரும்படை அளப்பில உய்த்துத் திண்டி றற்கெழுமு தேரொரு கோடி கொண்டு வந்துழையர் கொற்றவன் மைந்தற் கெண்டி சைப்புறமும் ஈண்டு வித்தார்.	anda rumpadai alappila uiththuth thindi rarkezumu theroru kodi kondu vandhuzaiyar kotravan maindhar kendi seppuramum eenduru viththaar.
ஆண்ட கைக்குமரன் அன்னது காலை மாண்ட சீர்வலவன் மாமுகம் நோக்கிப் பாண்டியன் மாத்தொகுதி பண்ணின இத்தேர் தூண்டு கந்தன்அமர் சூழலின் என்றான்.	aanda kaikkumaran annadhu kaalai maanda seervalavan maamugam nokkip paandiyann maaththogudhi pannina ithther thoondu kandhanamar soozalin endraan.
என்ன லும்விழுமி தேயென முட்கோல் மன்னு மத்திகையின் வன்றொழில் காட்டித் துன்னு வாம்புரவி யின்தொகை தூண்டிப் பொன்னந் தேர்கடவி னான்புகழ் வெய்யோன்.	enna lumvizumi theyena mutkol mannu maththigaiyin vandrozil kaattiith thunnu vaampuravi yinthogai thoondip ponnan therkadavi naanpugaz veiyon.

<p>வெய்ய வன்தனை வியன்சிறை இட்ட கையன் ஏகஅது கண்டு புறஞ்சூழ் மையல் மால்அவுண மாப்படை யாவும் ஒய்யெ னப்பெரிது லம்பின அன்றே.</p>	<p>veiya vanthanai viyansirai itta kaiyan yegaadhu kandu puranjsooz maiyaal maalavuna maappadai yaavum oiye napperidhu lambina andre.</p>
<p>எழுந்த தானவர் இகற்படை வெளடீளம் எழுந்த தேர்நிரை எழுந்தன கைம்மா எழுந்த வாசிகள் எழுந்தன ஓதை எழுந்த கேதனம் எழுந்தன பூழி.</p>	<p>yezindha dhaanavar igarpadai velalam yezundha thernirai yezundhana kaimmaa yezundha vaasigal yezundhana odhai yezundha kedhanam yezundhana poozi.</p>
<p>அறைந்த பேரிகை அறைந்தன சங்கம் அறைந்த காகளம் அறைந்தன திண்கோ டறைந்த சல்லிகை அறைந்த கடாரி அறைந்த தண்ணுமை அறைந்தன தக்கை.</p>	<p>araindha perigai araindhana sangam araindha kaagalam araindhana thinko daraindha salligai araindha kadaari arandha thannumai araindhana thakkai.</p>
<p>ஆர்த்த தேர்த்தொகுதி ஆர்த்தன வாசி ஆர்த்த தந்திநிரை ஆர்த்ததனர் வெய்யோர் ஆர்த்த வால்துவசம் ஆர்த்தன கண்டை ஆர்த்த தார்நிரைகள் ஆர்த்தது மூதூர்.</p>	<p>aarththa therthhogudhi aarththana vaasi aarththa thandhinirai aarththanar veiyor aarththa vaalthuvasam aarththana kandai aarththa thaarniraigal aarththadhu moodhoor.</p>
<p>அதிர்ந்த மாநிலம் அலைந்தன நாகம் உதிர்ந்த தாரகை உலைந்தனர் தேவர் விதிர்ந்த மேகநிரை விண்டது மேருப் பிதிர்ந்து போயின பிறங்கல்கள் ஏழும். 50</p>	<p>adhirndha maanilam alaindhana naagam udhirndha thaaragai ulaindhanar dhevar vidhirndha meganirai vindadhu merup pidhirndhu poyina pirangalgal yezum. 50</p>
<p>ஊழி யான்மதலை ஓங்கு படைப்பேர் ஆழி யோடுற அருக்கன் வெருண்டே பூழி வான்முகடு போர்த்தெழல் காணா வாழி என்றதின் மறைந்து படாடிந்தான்.</p>	<p>vuzi yaanmadhalai ongu padaipper aazi yodura arukkan verunde poozi vaanmugadu porththezal kaanaa vaazi endradhin maraindhu padaandhaan.</p>
<p>வாழி மாநகர் வளைந்திடு தொல்பேர் ஆழி யாங்கடை அவப்படை யாகிச் சூழும் வேலையிடை தோன்றி யுலாவும் பூழி தூர்த்துளது பூதர்க ளேபோல்.</p>	<p>vaazi maanagar valaindhidu tholper aazi yaangadai avappadai yaagich soozum velaiyidai thondri yulaavum poozi thoorththuladhu boodharga lepol.</p>



விட்ட சோதிநிமிர் விண்மிசை தாக்கப் பட்டு லாவரு பதாகையின் ஈட்டம் வட்ட வானமெனும் வான்பட கத்தைக் கொட்டு மண்மகள் குலாவுகை போலும்.	vitta sodhinimir vinmisai thaakkap pattu laavaru padhaagaiyin eettam vatta vaanamenum vaanpada gaththaik kottu manmagal kulaavugai polum.
தாழும் வீரர்படை தம்மின் உரிஞ்சப் பாழ வெங்கனல் பரந்த பதாகைச் சூழல் வானநதி தோய்ந்தசை காலை வீழு மாலிகளின் வீழ்ந்திடு கின்ற.	thaazum veerarpadai thammin urinjap paaza venganal parandha padhaagaich soozal vaananadhi thoindhasai kaalai veezu maaligalin veezandhidu gindra.
வான மோடியன மால்கரி தள்ளுந் தான மோடின சரங்களின் ஓடி மீன மோடுதிரை வேலையி னோடும் கான மோடின களிற்றின மென்ன.	vaana modiyana maalkari thallun thaana modina sarangalin odi meena moduthirai velaiyi nodum gaana modina kalitrina menna.
செப்பு தற்கரிய சேணகா தன்னில் துப்பு மிக்கெழுபு தொல்படை வெளடீளம் இப்பு றத்துநெறி இன்றிஅவ் வானத் தப்பு றத்தினும் அளப்பில சென்ற.	seppu tharkariya senagaa thannil thuppu mikkezubu tholpadai vellam ippu raththuneri indriav vaanath thappu raththinum alappila sendra.
மறந்த ருங்கதிரை வன்சிறை செய்தோன் செறிந்த தானையுடன் இவ்வகை செல்ல இறந்த சீர்நகரின் இத்திற மெல்லாம் அறிந்து நாரதன் அகன்றிடு கின்றான்.	marandha rungadhiraivansirai seidhon serindha thanaiyudan ivvagai sella irandha seernagarin iththira mellaam arindhu naaradhan agandridu gindraan.
வான மேல்நெறி வழிக்கொடு பூதர் மேன பாசறை வியன்பதி யுட்போய் ஞான வாலறிவின் நாரதன் விண்ணோர் சேனை காவலன் அமர்ந்துழி சென்றான்.	vaana melneri vazikkodu boodhar mena paasarai viyanpadhi yutpoi gnaana vaalarivin naaradhan vinnor senai kaavalan amarndhuzi sendraan.
சிந்து ரப்பகை சிரத்தவி சுற்ற கந்த வேள்இரு கழற்றுணை காணாப் புந்தி நாரொடு புகழ்ந்து வணங்கி எந்தை கேட்கவென இன்ன துரைப்பான்.	sindhu rappagai siraththavi sutra kandha veliru kazatrunai kaanaap pundhi naarodu pugazndhu vanangi endhai ketkavena inna dhuraippaan.
பூத சேனையொடு பொள்ளென ஏகி ஆதி நீயிவண் அமர்ந்தன யாவும் தூதர் கூறஉயர் சூரபன் மாவென் றோது தீயவன் உயர்ந்து வெகுண்டான். 60	boodha senaiyodu pollena yegi aadhi neeyivan amarndhana yaavum thoodhar kooravuyar sooraban maaven rodhu theeyavana uyarndhu vegundaan. 60

<p>நிகண்ட முற்பகல் நெடுங்கதி ரோன்பால் உகண்ட தன்மகனை ஒல்லை விளித்தே அகண்ட சேனையொடும் அன்பிலன் நின்மேல் வெகுண்டு போர்செய விடுத்தனன் அம்மா.</p>	<p>niganda murpagal nedungadhi ronpaal uganda thanmaganai ollai viliththe aganda senaiyodum anbilan ninmel vegundu porseya viduththanan ammaa.</p>
<p>விடுத்த காலையவன் வெஞ்சமர் ஆற்றற் கடுத்த கோலமொ டளப்பில வான கடற்பெ ரும்படை கலந்துடன் ஏகத் தடுப்ப ரும்வெகுளி தன்னொடும் வந்தான்.</p>	<p>viduththa kaalaiyavan venjamar aattrar kaduththa kolamo dalappila vaana kadarpe rumpadai kalandhudan yegath thaduppa rumveguli thannodum vandhaan.</p>
<p>இவனு டன் சமரின் ஏற்பவர் நீயுஞ் சிவனும் அன்றியெவர் தேவரின் உள்ளார் அவனை வெல்வதரி தாகும்முன் ஓர்நாட் புவனி யுண்டவர் புரந்தர வென்றான்.</p>	<p>ivanu dan samarin yerpavar neeyunj sivanum andriyevan dhevarin ullaar avanai velvadhari thaagummun ornaat buvani yundavar purandhara vendraan.</p>
<p>கரையி லாவமர் கடந்திசை கொண்டான் வரைவி லாதபல மாயைகள் வல்லான் உரக வேந்தினும் உரம்பெரி துள்ளான் பிரமன் ஈந்திடு பெரும்படை பெற்றான்.</p>	<p>karaiyi laavamar kadandhisai kondaan varaivi laadhapala maayaigal vallaan uraga vendhinum uramperi dhullaan piraman eendhidu perumpadai petraan.</p>
<p>அறைக டற்கிறைவன் அங்கைகொள் பாசம் மறலி தன்பரசு வவ்வினன் மாயோன் விறலின் நேமிகொள வேண்டலன் முன்னஞ் சிறிய தந்தையணி குற்ற சிறப்பால்.</p>	<p>araiga darkiraivan angaikol paasam marali thanparasu vavvinan maayon viralin nemikola vendalan munnanj siriya thandhaiyani kutra sirappaal.</p>
<p>ஆகை யால்அவனை ஆள்கொடு வல்லை வாகை கொண்டிடலும் மற்றாடி தம்மா பாகு பட்டபடை பாங்குற நீயே ஏகல் வேண்டுமட வென்று பகர்ந்தான்.</p>	<p>aagai yaalavanai aalkodu vallai vaagai kondidalum matraa dhammaa paagu pattapadai paangura neeye yegal vendumada vendru pagarndhaan.</p>
<p>நார தன்இவை நவின்றிடு காலை மூரல் எய்திமுரு கன்புடை நின்ற வீர வாகுவை விளித்தருள் செய்து சீரி தாஇனைய செப்புதல் உற்றான்.</p>	<p>naara dhanivai navindridu kaalai mooral eidhimuru kanpudai nindra veera vaaguvai viliththarul seidhu seeri thaainaiya seppudhal vutraan.</p>
<p>ஈண்டு பூதரொ டியாம்வரு தன்மை யாண்டு சூரனுணாடித் தந்நகர் தன்னின் மாண்ட தானையுடன் மைந்தனை நம்மேல் தூண்டி னான்அமர் தொடங்கிய மன்னோ.</p>	<p>eendu boodharo diyaamvaru thanmai yaandu sooranunaan thannagar thannin maanda thaanaiyudan maindhanai nammel thoondi naanamar thodangiya manno.</p>

எள்ளு தற்கரிய எண்மர் இலக்கர் உள்ள பேர்களும் ஓராயிர பூத வெள்ள மும்புடையின் மேவர நீபோய்ப் பொள்ளெ னப்புரிசை யின்புடை சூழ்தி.	ellu dharkariya enmar ilakkar ulla pergalum oraayira boodha velala mumbudaiyin mevara neepoip polle nappurisai yinpu dai soozdhi.
சென்று முன்கடை சிதைத்தனை அங்ஙன் கன்றி நேரவுணர் காவலன் மைந்தன் துன்று சேனைகள் தொலைத்தமர் ஆற்றி வென்றி கொண்டவனை மீளுதி யென்றான். 70	sendru munkadai sidhaththanai angan kandri neravunar kaavalan maindhan thundru senaigal tholaitthamar aatri vendri kondavanai meeludhi yendraan. 70
ஈரும் வேல்முருகன் இவ்வகை கூறி வீர வாகுவை விடுத்தினை யோரைச் சார தத்தலைவர் தம்முடன் ஏவி நார தற்கிது நவின்றருள் செய்வான்.	eerum velmurugan ivvagai koori veera vaaguvai viduththilai yoraich saara thaththalaivar thammudan ye vi naara dharkidhu navindr arul seivaan.
கேட்டி யான்முனிவ கேழ்கிளர் சிம்புட் கூட்ட மீதுசில கோளரி மேவின் வாட்ட வல்லனகொல் மாய்குவ தல்லால் காட்டு வாழுடிவு காண்டிய தென்றான்.	ketti yaanmuniva kez kilar simbut kootta meedhusila kolari mevin vaatta vallanakol maaiguva dhallaal kaattu vaamudivu kaandiya dhendraan.
குமரன் நல்குவிடை கொண்டு படர்ந்தே விமல வாலுணர்வின் மேதகு வீரன் சிமைய மேருநிகர் திண்சிலை ஒன்றை அமரர் கோன்புகழ அங்கை பிடித்தான்.	kumaran nalguvidai kondu padarndhe vimala vaalunarvin medhagu veeran simaiya merunigar thinsilai ondrai amarar konpugaza angai pidiththaan.
வீக்கி னன்கவசம் வெந்நிடை தன்னில் தூக்கி னன்பகழி பெய்திடு தூணி நீக்க மில்விரலின் நீடுகை தன்னில் தாக்கு கோதையொடு புட்டில் தரித்தான்.	veekki nankavasam vennidai thannil thookki nanopagazi peidhidu thooni neekka milviralin needugai thannil thaakku kodhaiyodu puttil thariththaan.
சேம வெம்படை செறிந்திடு வைய மாம ருங்கினில் வரம்பில செல்லத் தோமில் வீரமிகு தோளினன் அங்கோர் ஏம மாமிரதம் ஏறினன் மாதோ.	sema vempadai serindhidu vaiya maama rungini l varambila sellath thomil veeramigu tholinan angor yema maamiradham yerinan maadho.
எட்டு வீரரும் இலக்கரும் ஏனை மட்டில் பூதகண மன்னரு மாக ஒட்டி ஆடமர் உருக்கொடு கொண்மு முட்டு தேர்த்தொகையின் மொய்ப்பொடு புக்கார்.	ettu veerarum ilakkarum yenai mattil boodhagana mannaru maaga otti aadamar urukkodu konmoo muttu therthhogaiyin moimbodu pukkaar.

<p>தேரின் மேற்படு சிறப்புடை வீரர் வீர வாகுவை விரைந்தயல் சூழந்தார் நேரில் ஆயிர நெடுங்கதிர் ஒன்றைச் சூரர் தந்தொகுதி சுற்றிய வாபோல்.</p>	<p>therin merpadu sirappudai veerar veera vaaguvai viraindhayal soozandhaar neril aayira nedungadhir ondraich soorar thanthogudhi sutriya vaapol.</p>
<p>விரசி யேயமர் விளைத்திட வெஞ்சூர் அரசன் மாநகரின் ஆயிர வெளடீளம் பரிசு னங்கன்படர் மின்கடி தென்னா முரசு றைந்தனர்கள் ஆயிடை மொய்ம்போர்.</p>	<p>virasi yeyamar vilaththida venjoor arasan maanagarin aayira velalam parisa nangalpadar minkadi dhennaa murasa raindhanargal aayidai moimbor.</p>
<p>அறைந்த காலைதனில் ஆயிர வெளடீளம் நிறைந்த பூதர்நெடு வேல்முரு கன்பாற் செறிந்து போற்றியிட ஏனையர் சென்றார் உறைந்த ஆர்கலி உடைந்தது போல.</p>	<p>araindha kaalaidhanil aayira velalam niraindha boodharnedu velmuru ganpaar serindhu potriyida yenaiyar sendraar uraindha aarkali udaindhadhu pola.</p>
<p>அருத்தி யிற்படரும் ஆயிர வெளடீளக் கிருத்தி மத்தவர் கிளர்ந்திடு தீப்போல் உருத்து வேலையின் ஒலித்துயர் ஊழி மருத்தின் வன்மைகொடு வந்திடு கின்றார். 80</p>	<p>aruththi yirpadarum aayira velalak kiruththi maththavar kilarndhidu theeppol uruththu velaiyin oliththuyar vuzi maruththin vanmaikodu vandhidu gindraar. 80</p>
<p>பைய ராவிறை பரித்திடு கின்ற வையம் யாவையுமொர் வாகுவின் வைக்குங் கையர் காலனை அடுந்தறு கண்ணார் வெய்ய ரானவர்கள் யாரினும் வெய்யோர்.</p>	<p>paiya raavirai pariththidu gindra vaiyam yaavaiyumor vaaguvin vaikkung kaiyar kaalanai adundharu kannaar veiya raanavargal yaarinum veiyor.</p>
<p>அரத்த வேணியர் அடும்படை ஏந்துங் கரத்தர் வெங்கழல் கத்திடு தாளர் வரத்தின் மேதகையர் மாயை கடந்தோடீடி உரத்தின் அண்டமும் உடைந்திட வல்லோர்.</p>	<p>araththa veniyar adupadai yendhung karaththar vengazal kaththidu thaalar varaththin medhagaiyar maayai kadandho uraththin andamum udaindhida vallor.</p>
<p>இனைய தன்மையினில் ஈண்டிய பூதர் அனைவ ருஞ்செல அவர்க்கிறை யானோர் தனதுதொல் லிளைஞர் தம்மொடு சென்றான் வனைக ருங்கழல் வயம்புனை வாகு.</p>	<p>inaiya thanmaiyinil eendiya boodhar anaiva runjela avarkkirai yaanor thanadhuthol lilaingar thammnodu sendraan vanaiga rungazal vayambunai vaagu.</p>

செல்ல லுந்திமிலை செல்லுறழ் பேரி கல்லெ னுங்கரடி காகள மாம்பல் சல்ல ரிப்பறை தடாரி உடுக்கை பல்லி யம்பிற முழங்கின பாங்கர்.	sella lundhimilai selluraz peri kalle nunkaradi kaagala maambal salla ripparai thadaari udukkai palli yambira muzangina paangar.
மாறில்சே னையிடை வந்தெழு பூழி நீறுபூ சிமுடி நீடிய கங்கை ஆறு தோய்ந்தகல் விசும்பிடை ஆடி ஏறுகொண் டகொடி ஈசனை யொப்ப.	maarilse naiyidai vandhezu poozi neerupoo simudi neediya gangai aaru thoindhagal visumbidai aadi yerukon dekodi eesanai yoppa.
பாய சாரதர் படைக்குள் எழுந்தே ஆய பூழிஅவு ணப்படை தன்னில் சேய பூழியொடு சேர்வன தாமுன் போயெ திர்ந்தமர் புரிந்திடு மாபோல்.	paaya saaradhar padaikkul yezundhe aaya pooziavu nappadai thannil seya pooziyodu servana thaamun boye thirndhamar purindhidu maapol.
பான்மை இன்னன படைப்புற எண்ணில் சேனை வெளடீளமொடு திண்டிறல் வாகு தூந லம்தவறு சூருறை மூதூர் வானு லாம்புரிசை மாடுற வந்தான்.	paanmai innana padaippura ennil senai velalamodu thindiral vaagu thoona lamthavaru soorurai moodhur vaanu laampurisasi maadura vandhaan.
வேறு	veru
ஆனதொர் காலையின் அதனை நோக்குறீஇத் தானவர் ஒருசிலர் தரிப்பின் நோடியே சேனையங் கடலினைத் தீர்ந்து வல்லைபோய்ப் பானுவின் பகைகளுனைப் பணிந்து கூறுவார்.	aanadhor kaalaiyin adhanai nokkureeith thaanavar orusilar tharippin rodiye senaiyang kadalinaith theerndhu vallaiipoip paanuvin pagaignanaip panindhu kooruvaar.
மாயிருந் தானைகள் மருங்கு சூழ்ந்திட நீயமர் செயவரு நிலைமை நாடியே வேயென முந்திவண் மேயி னான்றனை ஏயினன் குமரவேள் நிகழ்ச்சி ஈதென்றார்.	maayirun dhaanaigal marungu soozndhida neeyamar seyavaru nilaimai naadiye veyana mundhivan meyi naandranai yeyinan kumaravel nigazchchi eedhendhaar.
மற்றிவை அவுணர்கோன் மதலை கேட்டலுங் கற்றையங் கதிர்மணிக் கடகக் கையினை எற்றினன் முறுவல்செய் தெயிறு தீயுகச் செற்றமொ டுயிர்த்திவை செப்பல் மேயினான். 90	matrivai avunarkon madhalai kettalung katrayang kahirmanik kadagak kaiyina yetrinan muruvalsei theyiru theyyugach setramo duyirththivai seppal meyinaan. 90
இருந்திடு பாலனை என்னொ டேபொர விரைந்தெதிர் தூதனை வியன்ப தாதியாய்ப் பொருந்திய பூதரைப் போர்க் ளத்தியான்	irundhidu baalanai enno depora viraindhedhir thoodhanai viyanba dhaadhiyaaip porundhiya boodharaip pork laththiyaan

துரந்திடு கின்றனன் தொலைந்து போகவே.	thurandhidu gindranan tholaindhu pogave.
அந்தர வரைப்பினில் ஆசை யெட்டினில் வந்திடும் அளக்கரின் மற்றை நேமியில் கந்தனும் ஒற்றனுங் கணங்கள் யாவருஞ் சிந்தினர் வெருவியே திரியக் காண்பனால்.	andhara varaippinil aasai yettinil vandhidum alakkarin matrai nemiyil kandhanum otranung ganangal yaavarunj sindhinar veruviye thiriyak kaanbanaal.
புன்மைய ராகிய பூதர் சேனையும் வன்மையில் தூதனும் மழலைப் பிள்ளையுந் தொன்மிடல் ஒருவியே தொலைந்து போகினும் என்மன வெகுளியும் ஏகற் பாலதோ.	ponmaiya raagiya boodhar senaiyum vanmaiyl thoodhanum mazalaip pillaiyun thonmidal oruviye tholaindhu poginum enmana veguliyum yegar baaladho.
விடுகிலன் அவர்தமை மேலை ஏற்பெருங் கடல்திசை முழுவதுங் கடந்து செல்லினும் புடையது சுற்றியே போக்கு றாதிவண் கொடுவரு கின்றனன் குறுகிப் பற்றியே.	vidugilan avarthamai melai yerperung kadaldhisai muzuvadhung kadandhu sellinum pudaiyadhu sutriye pokku raadhivan koduvaru gindranan kurugip patriye.
மேவலில் அவர்தமை மேலை நம்பெருங் காவலன் முன்புறக் காட்டி இவ்விடைத் தேவாட்கள் தம்மொடுஞ் சிறையில் வீட்டுவன் ஏவரும் எனதுசீர் இறைஞ்சி ஏத்தவே.	mevalil avarthamai melai namperung kaavalan munburak kaatti ivvidaith dhevargal thammodunj siraiyil veettuvan yeparum enadhuseer irainji yeththave.
என்றிவை பற்பல இசைத்துச் சூர்மகன் கன்றிய மனத்தொடு கடிது சேறலுந் துன்றிய அவுணர்தந் தொறுமுன் போயின பொன்றிகழ் வடமதிற் புதவு நீங்கியே.	endrivai parpala isaiythuch soormagan kandriya manaththodu kadidhu seralun thundriya avunarthan dhorumun poyina mondrigaz vadamadhir pudhavu neengiye.
ஆனதொர் காலையின் அடையும் பூதவெஞ் சேனையின் ஆற்றலுந் திறலுங் கண்ணுறீஇத் தானவாடி கூறுவார் சமர்கண் டோடிய வானவாடி அன்றிவர் வலியர் போலுமால்.	aanadhor kaalaiyin adaiyum boodhavenj senaiyin aatralun thiralung kannureeith thaanavaa kooruvaar samarkan dodiya vaanavaa andrivar valiyar polumaal.
என்னினும் இங்கிவர் எம்மொ டேபொரும் வன்மையும் உடையரோ வரம்பில் குன்றெலாம் பொன்மலை அதனொடு பொருவ தேயினும் மின்மினி கதிரினும் விளங்க வல்லதோ.	enninum ingivar emmo deporun vanmaiyum udaiyaro varambil kundrelaam ponmalai adhanodu poruva dheynum minmini kadhiringum vilanga valladho.

என்றிவை போல்வன இணையில் தானவர் ஒன்றல பலபல உரைத்து வெஞ்சினங் கன்றிய அழல்விழிக் கணத்தின் சேனைநேர் சென்றனர் தெழித்தனர் சிலைத்த பல்லியம்.	endrivaipolvana inaiyil thaanavar ondrala palapala uraiththu venjinang kandriya azalvizik ganaththin senainer sendranar theziththamar silaiththa palliyam.
வயிர்த்திடு பூதர்கள்மறலி என்றுல கயிர்த்திடும் அவுணரை நோக்கி அம்புவி உயிர்த்தொகை அலைத்தவர் உவர்கொ லோவெனாச் செயிர்த்தனர் இடித்தனர் தீயின் வெம்மையார்.	vairththidu boodhargal marali endrula kayirththidum avunarai nokki ambuvi uyirththogai alaitthavar uvarko lovenaach seyirththamar idiththamar theyyin vemmaiyaar.
கரையறு தானவர் தாமுங் காய்கனல் புரைதரு சூடிவிழிப் பூத வீரரும் ஒருவரின் ஒருவர்போர் உடன்று சேறலான் இருவகை அனிகமும் இகலின் ஏற்றவே.	karaiyaru thaanavar thaamung kaaikanal puraitharu soovizip boodha veeraram orugarin orugarpor udandru seralaan iruvagai anigamum igalin yetrave.
தந்தியின் கரங்களில தண்டம் ஈந்திடா வந்தெதிர் தெம்முனை மாய்ந்து வீடுறச் சிந்துதி யெனுங்குறி செப்பிப் பூதர்மேல் உந்தினர் மீயிசை உலப்பில் தானவர்.	thandhiyin karangalil thandam eendhida vandhedhir themmunai maaindu veedurach sindhudhi yenukkuri seppip boodharmel undhinar meemisa ulappil thaanavar.
பகைத்திடு பூதர்கள் பலரும் நாடியே திகைத்திவை யாவெனச் சிந்தித் தையுறத் தகைத்தடந் தாளவை தரையின் பாற்படா துகைத்தனர் பரியெனும் ஓத வேலையே.	pagaitthidu boodhargal palarum naadiye thigaitthivai yaavenach sindhith thaiyurath thagaitthadan thaalavai tharaiyin paarpadaa thugaitthamar pariyeenum odha velaiye.
காரிடைச் சென்றெனக் களிற்றி னுந்திரை நீரிடைச் சென்றென நீடு மாவினும் போரிடைச் சென்றனர் புறத்துப் போற்றியே தேரிடைச் சென்றனர் வரைவிற் சென்றென.	kaaridaich sendrenak kalitri nundhirai neeridaich sendrena needu maavinum poridaich sendranar puraththup potriye theridaich sendranar varaivir sendrena.
அடுகரி நிரையினை ஆடல் மாக்களைத் தடநெடுந் தேர்களைத் தணப்பி லாவகை கடலினை வளைந்திடு கரைய தாமெனப் புடைதனில் சுற்றியே புவியின் ஏகினார்.	adugari niraiyinae aadal maakkalaith thadanedun thergalaith thanappi laavagai kadalinaivalaindhidu kariya thaamenap pudaitthanal sutriye booviyin yeginaar.

அத்திறம் எதிர்ந்திடும் அவுணர் பூதர்மேல் முத்தலை வேற்படை முசுண்டி தோமரஞ் சத்தியொ டெழுமழுத் தண்ட மேமுதல் எத்திறப் படைகளும் எடுத்து வீசினார்.	aththiram yedhirndhidum avunar boodharmel muththalai verpadai musundi thomaranj saththiyoz dezumazuth thanda memudhal yeththirap padaigalum yeduththu veesinaar.
கரங்கொடு பெரும்படைக் கலங்கள் யாவையும் பரங்கொடு வீசிய பதகர் உட்கிட மரங்கொடும் எழுக்கொடும் வரைகொ டுந்தம் துரங்கொடும் வீசினர் உலைவில் பூதரே.	karankodu perumpadaik kalangal yaavaiyum parangodu veesiya padhagar utkida marangodum yezukkodum varaiko dundhama thurangodum veesinar ulaivil boodhare.
வேறு	veru
செறிந்து நேர்ந்து செருச்செயும் எல்லையின் இறந்த தானவர் எண்ணிலர் ஆவிபோய்த் தறிந்த தாளுந் தலையுங் கழலுமாய் மறிந்த சாரத ரும்வரம் பில்லையால்.	serindhu nerndhu seruchseyum ellaiyin irandha dhaanavar ennilar aavipoith tharindha thaalun thalaiyung kazalumaai maraindha saaradha rumvaram pillaiyaal.
மாண்ட சாரதர் யாக்கையும் மண்மிசை வீண்ட தானவர் மெய்களுஞ் செங்களம் யாண்டு மாகி இருங்கரை போலுற நீண்ட நேமியின் நின்றது சோரிநீடி.	maanda saaradhar yaakkaiyum manmisai veenda thaanavar meigalunj sengalam yaandu maagi irungarai polura neenda nemiyin nindradhu sorinee.
விரவு பூதர் வெகுண்டுசென் றொன்னலர் இரத மோடி ர தங்களை எற்றினார் கரிக ளாற்கரி யின்தொகை காதினார் பரிக ளோடு பரிகளை மோதினார். 110	viravu boodhar vegundusen ronnalar iradha modira thangalai yetrinaar kariga laarkari yinthogai kaadhinaar pariga lodu parisugalai modhinaar. 110
ஆளை யாள்கொண் டடர்த்தனர் ஆங்கவர் தோளை யேதம தோள்கொடு தாக்கினார் தாளி னால்அவர் தந்தலை சிந்தினார் கோள ரித்தொகை மான்அடுங் கொள்கையார்.	aalai yaalkon dadarntthananar aangavar tholai yedhama tholkodu thaakkinaar thaali naalavar thandhalai sindhinaar kola riththogai maanadung kolgaiyaar.
ஏற்ற சாரதர் எற்றிடத் தானவர் ஊற்றம் இன்றி உடைதலும் அவ்வழி காற்றொ டங்கி கலந்தன்ன காட்சியான் ஆற்ற லாளன் அனலிகண் டானரோ.	yetra saaradhar yetridath thaanavar vutram indri udaidhalum avvazi kaatro dangi kalandhanna kaatchiyaan aatra laalan analikan daanaro.



கையின் மேயின கார்முகம் ஒன்றுதன் மொய்யின் வாங்கி முரண்கெழு நானொலி செய்ய லோடுமத் தேவர் வெருக்கொளா ஐய கோவென் றலக்கணுற் றாரரோ.	kaiyin meyina kaarmugam ondruthan moyin vaangi murankezu naanoli seiya lodumath thevar verukkolaa aiya goven dralakkanur traararo.
நாரி யார்ப்பு நணுகலும் நாற்படை மூரி யர்ப்பு முகிலிடை ஆர்ப்பெனும் பேரி யார்ப்பும் பிறங்கு பெருங்கடல் வாரி யார்ப்புந்தம் வாய்மடிந் திட்டவே.	naari yaarppu naanugalum naarpadai moori yarppu mugilidai aarppenum peri yaarppum pirangu perungadal vaari yaarppundham vaaimadin dhittave.
கொற்ற வில்லிற் கொடுங்கனல் வெங்கணை முற்று மாரியின் முத்திறந் தூண்டலுஞ் செற்று பூதர்தம் மொய்ப்பினுட் சென்றன புற்றி னுடு புகுந்திடு பாந்தள்போல்.	kotra villir kodunganal vengana mutru maariyin mutthiran thoondalunj setru boodhartham moimbinut sendrana putri nudu pugundhidu paandhalpol.
அங்கி மாப்படை ஏவலும் அவ்வழிச் சிங்கன் என்னுந் திறல்கெழு சாரதன் எங்கண் உய்தி இறந்தனை ஈண்டெனாப் பொங்கு சீற்றம் புகுந்தனன் புந்திமேல்.	angi maappadai yevalum avvazich singan ennun thiralkezu saaradhan engan uidhi irandhanai eendenaap pongu seetram pugundhanan pundhimel.
நேர்கொண் டார்த்து நெடுந்தகை தீயவன் தேர்கொண் டார்க்குந் திறற்பரிச் சேக்கையின் பார்கொண் டார்ப்பப் பருஉத்தடக் கைதனில் தார்கொண் டார்த்திடுந் தண்டினிற் சாடினான்.	nerkon daarnththu nedundhagai theyavan therkon daarkkun thirarparich sekkaiyin paarkon daarppap parouuththadak kaidhanil thaarkon daarththidun thandinir saadinaan.
சாடும் எல்லையிற் சாரதி உந்திய ஆடல் வாம்பரி ஆவி யுலந்திட ஓட லின்றி இரதமங் குற்றதால் நீடு கின்ற நிலைப்படு தேரென.	saadum ellaiyir saaradhi undhiya aadal vaampari aavi yulandhida oda lindri iradhamang kutradhaal needu gindra nilaippadu therena.
மாக்க னுற்ற மடிவினை நோக்கியே தீக்க னற்பெய ரோன்சின மேற்கொளாத் தாக்க ணங்குறு தாழ்சிலை வாங்கியே ஏக்கள் பூட்டி இதுவொன்று கூறுவான்.	maakka lutra madivinai nokkiye theekka narpeya ronsina merkolaath thaakka nanguru thaazsilai vaangiye yekkal pootti idhuvondru kooruvaan.
தடுக்கொ ணாஇச் சரஞ்சொரிந் துன்னுயிர் படுத்து வானவர் பார்த்திடத் தென்றிசை விடுக்கி லேனெனின் வெஞ்சம ரத்திடை எடுக்கி லேன்சிலை யானெனக் கூறினான். 120	thadukko naaich saranjsorin thunnuyir paduththu vaanavar paarththidath thendrisai vidukki lenenin venjama raththidai yedukki lensilai yaanenak koorinaan. 120

<p>சூளில் வாறு புகன்று தொவைலா வாளி யான்மிசை அங்கியின் பேரினான் கோளி யார்பய னாமென்கூற்றுறழ் வாளி தூண்டி மறைத்தனன் மேனியே.</p>	<p>sooliv vaaru pugandru thovailaa vaali yaanmisai angiyin perinaan koli yaarpaya naamenkooturaz vaali thoondi maraiththanan meniye.</p>
<p>மறைய வேயுடல் வாளிகள் தூண்டவும் இறையும் உன்னலன் இன்னலுற் றாழ்கிலன் பொறையி னோடு பொருக்கெனப் போகியத் தறையின் நின்ற சயந்தனத் தேறினான்.</p>	<p>maraiya veyudal vaaligal thoondavum iraiyum unnalan innalur traazgilan poraiyi nodu porukkenap pogiyath tharaiyin nindra sayandhanath therinaan.</p>
<p>நீர்மு கந்த நெடுமுகி லாமெனத் தேர்மு கந்தனில் தீயவன் ஏந்திய கார்மு கந்தனைக் கைக்கொடு வாங்கியே பார்மு கத்துப் பதைப்புற வீசலும்.</p>	<p>neermu gandha nedumugi laamenath thermu gandhanil theeyavan yendhiya kaarmu gandhanaik kaikkodu vaangiye paarmu gaththup padhaippura veesalum.</p>
<p>வலக்கை யாலொரு வானகதை பற்றியே சிலக்கை ஈர்த்திடுச் சிங்கனைத் தீயினான் தலைக்கண் மோதலுந் தானவர் ஆர்த்தனர் கலக்க முற்றனர் கண்டஅத் தேவரே.</p>	<p>valakkai yaaloru vaanakadhai patriye silakkai eerthhidunch singanaith theeyinaan thalaikkan modhalun thaanavar aarththanar kalakka mutranar kandaath dhevare.</p>
<p>அடித்த தண்டொ டனலிதன் கைத்தலம் பிடித்து மற்றொர் பெருங்கையி னாலவன் தடித்த மார்பத் தடவரை சாய்ந்துக இடிப்பின் முன்மை இசைத்திட எற்றினான்.</p>	<p>adiththa thando danalidhan kaiththalam pidiththu matror perungaiyi naalavan thadiththa maarbath thadavarai saaindhuga idippin munmai isaththida yetrinaan.</p>
<p>எற்ற வெய்யவன் எல்லையில் துன்புறச் செற்ற மிக்கெழுஞ் சிங்கனுஞ் செங்கையில் பற்று தண்டத் தொடுமப் பதகனைச் சுற்றி வானந் துணுக்குற ஆர்த்தனன்.</p>	<p>yetra veiyavan ellaiyil thunburach setra mikkezunj singanunj sengaiyil patri thandath thodumap padhaganaich sutri vaanan thunukkura aarththanan.</p>
<p>மாறி லாத அவுணனை வன்கையால் சூறை போலவச் சிங்கன் சுலவலும் ஈறில் பித்தினி லேமரு வோன்மிகத் தேற லார்ந்தெனத் தேற்றமின் றாயினான்.</p>	<p>maari laadha avunanai vankaiyaal soorai polavach singan sulavalum eeril piththini lemaru vonmigath thera laarndhenath thetramin raayinaan.</p>
<p>ஆர முற்பெயர் அண்ணல் அறிவொரீஇச் சோரும் எல்லையில் துண்ணென ஏறிய தேரை விட்டுத் திறலரிப் பேரினான் பாரின் எற்றப் பதைப்பொடு துஞ்சினான்.</p>	<p>aara zarpeyar annal arivoreich chorum ellaiyil thunnena yeriya therai vittuth thilarip perinaan paarin yetraip padhaippodu thunjinaan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>

<p>அண்டருந் திறலின் மிக்க அனலிஅங் கிறந்த வண்ணங் கண்டனன் கவலா வுள்ளம் அழலெனக் கறங்கு கண்ணான் சண்டன்என் றுரைக்கும் பேரோன் தடுப்பரும் படைகள் தன்கை கொண்டிவன் உயிரை இன்னே குடிப்பனா லென்று சென்றான்.</p>	<p>andarun thiralin mikka analian girandha vannang kandanan kavala vullam azalenak karangu kanaan sandanen druraikkum peron thadupparum padaigal thankai kondivan uyirai inne kudippanaa lendru sendraan.</p>
<p>என்றதோர் மாற்றங் கேளா எரிவிழித் திடயின் நக்குப் பொன்றிய அனலி யங்கைப் போர்கெழு தண்டம் வாங்கிச் சென்றனன் விரைவில் அன்னான் தேர்மிசைப் பாய்ந்து நீலக் குன்றெனும் வயிரத் தோள்மேற் புடைத்தனன் கூற்றம் உட்க. 130</p>	<p>endradhor maatrang kelaa yerivizith thidiyin nakkup pondriya anali yangaip porkezu thandam vaangich sendranan viraivil annaan thermisaip paaindhu neelak kundrenum vayirath tholmer pudaitthanan kootram utka. 130</p>
<p>புடைத்தலும் உயிர்த்து நெஞ்சம் பொம்மெனப் பொரும லெய்தித் தடப்பெருந் தேரில் வீழுஞ் சண்டனும் தனது செங்கை எடுத்ததோர் தண்டந் தன்னால் எதிர்புகுஞ் சிங்கன் மார்பத் தடித்தனன் அவனுந் தானும் ஆரஞர் உழந்து வீழ்ந்தான்.</p>	<p>pudaitthalum uyirththu nenjam pommenap poruma leidhith thadapperun theril veezunj sandanum thanadhu sengai yeduththadhor thandan thannaal yedhirpugunj singan maarbath thadiththanan avanun tha anum aaragnar uzandhu veezndhaan.</p>
<p>அப்பொழுது ததனை நோக்கி அவுணரின் மாயன் என்போன் குப்புறு தடந்தே ரோடுங் குறுகலும் பூதர் தம்மின் ஒப்பிலா நீலன் நேர்போய் ஓச்சினன் கதையொன் றண்ணல் முப்புரம் அதனில் தூண்டு மூரிவான் பகழி யென்ன.</p>	<p>appozudhu thadhanai nokki avunarin maayan enbon kuppuru thadandhe rodung kurugalum boodhar thammin oppilaa neelan nerpoi ochchinan kadhaiyon drannal muppuram adhanil thoondum moorivaan pagazi yenna.</p>

<p>போந்ததோர் தண்ட மாயன் பொருவகல் மார்பில் தாக்க மாய்நதனன் போல நின்று வருந்திமற் றவன்றன் பாணி எந்துமுத் தலைவேல் ஒன்றை எறிநதனன் எழிலா கத்தில் சாய்ந்தது குருதி நீலன் தானுமங் கயரா நின்றான்.</p>	<p>bondhadhor thanda maayan poruvagal maarbil thaakka maaindhanan polanindru varundhimar travanran paani yendhumuth thalaivel ondrai yerindhanan yezilaa gatthil saaindhadhu kurudhi neelan thaanuman gayaraa nindraan.</p>
<p>சிறிதுபோழ் ததனில் தேறித் திரண்மணிக் கடகஞ் சேர்த்த எறுழ்வலித் தடக்கை தன்னால் எதிர்ந்தவன் உரத்தின் எற்ற அறைகழல் மாயன் தானும் அணங்குற நீலன் என்போன் கறைகெழு நாக மென்னக் கனன்றிது கருதிச் செய்வான்.</p>	<p>siridhupoz thadhanil therith thiranmanik kadaganj serththa yeruzvalith thadakkai thannaal yedhirndhavan uraththin yetra araikazal maayan thaanum anangura neelan enbon karaikezu naaga mennak kanandridhu karudhich seivaan.</p>
<p>மந்தரந் தழீஇய தொல்லை வாசுகி யென்ன மாயன் சுந்தரத் தடம்பொற் றோளைத் துணைக்கையால் தொடர்ந்து வீக்கிக் கந்தரந் தன்னில் தீய கறைசெறி எயிற்றில் கவ்வி முந்துறு குருதிச் செந்நர் குடித்தனன் மொயம்பி னோடும்.</p>	<p>mandharan dhaziieya thollai vaasugi yenna maayan sundharath thadampor trolaith thunaikkaayaal thodarndhu veekik kandharan thannil theeya karaiseri yeyitril kavvi mundhuru kurudhich sennar kudiththanan moimbi nodum.</p>
<p>சோரிய துண்டு நீலன் தொல்சினந் துறந்து நின்றான் ஆருயிர் உண்டு போனான் அந்தகன் அனைய காலை மூரிவில் தடக்கை மாயன் முடிந்தனன் சண்டன் சிங்கன் பேரஞர் உழந்தோர் தேறிப் பின்னும்போர் புரிய லுற்றார்.</p>	<p>soriya thundu neelan tholsinan thurandhu nindraan aaruyir undu ponaan andhagan anaiya kaalai moorivil thadakkai maayan mudindhanan sandan singan peragnar uzandhor therip pinnumpor puriya lutraar.</p>

<p>கிட்டினர் தடந்தேர் மீது கிடந்ததண் டேந்திக் கீழ்போய் ஒட்டினர் ஒருவர் தம்மின் ஒருவர்மேல் உடன்று பொங்கி முட்டினர் இரண்டு பாலின் முறைமுறை பெயர்ந்தார் மொய்ம்பால் வட்டணை திரிந்து தண்டில் தாக்கினாடி மாற்று கின்றார்.</p>	<p>kittinar thadandher meedhu kidandhadhan dendhik keezapoi ottinar oruvar thammin oruvarmel udandru pongi muttinar irandhu paalin muraimurai peyarndhaar moimbaal vattanan thirindhu thandil thaakkinaar maatru gindraar.</p>
<p>இங்கிது போலப் பல்வேறியற்கையிற் கதையின் வெம்போர் சிங்கனுஞ் சண்டன் தானுஞ் செய்தனர் திரிந்த வேலைப் பொங்கிய பூதர் வேந்தன் பொருவரும் அவுணன் பொன்னார் அங்கையில் தண்டஞ் சிந்த அடித்தனன் அணிப்பொற் றண்டால்.</p>	<p>ingidhu polap palve riyarkaiyir kadhaiyin vembor singanunj sandan thaanut seidhanar thirindha velaip pongiya boodhar vendhan poruvarum avunan ponnaar angaiyil thandanj sindha adiththanan anippor trandaal.</p>
<p>வயிர்த்திடு தண்டம் அங்கண் வலிகெழு சிங்கன் மோத அயிர்த்தொகை ஆத லோடும் ஆற்றல்சேர் அவுணர் யாரும் உயிர்த்தனர் என்கொ லாமென் றுன்னினர் உருமே நென்னச் செயிர்த்தனன் சண்டன் என்னுஞ் செருவலான் உரக்க லுற்றான்.</p>	<p>vayirththidu thandam angan valigezu singan modha ayirththogai aadha lodum aatralser avunar yaarum uyirththanan engo laamen drunninar urume rennach serththanan sandan ennunj seruvalaan urakka lutraan.</p>
<p>தண்டமொன் றிற்ற தென்று தருக்கலை தடம்பொற் றோளாக் கொண்டதும் அ*தே அன்றோ கூற்றுவன் நகரும் மேலை அண்டமும் உலையத் தொன்னாள் அடர்த்தனன் உனக்கிங் கஞ்சேன் மண்டமர் புரிதி என்னா வலிகெழு கரங்கொண் டேற்றான். 140</p>	<p>thandamon dritra thendru tharukkalai thadampor trolaak kondadhu agudhe andro kootruvan nagarum melai andamum ulaiyath thonnaal adarththanan unakking kanjen mandamar puridhi ennaa valikezu karangon detraan. 140</p>

<p>ஏற்றன் இகலும் வேலை எரிசினங் கடவிச் சிங்கன் ஆற்றலை யாங்கொல் நீயென் றாற்றலை அணிபொற் றண்டம் போற்றுகென் றுய்ப்ப அங்கட் புகாநெறி புடைத்துக் கையால் கூற்றனும் உட்க ஆர்த்ததான் குருமணித் திரற்றோள் கொட்டி.</p>	<p>yetranan igalum velai yerisinang kadavich sigan aatralai yaangol neeyen draatralai anipor trandam potrugen ruippa angat pugaaneri pudaiythuk kaiyaal kootranum utka aarththadhaan kurumanith thirarthol kotti.</p>
<p>அந்நெடுந் தகையோன் ஆடிப்ப அதுபொறா தழன்று சிங்கன் பொன்னெடுந் தண்டால் அன்னான் புயமிறப் புடைத்த லோடுங் கன்னெடுந் தோளும் ஓர்சார் கதுமென முரியத் தண்டும் பன்னெடுந் துணியாய்ச் சிந்திப் படிமிசைக் கிடந்த தன்றே.</p>	<p>annedun thagaiyon aatip adhuporaa thazandru sigan ponnedun thandaal annaan puyamirap pudaiyththa lodung kannedun tholuma orsaar kadhumena muriyath thandum pannedun thuniyaaich sindhip padimisaik kidandha dhandre.</p>
<p>புயந்தளர்ந் திடலுஞ் சண்டன் போவது கரமென் றுன்னா அயர்ந்திலன் ஓசிபொற் றோளை அங்கையின் இறுத்து வாங்கி வயங்கெழு தண்டிற் பற்றி வட்டணை புரிந்தான் வானோர் வியந்தனர் இவனே கொல்லாம் வீரருள் வீரன் என்றே.</p>	<p>puyandhalarn dhidalunj sandan povadhu karamen runnaa ayarndhilan osipor trolai angaiyin iruththu vaangi vayangezu thandir patri vattanai purindhaan vaanor viyandhanar ivane kollaam veerarul veeran endre.</p>
<p>கரங்கெழு புயப்பொற் றண்டால் கார்கெழு சண்டன் காமர் உரங்கெழு உரத்தின் மோத உருகெழு மடங்கற் பேரோன் இரங்கிலன் உவன்போல் யானும் ஏற்றலன் கரங்கொண் டென்னாச் சரண்கொடே அவன்றன் ஆகத் தடவரை அதனைச் சாய்த்தான்.</p>	<p>karangezu puyambor trandaal kaargezu sandan kaamar urangezu uraththin modha urugezu madangar peron irangilan vuvanpol yaanum yetralan karangon dennaach sarangode avandran aagath thadavarai adhanaich saayithhaan.</p>

<p>கண்டகன சாய்த லோடுங் கரமெடுத் தார்த்து வானோர் புண்டருங் கருதிச் செங்கட் பூதநா யகநீ அன்றேல் சண்டனை உதைப்பார் யாரே தாழ்த்திடல் அவன்றன் ஆவி கொண்டருள் இறையின் என்று குறையிரந் தரைய லுற்றார்.</p>	<p>kandagana saaidha lodung kameduth tharththu vaanor pundarung karudhich sengat boodhanaa yagane andrel sandanai udhaippar yaare thaazththidal avandran aavi kondarul iraiyin endru kuraiyiran dharaiya lutraar.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>வானவார் உரைகேளா மறலியொ டிகல்வெங்கண் தானவன் இவனேஎன் தனிஉயிர் அடுகிற்பான் ஈனம துறுதேவர் இவனொடு நுமையின்றே ஊனுடல் உயிரோடும் உண்குவன் அதுகாணீர்.</p>	<p>vaanavaar uraikelaa maraliyo digalvengan thaanavan ivaneyen thanivuyir adugirpaan eenama dhurudhevar ivanodu numaiyindre vunudal uyirodum unguvan adhukaaneer.</p>
<p>என்னலும் இகல்சிங்கன் எரிகலுழ் விழியான்என் முன்னிது புகல்கின்றாய் முடிகுவை இனியென்னாக் கொன்னலில் தருகையால் கொடிறுடை தரமோத ஒன்னலன் அதுபோழ்தின் ஒலிமுகி லெனவீழ்ந்தான்.</p>	<p>ennalum igalsingan yerikaluz viziyaanen munnidu pugalgindraai mudiguvai iniyennaak konnalil tharugaiyaal kodirudai tharamodha onnanal adhupozdhin olimugi lenaveezndhaan.</p>
<p>போழுறு பகுவாயில் பொலிதரும் எயிறோடும் வீழுறு நகையாலும் விரிகுரு தியினாலுந் தாழுறு மதிதன்னைத் தாரகை நிரைசூழ ஊழுறு அமாட்செவ்வான் ஒத்ததவ் வழியன்றே.</p>	<p>pozuru paguvaayil politharum yeyirodum veezuru nagaiyaalum virikuru dhiyinaalun thaazuru madhithannaith thaaragai niraissooza vuzura amaasevvaan oththadhav vuziyandre.</p>
<p>சண்டனும் இறலோடும் சமன்விட வருதாதர் அண்டலர் வெருவாமுன் அலமரல் உறுகின்றார் கண்டனன் அதுசிங்கன் கையன துயிர்தன்னைக் கொண்டனை குதிரென்னக் குறுகினர் அதுகொண்டார்.</p>	<p>sandanum iralodum samanvida varuthoodhar andalar veruvaamun alamaral urugindraan kandan an adhusingan kaiyana thuyirthannaik kondanai kudhirennak kuruginar adhukondaar.</p>

<p>ஆனதொர் செயல்பாரா அசமுகன் எனவோதும்  மானவன் இறைநிலில் வந்துன துயிர்உண்பல்  ஏனைய ரெனவேநீ எண்ணலை  எனையென்னாக்  கானிமிர் தருதேர்மேற் கடுவிசை  யொடுசென்றான். 150</p>	<p>aanadhor seyalpaaraa asamugan enavodhum  maanavan irainilnil vandhuna dhuyirunbal  yenaiya renavennee ennalai enaiennaak  kaanimir tharudhermer kaduvisai  yodusendraan. 150</p>
<p>சிங்கன தெதிர்செல்லுஞ் செல்லுறழ் பசுவாயான்  அங்கணு கிடும்வேலை அதிபல  மதுவென்போன்  எங்கினி அகல்வாய்நீ இற்றனை  இவண்என்னாப்  பொங்கிய சினமோடும் பொள்ளென  விடைபுக்கான்.</p>	<p>singana dhedhirsellunj selluraz paguvaayaan  anganu gidumvelai adhipala madhuvanbon  engini agalvaainee itranai ivanennaap  pongiya sinamodum pollena vidaipukkaan.</p>
<p>செந்தழல் புரைவெங்கட் டிறல்அச  முகன்என்போன்  முந்துற மதுவென்னும் மொய்ம்பினன்  எதிர்கோடல்  அந்தக னொடுகாலன் அமர்புரி தரவேமுன்  வந்தெதிர் எதிர்தன்மை மானுவ தெனலாமால்.</p>	<p>sendhazal puraivengat diralasa muganenbon  mundhura madhuvendum moimbinan  yedhirkodal  andhaga nodukaalan amarpuri tharavemun  vandhedhir yedhirthanmai maanuva  dhenalaamaal.</p>
<p>அணுகினர் இருவோரும் அசமுகன் அதுகாலைக்  குணநனி சிலைகொள்ளக் குலவிய  சிலைகொள்ளாக்  கணிகையர் மிளிர்வேற்கட் கடைநில  வியதென்ன  நுணுகிய நுதிவெங்க ணோன்கணை  சிதறுற்றான்.</p>	<p>anuginar iruvorum asamugan adhukaalaik  kunanani silaikollak kulaviya silaikollaak  kanigaiyar milirverkat kadainila viyadhenna  nunugiya nudhivenga nonkanai sidhatrurtraan.</p>
<p>முன்னது வரலோடும் முகனுறு செயலோரான்  துன்னுபு செறிபோழ்துந் துணைவிழி  இமையாதான்  தன்னிலை இறையேனுந் தவிர்கிலன் ஒருதானே  அந்நிலை தனில்நின்றான் அடுதிறல்  முயல்கின்றான்.</p>	<p>munnadhu varalodum muganuru seyaloraan  thunnubu seripozdhun thunaivizi imaiyaadhaan  thannilai iraiyenun thavirkilan orudhaane  annilai thanilindraan adudhiral muyalgindraan.</p>



<p>பாலுற நிமிர்கின்ற பழுமர மதுபற்றா மேலுறு சரம்வீசான் விடுகணை படமெய்யில் சாலிகை யெனநின்றான் தருவன திரதத்தில் காலென விசைசென்றே கருமுகி லெனஆர்த்தான்.</p>	<p>paalura nimirgindra pazumara madhupatraa meluru saramveesaa vidukanai padameiyil saaligai yenanindraan thaguvana thirathaththil kaalena visaisendre karumugi lenaarththaan.</p>
<p>ஆர்த்தனன் அதுகேளா அசமுகன் அயர்வெய்தித் தேர்த்தனில் நிலமீதிற் சிலையொடு கணைசிந்தி வேர்த்தனன் வறிதுற்றான் விம்மினன் மெலிதன்மை பார்த்தனன் மதுவென்போன் இவையிவை பகர்கின்றான்.</p>	<p>aarththanan adhukelaa asamugan ayarveidhith therththanil nilameedhir silaiyodu kanaisindhi verththanan varidhutraan vimminan melithanmai paarththanan madhuvanbon ivaiyivai pagargindraan.</p>
<p>வீரனும் அலைஎஞ்சா வெஞ்சமர் வலன்எய்தச் சூரனும் அலைநின்றே சூர்நிலை அதுகாணுந் தீரனும் அலைஎன்னே செருமுய லுதிநீநின் ஆருயிர் கொடுபோகென் றவனியின் மிசைபோனான்.</p>	<p>veeranum alaienjaa venjamar valaneidhach sooranum alainindre soornilai adhukaanun theeranum alaienne serumuya ludhineenin aaruyir kodupogen dravaniyin misaiponaan.</p>
<p>பாரிடன் நிலன்மேவப் பகர்அச முகன்என்னும் பேருடை யவன்வெளடிகிப் பெருமிதம் இலனாகிப் போரிடை வெருவுற்றேன் எனவொரு புரையுற்றேன் ஆரிடை யிதுதீர்வ னெனஅல மருகின்றான்.</p>	<p>paaridan nilanmevap pagarasa mugan ennum perudai yavanvelagip perumidham ilanaagip poridai veruvutren enavoru puraiyutren aaridai yidhutteerva nenaala marugindraan.</p>
<p>ஆயிடை அவுணன்தான் அமாடிபுரி கிலனாகிப் போயினன் அவன்அந்தோ பொன்றுதல் இனிதென்னாக் காயமொ ளுளமானக் கனல்சுட மனம்வேவத் தீயென வெகுளுற்றான் செருமுயல் திறல்பெற்றான்.</p>	<p>aayidai avunanthaan amaapuri gilanaagip poyinan avanandho pondrudhal inidhennaak kaayamo dulamaanak kanalsuda manamvevadh theyyena vegulutraan serumuyal thiralpetraan.</p>

<p>ஒல்லையின் அவன்ஏகி யுழிதனி தொடராநிற் கொல்லுவன் இனியாண்டுக் குறுகினும் அகலாதே நல்லுநில் லெனவாரா நீநிற முகிலென்னச் செல்லுறழ் பகுவாயால் திசைசெவி டுறஆர்த்தான். 160</p>	<p>ollaiyin avanyegi yuzidhani thodaraanir kolluvan iniyaanduk kuruginum agalaadhe nillunil lenavaaraa neenira mugilennach selluraz paguvaayaal dhisaisevi duraarthhaan. 160</p>
<p>அற்றமில் மதுவென்போன் அசமுகன் உரைகேளாக் கற்றதும் உளகொல்லோ கழறினை சிலவீரம் பெற்றினை யெனைநாடிப் பெயருதல் பிழைளேனும் உற்றலை இசையெற்கோர் உறுபழி தருகின்றாய்.</p>	<p>atramil madhuvanbon asamugan uraikelaak katradhum ulagollo kazarinai silaveeram petrilai yenainaadip peyarudhal pizailenum utralai isaiyerkor urupazi tharugindraai.</p>
<p>என்றிது புகல்கின்றோன் எதிருற இகலிப்போய்ப் பொன்றிகழ் சிலைகோலிப் பொறியுமிழ் பிறைவாளி ஒன்றல பலவுய்ப்ப உருகெழு சினமெய்தி நின்றனன் அவையாவும் நெடியகை கொடுவீசி.</p>	<p>endridhu pugalgindron yedhirura igalippoip pondrigaz silaigolip poriyumiz piraivaali ondrala palavuippapa urugezu sinameidhi nindranan avaiyaavum nediyagai koduveesi.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>வைத்தலைப் பகழிமேல் விடுப்ப மாமது எய்த்திலன் இறையுமென் நெண்ணி எண்ணலன் முத்தலைக் கழுவயின் முசலம் ஆதியாங் கைத்தலப் படையெலாஞ் சிதறுங் காலையே.</p>	<p>vaiththalaip pagazimel viduppa maamadhu eiththilai iraiyumen drenni ennaln mutthalaik kazuvayin musalam aadhiyaang kaiththalap padaiyelaanj sidharung kaalaiye.</p>
<p>சாரதன் மெய்யுறத் தளர்ந்து தானவன் தேரினை விரைந்துதன் செங்கை யாலெடா வாரிதி மேற்செல விடுப்ப வஞ்சகன் பாரிடை ஒல்லையிற் பாய்ந்து மேயினான்.</p>	<p>saaradhan meiyurath thalandhu thaanan therinai viraindhuthan sengai yaaledaa vaaridhi mersela viduppa vanjagan paaridai ollaiyir paaindhu meyinaan.</p>
<p>குப்புறு கின்றவன் கூளி வேந்தன்முன் வெப்பமொ டனுகுறா வீங்கு தோளினால் துப்புறு மற்றொழில் தொடங்க வானகத் தப்புறம் அவனசெல அடிகொண் டோச்சினான்.</p>	<p>kuppuru gindravan kooli vandhanmun veppamo danuguraa veengu tholinaal thuppuru matrozil thodanga vaanagath thappuram avanasela adikon dochchinaan.</p>

வெய்தென இறந்துவான் மீண்டு பூதன்முன் எய்தினன் அவனுரத் திடயின் எற்றியே வைதனன் போயினன் மறைந்து மற்றொரு கைதவம் நினைந்தனன் ககனம் புக்குளான்.	veidhena irandhuvaan meendu boodhanmun eidhinan avanurath thidiyin yetriye vaidhanan poyinan maraindhu matroru kaidhavam ninaindhanan kaganam pukkulaan.
வரந்தனிற் பெற்றதோடீழ் மாயன் நேமியைக் கரந்தனில் எடுத்தனன் கருத்தில் அர்ச்சனை புரிந்தனன் தொழுதனன் போற்றிப் பூதன்மேல் விரைந்துற விடுத்தனன் விளிந் தன்மையான்.	varandhanir petrodho maayan nemiyaik karandhanil yeduththanan karuththil archchanai purindhanan thozudhanan potrip boodhanmel viraindhura viduththanan vilin thanmaiyaan.
மாசுறும் அசமுகன் மதுவின் ஆகமேற் பாசனம் வியப்பமால் பரிதி உய்த்தலும் காசினி அவன்வெறுங் கரத்தன் ஆதலின் வீசிய அப்படை வெகுண்டு மீண்டதே.	maasurum asamugan madhuvin aagamer paasanam viyappamaal paridhi uiththalum kaasi9ni avanverung karaththan aadhalin veesiya appadai vegundu meendadhe.
கணையிருள் உருவினைக் கனலி சேர்ந்தென முனைகெழும் அசமுகன் முடியை அட்டதால் தனதுகை நேமிதன் னால்உ றாததோர் வினையிலை என்பது மெய்மை போலுமால்.	kanaiyirul uruvinaik kanali serndhena munaigezum asamugan mudiyai attadhaal thanadhugai nemidhan naalvu raadhadhor vinaiyilai enbadhu meimmai polumaal.
உலந்தனன் அசமுகன் உருமு வீழ்ந்தென நிலந்தனில் வீழ்தலும் நின்ற தானவர் புலந்தனர் ஆழிமால் புடையிற் போயது தொலைந்ததின் றமரெனா அமரர் துள்ளவே.170	ulandhanan asamugan urumu veezndhena nilandhanil veezdhalum nindra thaanavar pulanghanar aazimaal pudaiyir poyadhu tholaindhadin ramarenaa amarar thullave.170
சாற்றிய அவுணர்தந் தலைவர் ஏனையர் நாற்றிறப் படையொடு நடந்து தம்முளஞ் சீற்றம தாகியே செவி னைத்தலும் ஏற்றெதிர் சாரதர் இரிந்து போயினார்.	saatriya avunarthan thalaivar yenaiyar naatrirap padaiyodu nadandhu thammulanj seetrama dhaagiye sevi laiththalum yetredhir saaradhar irindhu poyinaar.
வெற்றிகொள் தானவர் வெகுண்டு போர்செயப் பற்றல ராகிய பாரி டத்தவர் இற்றனர் வன்மையை இரிந்து போயினார் மற்றது கண்டனன் வலிய தண்டகன்.	vetrikol thaanavar vegundu porseyap patrala raagiya paari datthavar itranaar vanmaiyaai irindhu poyinaar matradhu kandanani valiya thandagan.
வேறு	veru

ஏற்ற மாகும் இலக்கவில் வீரருட் சாற்று பேரிசைத் தண்டகப் பேரினான் கூற்றை நேர்வ தொருசிலை கோட்டியே மாற்ற லார்மிசை வாளிகள் தூவினான்.	yetra maagum ilakkavil veerarut saatru perisaith thandagap perinaan kootrai nerva dhorusilai kottiye maatra laarmisai vaaligal thoovinaan.
மின்னு நாரி வியன்சிலை யேசிலை துன்னு நானொலி குருரு மேற்றொலி பொன்னின் வாளி மழைபொழிந் திட்டதான் மன்னு தண்டக மாப்பெருங் கொண்டலே.	minnu naari viyansilai yesilai thunnu naanoli sooruru metroli ponnin vaali mazaipozin dhittadhaan mannu thandaga maapperung kondale.
தட்டின் மொய்ப்புடைத் தண்டக மேலையோன் விட்ட வாளிகள் வெய்யவர் தானையுட் பட்ட காலைப் பரந்தெழு சோரிநீர் மட்டி லாத குடிஞையின் வந்ததே.	thattin moimbudaith thandaga melaiyon vitta vaaligal veiyavar thaaniyut patta kaalaip parandhezu sorineer matti laadha kudignaiyin vandhadhe.
இரதம் இற்றன எண்ணில வண்ணமார் பரிகள் பட்டன பற்பல மாமதக் கரிகள் பட்ட கணிப்பில எண்ணிலா அரிகள் நேர்அவு ணப்படை பட்டதே.	iradham itrana ennila vannamaar parigal pattana parpala maamadhak karigal patta kanippila ennilaa arigal neravu nappadap pattadhe.
இந்த வாறிவர் பட்டிட ஏனையோர் நொந்து தம்முயிர் காப்ப நுதலியே சிந்தி யேயெண் டிசையினும் பாரினும் அந்த ரத்தினு மாய்இரிந் தோடினார்.	indha vaarivar pattida yenaiyor nondhu thammuyir kaappa nudhaliye sindhi yeyen disaiyinum paarinum andha raththinu maairin dhodinaar.
வேறு	veru
தண்டா அவுணப் படையிவ்வகை சாய்ந்த வாறும் எண்டா னைமள்ளர் பலர்அங்கண் இறந்த வாறும் விண்டாழ் கதிரைச் சிறைபூட்டிய வீர வீரன் கண்டான் வெகுண்டான் நகைத்தொன்று கழறு கின்றான்.	thandaa avunap padaiyivvagai saaindha vaarum endaa naimallar palarangan irandha vaarum vindaaz kadhiraich sirai poottiya veera veeran kandaan vegundaan nagai thondru suzaru gindraan.
மட்டார் தெரியல் மகவான் முதல் வானு ளோர்கள் எட்டாத சேணில் தொலைவெய்தி இரிந்து போக வட்டாடல் செய்த நமரங்களின் றாவி மாண்டு பட்டாடிகொல் ஈசன் மகன்ஏவு படைகள் தம்மால்.	mattaar theriyal magavaan mudhal vaanu lorgal ettaadha senil tholaiveidhi irindhu poga vattaadal seidha namarangalin raavi maandu pattaakol eesan maganyevu padaigal thammaal.

<p>எல்லார் கதிரைச் சிறையூட்டிய யானும் நிற்க ஒல்லார்கள் ஆற்றல் உளராயடும் ஊற்றம் நான்றால் கொல்லாது சீற்றம் இலதாய் இகல் கொண்டு றாதேல் வெல்லாது கொல்லோ அரிதன்னையும் வேழம் எல்லாம். 180</p>	<p>ellaar kadhiraich siraiipoottiya yaanum nirka ollaargal aatral ularaayadum vutram naandraal kollaadhu seetram iladhaaiigal kondu raadhel vellaadhu kollo aridhannaiyum vezam ellaam. 180</p>
<p>வாரார் கழற்கால் அமராரட மாய்ந்த வெளடும் ஈரா யிரத்தின் மிகுமல்லதை எஞ்சு றாதால் பேராமல் என்பாங் கரிந்நிற்பன் பேசில் வெளடும் ஓரா யிரமே இரிகின்ற தொழிந்த தெல்லாம்.</p>	<p>vaaraar kazarkaal amaraarada maaindha velalam eeraa yiraththin migumalladhai enju raadhaal peraamal enbaang karinnirpan pesil velalam ora a yirame irigindra thozindha dhellaam.</p>
<p>ஒன்றே வரிவில் ஒருவேன்பிடித் தொன்ன லார்மேற் சென்றே அடல்செய் திலன்முன்னமென் சேனை யெல்லாங் கொன்றே னியானே பொரவிட்டனன் கூழை தன்னின் நின்றேன் இஃதோர் பொருளென்று நினைந்தி லேனால்.</p>	<p>ondre varivil oruvenpidith thonna laarmer sendre adalsei thilanmunnamen senai yellaang kondre niyaane poravittanan koozai thannin nindren igudhor porulendru ninaindhi lenaal.</p>
<p>தீருஞ் செயலை நினைந்தாவதென் சென்றி யானே ஓரொன்று கன்னல் முடிகின்றமுன் ஒன்ன லார்தம் பேரின் றெனவே அடுவேனது பெற்றி லேனேல் சூரன் குமரன் அலன்யானெனச் சூன்மொ ழிந்தான்.</p>	<p>theerunj seyalai ninaindhaavadhen senari yaane orondru kannal mudigindramun onna laartham perin drenave aduvenadhu petri lenel sooran kumaran alanyaanenach soolmo zindhaan.</p>
<p>பானுப் பகைவன் இவைகூறிப் பரிதி மான்தேர் மானக் கடுங்கோல் வலவன் மரபிற் கடாவச் சேனைக் கடலி னுடன்சென்றுதன் செங்கை தன்னில் கூனற் சிலையைப் புருவத் தினொடு குனித்தான்.</p>	<p>paanup pagaivan ivaikoorip paridhi maanther maanakkadungol valavan marabir kadaavach senaikkadali nudansendruthan sengai thannil koonar silaiyap puruvath thinodu kuniththaan.</p>

<p>மேதக்க தன்கைச் சிலைவாங்கி விளங்கும் வெளடீளி சோதிக் கிறையாயுறும் எல்லையிற் சூல்கொள் மேகம் மூதக்க பாரிற் சொரிந்தென்ன முனிந்து நேரும் பூதப் படைமேற் பரமாரி பொழிதல் உற்றான்.</p>	<p>medhakka thankaich silaivaangi vilangum velali sodhik kiraiyaayurum ellaiyir soolkol megam moodhakka paarir sorindhenna munindhu nerum boodhap padaimer paraamaari pozidhal vutraan.</p>
<p>பொழிகின்ற காலைத் திறன்மேதகு பூதர் நோக்கிக் குழிகின்ற கண்ணின் அழல்காலக் குலாச லங்கள் ஒழிகின்ற வெற்பு முழுதும்பறித் தொல்லை வீசி அழிகின்ற காலத் துருமேறென ஆர்த்து நின்றார்.</p>	<p>pozigindra kaalait thiranmedhagu boodhar nökkik kuzigindra kannin azalkaalak kulaach langal ozigindra verpu muzudhumparith thollai veesi azigindra kaalath thurumerena aarththu nindraar.</p>
<p>என்றின் பகைஞன் தனைபூதாடிகள் யாரும் வீசங் குன்றம் பலவும் புடைசுற்றக் குறித்து நோக்கி ஒன்றங் கதனுக் கொருகோடி ஒண்கோல தாகத் துன்றும் படியே முறைதாண்டித் துகள்செய் திட்டான்.</p>	<p>endrin pagaignan thanaiboodhaagal yaarum veesung kundram palavum pudaisutrak kuriththu nokki ondrang kadhanuk korukodi ongola thaagath thundrum padiye muraitthoondith thugalsei dhittaan.</p>
<p>வண்டுது பூந்தாரவன் வானியின் மாய்ந்த குன்றம் நுண்டுளி யாகியது வானிடை நொய்தின் ஏகி விண்டுர்க டோறுஞ் செறிகின்றவர் மேனி தோயக் கண்டுதி ஆற்றாதவர் விண்ணிடைக் கங்கை புக்கார்.</p>	<p>vandoodhu poondhaaravan vaaliyin maaindha kundram nunduli yaagiyadhu vaanidai noidhin yegi vindoorga dorunj serigindravar meni thoyak kandoodhi aatraadhavar vinnidaik gangai pukkaar.</p>
<p>தேவுத் தடந்தேர் ஒருவன்செரு வெல்லை முற்றும் மேவிக் கறங்கில் திரிவான்றனி வில்லை வாங்கிக் கோவைத் தொடையொன் றினில் ஆயிர கோடி வாளி துவக் கணத்தின் தொகைமுற்றுந் தொலைவு செய்தான்.</p>	<p>thevuth thadandher oruvanseru vellai mutrum mevik karangil thirivaandrani villai vaangik kovaith thodaiyon drinilaayira kodi vaali thoovak ganaththin thogaimutrun tholaivu seidhaan.</p>

<p>நன்கா லநீவி மிளிர்கின்ற நறுசெய் தோய்ந்த மின்கா லதனின் விரைகின்ற செந்தீயின் வெய்ய முன்காலு கின்ற சுடருள்ளன மூன்று கண்ண வன்காலன் அஞ்ச அடவல்லன வஞ்சன் வாளி. 190</p>	<p>nangaa laneevi milirigindra narusei thoindha mingaa ladhanin viraigindra sendheeyin veiya munkaalu gindra sudarullana moondru kanna vankaalan anja adavallana vanjan vaali. 190</p>
<p>தோளைத் துணிக்குங் கரத்தோடு துணிக்கு மார்பைத் தாளைத் துணிக்கும் எரிஞ்சித் தலைது ணிக்கும் வாளைத் துணிக்கும் அணிமெய்வயப் பூதர் வாழ்க்கை நாளைத் துணிக்கும் அசுரன்விடு நாம வெங்கோல்.</p>	<p>tholaith thunikkung karaththodu thunikku maarbait thalaith thunikkum yerikunjith thalaidhu nikkum vaalaith thunikkum animeivayap boodhar vaazkkai naalaith thunikkum asuranvidu naama vengol.</p>
<p>சூரற் கினிய மகன்வாளி துணித்து வீச வீரத்தின் மிக்க கணத்தின்றலை வீழு முன்னர்ச் சீருற்ற சோரிப் புனல்சிந்துவ தீயர்சென்ற பாரைப் புனிதஞ் செயுந்தன்மை படைத்த தன்றே.</p>	<p>soorar kiniya maganvaali thuniththu veesa veeraththin mikka kanaththindralai veezu munnarch seerutra sorip punalsindhuva theeyarsendra paaraip punithanj seyunthanmai padaiththa dhandre.</p>
<p>பொன்செய் நிலங்குங் கணைத்தள்ளலும் பூதர் சென்னி மின்சென்ற வானத் தெழச்சோரியு மீதெ முந்த என்சென் றனையாங் குமரன்படை ஏக லென்னாப் பின்சென்று பற்றித் தருவான்றொடர் பெற்றி போலும்.</p>	<p>ponsei rilangung kalaitthallalum boodhar senni minsendra vaanath thezachchoryu meedhe zundha ensen dranaiyaang kumaranpadai yega lennaap pinsendru patrith tharuvaantrodar petri polum.</p>
<p>எய்யுந் தொழிலுக் கவன்மேலவர் யாவர் எங்கள் ஐயன் வடையாகிய பூதர்தம் மாற்றல் மொய்ப்புங் கையும் வரையுஞ் சிரமுங் கழற்காலும் மார்பும் ஒய்யென் றறுக்கும் அவுணன்விடும் ஒன்றொர் வாளி.</p>	<p>yeiyun thoziluk kavanmelavar yaavar engal aiyan vadiayaagiya boodhartham maatrai moimbung kaiyum varaiyunj siramung kazarkaalum maarbum oiyen drarukkum avunanvidum ondror vaali.</p>

<p>வானோர் தொகையைச் சிறையிட்டவன் மற்றில் வாறு தானோர் சிலையின் வலியாலடத் தாவில் பூதர் ஆனோர் அளப்பில்லவர் மாய்ந்திட ஆற்ற லில்லா ஏனோர்கள் யாரும் உடையவார்இவை எண்ண லுற்றார்.</p>	<p>vaanor thogaiyaich siraiyittavan matriv vaaru thaanor silaiyin valiyaaladath thaavil boodhar aanor alappillavar maaindhida aatra lillaa yenorgal yaarum udaiyavaarivai enna lutraar.</p>
<p>மின்னும் புகர்வேலவன் அங்குளன் வீர வாசு பின்னின்றனன் ஈதுண ரான்பிற ராரு மற்றே முன்னின்ற நம்மை இவன்அட்டிடு மொய்ம்பி லேய்யாம் என்னிங்கு நிற்ப தெனப்பூதர் இரிந்து போனார்.</p>	<p>minnum pugavelavan angulan veera vaagu pinnindranan eedhuna raanpira raaru matre munnindra nammai ivanattidu moimbi lemyaam enningu nirpa dhenappoodhar irindhu ponaar.</p>
<p>இரிகின்ற பூதர் எவரும் படைக்கீற்றின் நின்ற வரிகின்ற தண்டார் அடல்மொய்ம்புடை வள்ளல் பாங்கர்ப் பரிகின்ற நெஞ்சத் தொடுசெல்லவப் பான்மை யாவுந் தெரிகின்றனன் உக்கிரன் என்பதொர் சேனை வேந்தன்.</p>	<p>irigindra boodhar yevarum padaikkeetrin nindra varigindra thandaar adalmoimbudai vallal paangarp parigindra nenjath thodusellavap paanmai yaavun therigindranan ukkiran enbadhor senai vendhan.</p>
<p>கண்டுக் கிரனாகிய பூதன் கனன்று செங்கண் விண்டிற் பெரிது நிவப்புற்று விளங்கு பொன்னந் தண்டப்படை ஒன்றினை அங்கையில் தாங்கி யேகி அண்டத் தவர்கள் புகழ்த்தனி ஆர்த்து நேர்ந்தான்.</p>	<p>kanduk kiranaagiya boodhan kanandru sengan vindir peridhu nivapputru vilangu ponna thandappadai ondrinai angaiyil thaangi yegi andath thavargal pugazaththani aarththu nerndhaan.</p>
<p>செற்றத்துடன் உக்கிரன் நேர்புகு செய்கை தன்னைக் கற்றைக்கதி ரைத்தளை இட்டவன் கண்டு தன்கைக் கொற்றச்சிலை யைக்குனித் தாயிர கோடி வாளி முற்றத்துரந் தேயவன் யாக்கையை மூடி ஆர்த்தான்.</p>	<p>setraththudan ukkiran nerpugu seigai thannaik katraikkadhi raiththalai ittavan kandu thankaik kotrachsilai yakkunith thaayira kodivaali mutraththuran dheyavan yaakkaiyai moodi aarththaan.</p>



<p>மைக்கின்ற மேனி நெடும்பூதனை வஞ்சன் வாளி தைக்கின்றில வானுதி மாய்ந்து தளர்ந்து வீழ்ந்த மெய்க்கின்ற இன்பும் அறனும் வினையாது வாளா பொய்க்கின்ற வன்கைப் பொருள்வல்லையிற் போ தேபோல். 200</p>	<p>maikkindra meni nedumboodhanai vanjan vaali thaikkindrila vaanudhi maaindhu thalarndhu veezndha meikkindra inbum aranum vilaiyaadhu vaalaa poikkindra vankaip porulvallaayir po dhepol. 200</p>
<p>விடுகின்ற வாளி பயனின்றயல் வீழ்த லோடும் படுகின்ற தன்மை யதுகண்டனன் பானு கோபன் அடுகின்ற தெவ்வா றிவன்றன்னையென் றங்கண் வானந் தொடுகின்ற தாங்கோ ரெழுவத்தைச் சுழற்றி விட்டான்.</p>	<p>vidugindra vaali payanindraval veezdha lodum padugindra thanmai yadhukandanana baanu goban adugindra dhevva rivandrannaiyen drangan vaanandh thodugindra thaango rezuvaththaich suzatri vittaana.</p>
<p>தீயன்முச லந்தனை உக்கிரன் செங்கை தாங்கும் ஆய்திண்கதை யாற்சிதைத் தேயவன் தேரை அண்மிப் பாயும்பரி யைப்புடைத் தொல்லையிற் பாரின் வீட்ட வேயென்று பல்காலிகழ்ந் தாஈடித்தனர் யாரும் வானோர்.</p>	<p>theeyanmusa landhanai vukkiran sengai thaangum aaidhinkadhai yaarsidhaith theyavan therai anbip paayumpari yaippudaith thollaiyir paarin veetta veyendru palkaalikazn dhaazththananar yaarum vaanor.</p>
<p>புரவித் தொகுதி விளிவாகப் பொருவின் மைந்தன் எரியிற் கனன்று புடைஓ ரிரதத்தின் வாவி வாடிவிற குனித்துக் கிரன்ஏந்தும் வலிய தண்டம் முரிவுற்றிட வேயொரு நூறு மொட்டம்பு தொட்டான்.</p>	<p>puravith thogudhi vilivaagap poruvin maindhan yeriyir kanandru pudaio riradhaththin vaavi vaavir kuniththuk kiranyendhum valiya thandam murivutrida veyoru nooru mottambu thottaana.</p>
<p>நூறொண்கணை யால்அவன் தண்டம்நுண் ளுள தாகச் சீறுந்திறல் உக்கிரன் கைக்கொடு தீயன் மைந்தன் ஏறுந்தடந் தேர்தனை வானின் எடுத்து வீச வீறும் பரிதி பதத்தின்துணை மேய தன்றே.</p>	<p>nooronkanai yaalavan thandamnun doola dhaagach seerundhiral vukkiran kaikkodu theeyan maindhan yerunthadan therdhanai vaanin yeduththu veesa veerum paridhi padhatthhinthunai meya dhandre.</p>

<p>துன்னான் மதலை வருகின்றது சூரன் நோக்கி முன்னாளின் நின்று நமைப்பற்ற முயன்று ளான்கொல் அன்னான் புணர்ப்பை உணரேன் அணித் தாகும் இன்னம் என்னா வதோவென் றுளத்துன்னி இரிந்து போனான்.</p>	<p>thunnaan madhalai varugindrathu sooran nokki munnaalin nindru namaippatra muyandru naankol annaan punarppai unaren anith thaagum innam ennaa vadhoven drulaththunni irindhu ponaan.</p>
<p>தேரோடு சென்ற அசுரன்மகன் சேணின் மீண்டு பாரோடு சேர்வான் வருகின்ற பரிசு நோக்கில் காரோடு வானந் தவறுற்றுழிக் காமர் தாருத் தூரோடு சாய்ந்து மறிகின்றதொர் தோற்றம் ஒக்கும்.</p>	<p>therodu sendra asuranmagan senin meendu paarodu servaan varugindra parisu nokkil kaarodu vaanan thavarutruzik kaamar thaaruth thoorodu saaindhu marigindrathor thotram okkum.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>வீழு கின்றதேர் ஒருவியே வெங்கதிர்ப் பகைஞன் தாழு மெய்யுடை உக்கிரன் தன்னைவந் தணுகி மாழை யொண்கையால் எற்றியே எடுத்துவா னுலகோர் ஏழை யுங்கடந் தப்புறஞ் சென்றிட எறிந்தான்.</p>	<p>veezu gindrader oruviye vengadhirp pagaigan thaazu meiyudai vukkiran thannaivan dhanugi maazai yonkaiyaal yetriye yeduththuvaa nulagor yezai yunkadan thappuranj sendrida yerindhaan.</p>
<p>எறியும் வெய்யவன் வேறொரு தேரின்மே லேறி வெளங்கொள் பங்கயத் தண்ணலார் விதித்துமுன் னளித்த செறியு மூவிலை இருதலை வேலினைச் சேண்போய் மறியும் உக்கிரன் எதிர்புக விடுத்தனன் மன்னோ.</p>	<p>yeriyum veiyavan veroru therinme leri velagol pangayath thannalaar vidhiththumun naliththa seriyu moovilai irudhalai velinaich senpoi mariyum vukkiran yedhipuga viduththanan manno.</p>
<p>விடுத்த தெய்வவேல உக்கிரன் மருமத்தை விடர்போற் படுத்தி யேபுகுந் தப்புறம் போந்திடப் பாரின் அடுத்து மற்றவன் சிறியதர் வுற்றனன் அதுகண் டெடுத்த குன்றொடுந் தண்டியென் றுரைப்பவன் எதிர்ந்தான்.</p>	<p>viduththa dheivavela vukkiran marumatthai vidarpor paduththi yepugun dhappuram pondhidap paarin aduththu matravan siriyadhar vutranan adhukan deduththa kundrodun thandiyen druraippavan yedhirndhaan.</p>

<p>தண்டி யாகிய பாரிடன் தனதுகைத் தலத்தின் மிண்டு கின்றதோர் அடுக்கலை அவன்மிசை வீசக் கொண்ட வார்சிலை வாங்கி ஆயிரங்கணை கோத்துக் கண்ட துண்டம தாக்கினன் அதனையோர் கணத்தில். 210</p>	<p>thandi yaagiya paaridan thanadhukaith thalaiththin mindu gindrador adukkalai avanmisai veesak konda vaarsilai vaangi aayiranganai koththuk kanda thundama dhaakkinan adhanaiyor kanaththil. 210</p>
<p>வெற்பு நுண்டுகள் ஆதலும் விண்ணுற நிமிர்ந்து கற்ப கம்புரை மராமரம் ஒன்றினைக் களைந்து வற்பு றுங்கரந் தனினெடுத்த தவுணர்கோன் மணித்தேர் முற்பு குந்திடும் பரிகளைப் புடைத்தனன் மொய்ம்பால்.</p>	<p>verbu nundugal aadhalum vinnura nimirndhu karpa kamburai maraamaram ondrinaik kalaindhu verpu rungaran thanineduth thavunarkon manithther murpu kundhidum parigalaip pudaitthanan moimbaal.</p>
<p>மொய்ம்பி னிற்புடைத் திடுதலுங் கவனமா முழுதும் அம்பு வித்தலை மறிந்தன அதற்குமுன் அவுணன் பைம்பொன் முத்தலைப் பலபதி னாயிரம் பகழி செம்பு னற்கொளத் தண்டிதன் நெற்றியுட் செறித்தான்.</p>	<p>moimbi nirpudaith thidudhalung gavanamaa muzudhum ambu viththalai marindhana adharkumun avunan paimbon muththalaip palapadhi naayiram pagazi sembu narkolath thandidhan netriyut seriththaan.</p>
<p>செறித்த காலையின் மெலிந்தனன் தண்டியச் செய்கை குறித்து நோக்கியே பினாகியாம் பூதனோர் குன்றம் பறித்து வீசுவான் முயறலும் ஆயிரம் பகழி நிறத்தின் மூழ்குமா றெய்தனன் அனையனும் நின்றான்.</p>	<p>seriththa kaalaiyin melindhanaan thandiyach seigai kuriththu nokkiye pinaagiyaam boodhanor kundram pariththu veesuvaan muyaralum aayiram pagazi niraththin moozgumaa reidhanan anaiyanum nindraan.</p>

<p>குன்று கொண்டகைப் பினாகியுந் தொல்வலி குறைந்து நின்ற காலையி வேனைய பூதரும் நேர்ந்து சென்று வீற்றுவிற் றமரினைச் சிலபொழு தியற்றி ஒன்று தீங்கதிர்ப் பகைஞனுக் காற்றலர் உடைந்தார்.</p>	<p>kundru kondagaip pinaaiyun tholvali kuraindhu nindra kaalaiyi venaiya boodharum nerndhu sendru veetruver tamarinaich selapozu dhiyatri ondru theengadhirp pagaignanuk kaatralar udaindhaar.</p>
<p>எண்ட ருங்கணத் தலைவர்கள் தொலைதலும் இதனைக் கண்டு வெஞ்சினந் திருகியே எதிடீந்தனர் கபாலி அண்ட லோசனன் நிரஞ்சனன் உருத்திரன் அகண்டன் தண்ட கன்முதல் இலக்கமா கியபடைத் தலைவர்.</p>	<p>enda runganath thalaivargal tholaidhalum idhanaik kandu venjinan dhirugiye edhirndhanar kabaali anda losanan niranjanan uruththiran agandan thanda kanmudhal ilakkamaa giyapadaith thalaivar.</p>
<p>மிடல்ப டைத்திடும் இலக்கமாம் வீரரும் விரவித் தடம ணிப்பெருந் தேரொடும் அவுணன்முன் சார்ந்து சுடரு டைக்கட கங்கிளர் செங்கையில் துன்னுங் கொடும் ரத்தினைக் குனித்தனர் நானொலி கொண்டார்.</p>	<p>midalpa daitthidum ilakkamaam veearum viravith thadama nipperun therodum avunanmun saarndhu sudaru daikkada kangilar sengaiyil thunnung koduma raththinaik kuniththanar naanoli kondaar.</p>
<p>கவடு பட்டிடும் ஈரிரு மருப்புடைக் ககுபக் குவடு பட்டதை உரைப்பதெ னொருகரிக் கொம்பாற் சுவடு பட்டிடு மேருவுஞ் சலித்தது துளங்கிச் செவிடு பட்டன வானமும் வையமுந் திசையும்.</p>	<p>kavadu pattidum eeriru maruppudaik kagubak kuvadu pattadhai uraippadhe norugarik kombaar suvadu pattidu meruvunj saliththadhu nulangich sevidu pattana vaanamum vaiyamun dhisaiyum.</p>

<p>பானு கோபன்மற் றதுகண்டு சிறுநகை படைத்து  மான வெஞ்சிலை யொன்றினைத் தோள்கொடு  வணக்கி  மேன லந்திகழ அண்டங்கள் யாவையும்  வெருவத்  தேனின் வீழ்ச்சியை மலைநதிடுங் குணத்தொலி  செய்தான்.</p>	<p>baanu gobanmar tradhukandu sirinagai  padaiththu  maana venjilai yondrinaith tholkodu vanakki  mena landhigaza andangal yaavaiyum  veruvath  thenin veezhchiyai malaindhidung gunaththoli  seidhaan.</p>
<p>உலத்தின் மேற்படு மொய்ம்புடை இலக்கரும்  ஒருங்கே  வலத்தில் வெஞ்சிலை இடத்தினில் வடிக்கணை  தொடுத்து  நிலத்தில் வந்துகார் நெடும்புனல் சிதறிய  நெறிபோற்  புலத்தி யன்முறைப் பேரன்மேல் தலைத்தலை  போழிந்தார்.</p>	<p>ulaththin merpadu moimbudai ilakkarum  orange  valaththil venjilai idaththinil vadikkanai  thoduththu  nilaththil vandhukaar nedumpunal sidhariya  neripor  pulaththi yanmuraip peranmel thalaitthalai  pozindhaar.</p>
<p>தொடலை அம்புயத் திலக்கமாம் பொருநருந்  தொடுத்து  விடுச ரத்தொகை அவுணன்மேல் வீற்றுவீற்  றேகல்  நெடிய தெண்டிரைப் பேரியா றெண்ணில  நிரந்து  புடவி கொண்டதோர் அளக்கர்மேற் போவன  போலும். 220</p>	<p>thodalai ambuyath thilakkamaam porunarun  thoduththu  vidusa raththogai avunanmel veetruveer tregal  nediya thendiraip periyaa rennila nirandhu  pudavi kondadhor alakkarmer povana polum.  220</p>
<p>இலக்கர் விட்டிடு சரமெலாம் அவுணர்கள்  எவருங்  கலக்க முற்றிட வருதலுஞ் சூடீமகன் கண்டே  கொலைக்கொ டுஞ்சிலை வளைத்ததில் ஆயிர  கோடி  விலக்க ருங்கணை தொத்தவை அறுத்தனன்  விரைவில்.</p>	<p>ilakkar vittidu saramelaam avunargal yevarung  kalakka mutrida varudhalunj soomagan kande  kolaikko dunjilai valaitthadhil aayira kodi  vilakka runganai thoththavai aruththanan  viraivil.</p>

<p>அறுத்து மற்றுமோ ராயிர கோடிஅம் பதனைச் செறுத்து விட்டிட அறுமுகன் பரிசனர் தெரிந்து விறற்க டுங்கணை யாங்கதற் கெழுமையால் விடுத்து மறித்து மீண்டிடு வித்தனாடி அவுணர்கோன் வாளி.</p>	<p>aruththu matrumo raayira kodium badhanaich seruththu vittida arumugan parisanar therindhu virarka dunganai yaangadhar kezumaiyaal viduththu mariththu meendidu vitthanaa avunarkon vaali.</p>
<p>அறந்தி றம்பிய சூர்மகன் வாளிகள் அனைத்தும் முறிந்து மற்றவன் தன்மிசை உற்றன முழங்கிச் செறிந்த மாமுகில் உயிர்த்திடுஞ் சீகரஞ் செல்லா தெறிந்து கால்பொர வந்துழி மீண்டுபோம் இயல்போல்.</p>	<p>arandhi rambiya soormagan vaaligal anaiththum murindhu matravan thanmisai vutrana muzangich serindha maamugil uyirthhidunj seegaranj sellaa therindhu kaalpora vandhuzi meendupom iyalpol.</p>
<p>செங்க திர்ப்பகை சீறியே செயிரிலா வயிரத் துங்க வெங்கணை அபரித மிசைமிசை துரந்து வெங்கண் வீராடிகள் செலுத்திய சரமெலாம் விலக்கி அங்கை யிற்கொண்ட கார்முகம் இலக்கமும் அறுத்தான்.</p>	<p>senga thirppagai seeriye seyirilaa vayirath thunga venganai abaridha misaimisai thurandhu vengan veeraagan seluththiya saramelaam vilakki angai yirkonda kaarmugam ilakkamum aruththaan.</p>
<p>பிடித்த கார்முகம் அற்றுழி மானவர் பெயர்த்துந் தடத்த தேரிடை இருந்திடுஞ் சேமமாந் தனுக்கள் எடுத்து வாங்கியே சரந்துரந் திரவியம் பகைஞன் தொடுத்து மேவிடுங் கணைகளை இடையிடை துணித்தார்.</p>	<p>pidiththa kaarmugam atruzi maanavar peyarththun thadaththa theridai irundhidunj semamaan thanukkal yeduththu vaangiye sarandhuran thiraviyam pagaigan thoduththu mevidung kanaigalai idaiyidai thuniththaar.</p>
<p>சூரன் மாமகன் தொடுசரந் துணித்தபின் தூண்டுந் தேரி லாயிரம் பரியினூ றாயிரந் தெழிக் காரு லாவரு பதாகையில் ஆயிரங் கடவி ஊரும் வன்மைசோடி வலவன்மேல் ஆயிரம் உய்த்தார்.</p>	<p>sooran maamagan thodusaran thuniththa pin thoondun theri laayiram pariyinoo raayiran thezik kaaru laavaru padhaagaiyil aayirang kadavi vurum vanmaiso valavanmel aayiram vuiththaar.</p>

<p>வசையில் வீரர்கள் இவ்வகை விடுத்தலும் மனத்திற் பசையில் சூர்மகன் இரதமும் பரிகளும் பாகும் அசனி கொண்டதோர் துசவமும் அற்றன அதற்பின் விசையில் வேறொரு தேரிடைப் பாய்ந்தனன் வெகுண்டு.</p>	<p>vasaiyil veerargal ivvagai viduththalum manaththir pasaiyil soormagan iradhamum parigalum paagum asani kondadhor thusavamum atrana adharpin visaiyil veroru theridaip paaindhanan vegundu.</p>
<p>வைய மேற்செலும் அவுணர்கோன் தன்சிலை வணக்கிச் செய்ய கூர்ங்கணை நூறுநூ றாயிரஞ் செலுத்தி ஐயன் விட்டவர் தேரொடு சிலைகளை அறுத்து மெய்யி டந்தொறும் அழுத்தினன் எண்ணிலா விசிகம்.</p>	<p>vaiya merselum avunarkon thansilai vanakkich seiya koornganai noorunoo raayiranj seluththi aiyan vittavar therodu silaigalai aruththu meiyi dandhorum azuththinan ennilaa visigam.</p>
<p>பரிதி மாற்றலன் பகழிகள் மெய்யெலாம் பட்டுக் குருதி சோஈதலும் இலக்கருந் தொல்வலி குறைந்து பெரிது நோயுமுந் தாற்றல ராகியே பின்னர்ப் பொருதி றந்தனை நினைந்திலர் உடைந்துபின் போனார்.</p>	<p>paridhi maatralan pagazigal meiyelaam pattuk kurudhi sodhalum ilakkarun tholvali kuraindhu peridhu noyuzan thaatrala raagiye pinnarp porudhi randhanai ninaindhilar udaindhupin ponaar.</p>
<p>வற்பு றுத்திய இலக்கம்வில் லாளரும் மலைய விற்பி டித்தவன் ஒருவனே யாரையும் வென்றான் முற்ப கற்புரி தவப்பயன் இ•தென மொழிமோ கற்பி னாற்றலென் றுரைத்துமோ கழறுவ தெவையே. 230</p>	<p>varpu ruththiya ilakkamvil laalarum malaiya virpi diththavan oruvane yaariyum vendraan murpa karpuri thavappayan igudhena mozimo karpi naatralen druraitthumo kazaruva dhevaiye. 230</p>
<p>ஆன காலையில் வீரகோ ளரியென அறையும் மான வீரன்மற் றதுகண்டு தனதுவில் வளைத்துப் பானு கோபன்முன் னெய்தியே பிறைமுகப் பகழி சோனை மாரியும் விம்மித முற்றிடச் சொரிந்தான்.</p>	<p>aana kaalaiyil veerago lariyena araiyum maana veeranmar tradhukandu thanadhuvil valaitthup paanu gobanmun neidhiye piraimugap pagazi sonai maariyum vimmidha mutridach sorindhaan.</p>

<p>சொரிந்த காலையில் அதுகண்டு சூரன்மா மதலை சிரந்து ளக்கியே ஈங்கிவன் ஆற்றலுந் திறலும் பெருந்த விச்சிலை விஞ்சையும் நன்றெனப் பேசி வரிந்த கார்முகங் குனித்தனன் பனித்தனன் வானோர்.</p>	<p>sorindha kaalaiyil adhukandu sooranmaa madhalai sirandhu lakkiye eengivan aatralun thiralum perundha nichchilai vinjaiyum nandrenap pesi varindha kaarmugan kuniththanan paniththanan vaanor.</p>
<p>குனித்த சாபத்தின் நூறுநூ றாயிர கோடி நுனித்த வச்சிர நொறிலுடைப் பகழிகள் நூக்கித் தனித்து நேர்ந்தவன் விடுத்திடு சரமெலாந் தடிந்து துனித்தி டக்கணை ஆயிரம் அழுத்தினன் தோள்மேல்.</p>	<p>kuniththa saabaththin noorunoo raayira kodi nuniththa vachchira noriludaip pagazigal nookkith thaniththu nerndhavan viduththidu saramelaan thadindhu thuniththi daikkanai aayiram azuththinan tholmel.</p>
<p>தோளில் ஆயிரம் வெங்கணை அழுத்தலுந் தோலாக் கோள ரித்திறற் பேரினன் கோமகன் துரந்த வாளி யாவையும் விலக்கியே ஆங்கவன் மருமஞ் சாள ரம்படச் செறித்தனன் ஆயிரஞ் சரங்கள்.</p>	<p>tholil aayiram vengana azuththalun tholaak kola riththirar perinan komagan thurandha vaali yaavaiyum vilakkiye aangavan marumanj saala rampadach seriththanan aayiranj sarangal.</p>
<p>சரங்கள் ஆயிரம் அகலமேல் அழுத்தலுந் தகுவன் இரங்கி நோயுழந் தாற்றவும் முனிவுசெய் திவனைக் கரங்கொள் வில்லினால் வெல்லரி தாமெனக் கருதி உரங்கொள் விண்டுவின் படைக்கலந் தனையெடுந் துய்த்தான்.</p>	<p>sarangal aayiram agalamel azuththalun thaguvan irangi noyuzan thaatravum munivusei dhivanaik karangol villinaal vellari thaamenak karudhi urangol vinduvin padaikkalan thanaiyedun thuihthaan.</p>
<p>நார ணன்படை ஆங்கவன் உருக்கொடு நடந்து வீர கோளரி விடுத்திடு சரமெலாம் விழுங்கிப் பாரும் அண்டமும் நடுக்குற இடிக்குறற் பகுவாய்க் காரி ரிந்திட ஆர்ப்பொடு கடிதுசென் றதுவே.</p>	<p>naara nanpadai aangavan vurukkodu nadandhu veera kolari viduththidu saramelaam vizungip paarum andamum nadukkura idikkurar paguvaaiik kaari rindhida aarppodu kadidhusen radhuve.</p>



<p>விண்டு வின்படை அணுகலும் விறலரி யதனைக் கண்டு மால்படை எடுக்குமுன் அப்படை கடிதாய் வண்டு லாந்தொடை மார்பிடம் புகுந்துமன் னுயிரை உண்ட தில்லையால் அவசமாக் கியதவ னுணர்வை.</p>	<p>vindu vinpadai anugalum viralari yadhanaik kandu maalpadai yedukkumun appadai kadidhaai vandu laandhodai maarbidam pugundhuman nuyirai unda thillaiyaal avasamaak kiyadhava nunarvai.</p>
<p>அண்ணல் ஏந்திடும் வேற்படை ஆணையால் அனையான் உண்ணி லாவுயிர் கொளவஞ்சி எருவைநீ ருண்டு கண்ண னார்படை சிறிதுதன் வன்மையுங் காட்டித் துண்ணெ னப்பின்னர் மீண்டது சூர்மகன் தன்பால்.</p>	<p>annal yendhidum verpadai aanaiyaal anaiyaan unni laavuyir kolavanji yeruvainee rundu kanna naarpadai siridhuthan vanmaiyung kaattith thunne nappinnar meendadhu soormagan thanpaal.</p>
<p>மீண்ட காலையில் வீரகோ ளரிஅவண் வீழ்ந்து மாண்டு ளான்என மயங்கினன் அங்கது வயமார்த் தாண்டன் என்பவன் கண்டுதன் தனிச்சிலை குனித்து மூண்ட செற்றமொ டணுகினன் கதிர்ப்பகை முன்னர்.</p>	<p>meenda kaalaiyil veerako lariavan veezndhu maandu laanyena mayangan angadhu vayamaarth thaandan enbavan kanduthan thanichchilai kuniththu moonda setramo danuginan kadhirppagai munnar.</p>
<p>ஓங்கல் வாகுடை வீரன்நேர்ந் திடுமுன்ஓண் கையில் தாங்கும் வில்லினை அவுணனோ ராயிரஞ் சரத்தால் ஆங்க னந்துணித் தாயிரங் கணைநுதல் அழுத்த ஏங்கி னார்குரர் அனையன்வே றொருசிலை எடுத்தான். 240</p>	<p>ongal vaagudai veerannern dhidumunon kaiyil thaangum villinai avunano raayiranj saraththaal aanga nandhunith thaayirang kanainudhal azuththa yengi naarsurar ananiyanve rorusilai yeduththaan. 240</p>
<p>எடுத்த கார்முகம் வாங்குமுன் இரவியம் பகைஞன் தொடுத்து நூறுகோல் அதனையும் ஓரிரு துணியாப் படுத்தொ ராயிரம் பகழியால் தேரொடும் பரியை</p>	<p>eduththa kaarmugam vaangumun iraviyam pagaigan thoduththu noorukol adhanaiyum oriru thuniyaap</p>

முடித்து வாளியோ ரேமுநா றுய்த்தனன் மொய்ப்பில்.	paduththo raayiram pagaziyaal therodum pariyai mudiththu vaaliyo rezunoo ruiththanan moimbil.
தேர ழிந்திடச் சிலையதும் அழிந்திடத் திறல்சேர் பேர ழிந்திடத் தனிமையாய் நின்றவன் பிரியா ஊர ழிந்திட வறியனாம் பரிதிபோல் உற்றான் கார ழிந்திட ஆர்த்தனன் கிளர்ந்தெழுங் கதத்தான்.	thera zindhidach silaiyadhun azindhidath thiralseer pera zindhidath thanimaiyaa nindravan priyaa vura zindhida variyanaam paridhipol vutraan kaara zindhida aarththanan kilardhezung kadhaththaan.
பராக மாப்புவி அகழ்ந்திடு பணைமருப் பிரட்டை வராக மாயிரத் தாற்றல்பெற் றுடையசூர் மகன்மேல் விராக நெஞ்சுடை விறற்கதிர் பாய்ந்தனன் விண்மேல் இராகு வின்மிசைத் தினகரன் வாவினா னென்ன.	paraaga maappuvi agazndhidu panaimarup pirattai varaaga maayirath thaatralper trudaiyasoor maganmel viraaga nenjudai virarkadhir paaindhanan vinmel iraagu vinmisaith dhinagaran vaavinaa nenna.
பாய்ந்து திண்டிறல் வெய்யவன் வெய்யவன் பகைஞன் ஏந்து வார்சிலை பறித்திரு துணிபடுத் தெறிய வேந்தன் மாமகன் வெகுண்டுதன் மருங்கிடை விசித்த நாந்த கம்முரீஇக் குற்றினன் மருமத்தின் நடுவண்.	paaindhu thindiral veiyavan veiyavan pagaigan yendhu vaarsilai pariththiru thunipaduth theriya vendhan maamagan vegunduthan marungidai visiththa naandha kammureeik kutrinan marumaththin naduvan.
வீர வெய்யவன் உரமிசைச் செலுத்திய வெங்கட் கூரும் வாட்படை வாங்குமுன் ஆங்கவன் குருதி சூரி யன்பகை அகலம்வந் துற்றது தூயோன் தாரை வாளன்று மாறுபோய்க் குற்றிய தகவின்.	veera veiyavan vramisaich seluththiya vengat koorum vaatpadai vaangumun aangavan kurudhi soori yanpagai agalamvan dhutrathu thooyon tharai vaalandru maarupoik kutriya thagavin.
குற்றி வாங்குமுன் வீரமார்த் தாண்டனுங் கொதித்துக் கற்றை வெஞ்சுடர்ச் சரிகையை மருங்குறை கழித்து மற்ற வன்மணி மார்பத்து வயிரவான் கவசம் இற்றி டும்படி குற்றினன் யாவரும் இரங்க.	kutri vaangumun veeramaarth thaandanung kodhiththuk katrai venjudarch surigaiyai marungurai kaziththu matra vanmani maarpaththu vayiravaan kavasam itri dumpadi kutrinan yaavarum iranga.

<p>கிளைத்திடு ஓந்திறல் வெய்யவன் குற்றலுங் கேடு விளைத்த சூர்மகன் தன்னுடைச் சரிகையால் மீட்டும் குளத்தில் மூழ்குறக் குற்றினன் அன்னதோர் குற்றிற் களைத்து வீழ்ந்தனன் கால்பொர மறிந்தகற் பகம்போல்.</p>	<p>kilaitthidu dunthiral veiyavan kutralung kedu vilaitththa soormagan thannudaich surigaiyaal meettum kulaththil moozgurak kutrinan annadhōr kutrir kalaitththu veezndhanan kaalpōra marindhagar pagampol.</p>
<p>தாழ்ந்த சோரியும் அலக்கணும் பெருகுறத் தடந்தேர் வீழ்ந்த வன்றனை விளிந்தனன் இவனென விடுத்துத் தாழ்ந்த தோர்பெருந் தனுவினை எடுத்துழி தன்னிற் சூழ்ந்த தானையோ டேற்றனன் சூரியன் பகைஞன்.</p>	<p>thaazndha soriyum alakkanum perugurath thadandher veezndha vandranai vilindhanan ivanena viduththuth thaazndha thorperun thanuvinaī eduththuzi thannir soozndha thaanaīyo detranan sooriyan pagaigan.</p>
<p>எற்று நேர்வரு சூரன்மா மதலையை எதிர்ந்து போற்ற லார்புகழ் வீரராக் கதன்னும் பொருநன் காற்றினன் வந்தனன் துணைவர்கள் தொலைந்ததுங் கண்டான் சீற்றம் உள்ளூற நிமிர்ந்தெழுக குனித்தனன் சிலையை.</p>	<p>yetru nervaru sooranmaa madhalaiyai yedhirndhu potra laarpugaz veeraraak kadhanyenum porunan kaatrinan vandhanan thunaivargal tholaindhadhung kandaan seetram vullura nimindhezuga kuniththanan silaiyai.</p>
<p>சிலைகு னித்தொரு பத்துநூ றயிற்கனை தெரிந்தே ஒலியு டைக்கழற் சூரன்மா மதலைமே லுய்ப்ப விலகி யத்தொகைப் பகழியால் நம்பிதன் வியன்தேர் வலவ னைத்தலை துணித்தனன் வாளிநூ றதனால். 250</p>	<p>silaiku niththoru paththunoo rayirkanai therindhe oliyu daikkazar sooranmaa madhalai me luippa vilagi yaththogaip pagaziyaal nambithan viyanther valava naitthhalai thuniththanan vaalinoō radhanaal. 250</p>
<p>நூறு வாளியாற் சூதன்மாண் டிடுதலும் நொடிப்பில் வேறொர் பாகனை வீரராக் கதன்நிற் வெகுளா ஆறு மாமுகன் அடிநினைந் தாயிரங் கணையால் கூறு செய்தனன் அவுணர்கோன் குருமணி மகுடம்.</p>	<p>nooru vaaliyaar soodhanmaan didudhalum nodippil veror paaganai veeraraak kadhanniree vegulaa aaru maamugan adininain dhaayirang kanaiyaal</p>

	<p>kooru seidhanan avunarkon kurumani magudam.</p>
<p>உவமை நீங்கிய ஐவகைத் தாயவேற்றுருவின் மவுலி இற்றிடத் திருவின்றி மன்றநாண் எய்தி அவதி இல்லதோர் பெருஞ்சினம் மூண்டெழ அவுணன் குவடி லாமணிக் குன்றுபோல் நின்றனன் குறுகி.</p>	<p>vuvamai neengiya aivagaith thaayaver truruvin mavuli itridath thiruvindri mandanaan eidhi avadhi illadhore perunjinam moondeza avunan kuvadi laamanik kundrupol nindranan kurugi.</p>
<p>மணியி முந்திடும் அரவுபோல் கதிரிலா வான்போல் பணையி முந்திடும் கற்பகப் பழுமரந் தனைப்போல் துணைம ருப்பினை இமுந்திடுந் தந்திபோல் தொல்லை அணியி முந்திடு மகளிர்போல் அழகிலன் ஆனான்.</p>	<p>maniyi zandhidum aravupol kadhirlaa vaanpol panaiyi zandhidung karpagap pazumaran thanaippol thunaima ruppinaizandhidun thandhipol thollai aniyi zandhidu magalirpol azagilan aanaan.</p>
<p>இற்றொ முந்திடு மகுடநீத் தேவலர் அளித்த கற்றை ஒண்சுடர் மவுலியொன் றினைமுடி கவித்து வெற்றி வீரராக் கதன்விடு சரமெலாம் விலக்கி மற்ற வன்சிலை துணித்தனன் வாளியா யிரத்தால்.</p>	<p>itro zindhidu magudaneeth dhevalar aliththa katrai onsudar mavuliyon trinaimudi kaviththu vetri veeraraak kadhavidu saramelaam vilakki matra vansilai thuniththanavan vaaliyaa yirathhaal.</p>
<p>ஆடல் வெஞ்சிலை அறுத்தலும் வயமுடை அரக்கன் நாடி ஓர்தனு எடுக்குமுன் நாகிளங் கதிரை வீட ருந்தனை இட்டவன் விசிகமா யிரத்தால் பாடு செய்தனன் அனையவன் தனதுதோடிப் பரியை.</p>	<p>aadal venjilai aruththalum vayamudai arakkan naadi ordhanu yedukkumun naagilan kadhiraiveeda rundhalai ittavan visigamaa yirathhaal paadu seidhanan anaiyavan thanadhuthoop pariyai.</p>
<p>மாய்ந்து மாத்தொகை படுதலும் வீரனோர் மணித்தேர் பாய்ந்த காலையில் இரவிமாற் றலனவன் பாணி ஏந்து வில்லினை ஆயிரம் பகழியால் இறுப்ப வேந்தன் மாமகன் தன்மிசை அயிலொன்று விடுத்தான்.</p>	<p>maaindhu maaththogai padudhalum veeranor manithther paaindha kaalaiyil iravimaar tralanavan paani yendhu villinai aayiram pagaziyaal iruppa vendhan maamagan thanmisai ayilondru vidutrhaan.</p>

<p>விடுத்த வேலினை நூகோல் தொடுத்தவன் வீட்டத் திடத்தின் மேற்படு வீரராக் கதனது தெரிந்து தடத்த தேரினும் இழிந்தறை கூவியே தனிபோய் எடுத்தெ றிந்தனன் பானுபோ பன்தனி இரதம்.</p>	<p>viduththa velinai noogol thoduththavan veettath thidaththin merpadu veeraraak kadhanadhu therindhu thadaththa therinum izindharai kooviye thanipoi eduththe rindhanaan paanubo banthani iradham.</p>
<p>எறியும் எல்லையில் தகுவர்தங் குரிசில்விண் ணெழுந்து வெறிகொள் பங்கயத் தண்ணல்முன் கொடுத்ததேர் வேலைச் செறுநன் ஆவியை உண்கென விடுத்தலுஞ் சென்று விறல ரக்கன்மேற் பட்டதங் கனையனும் வீழ்ந்தான்.</p>	<p>yeriyum ellaiyil thaguvarthan gurisilvin nezundhu verikol pangayath thannalmun koduththather velaich serunan aaviyai ungena viduththalunj sendru virala rakkanmer pattadhan kanaiyanum veezndhaan.</p>
<p>தரையில் வீழ்ந்திடும் வீரராக் கதன்நனி தளர்ந்தான் முருகன் ஆணையாற் போந்தில தவனுயிர் முன்னம் இரவி யம்பகை திகிரியின் மறிந்துளான் எழுந்து பொருதல் வன்மையின் றாகியே இடைந்துபின் போனான்.</p>	<p>tharaiyil veezndhidum veeraraak kadhannani thalarndhaan murugan aanaiyaar pondhila thavanuyir munnam iravi yampagai thigiriyin marindhulaan yezundhu porudhal vanmaiyyin raagiye idaindhupin ponaan.</p>
<p>போன காலையில் வேறொரு தேரிடைப் புகுந்து பானு மாற்றலன் வணக்கியோடீக் கார்முகம் பற்றி ஊனும் ஆவியுங் கவர்ந்திடு சரமழை ஓச்சி ஏனை வீரர்கள் தம்மையும் வெல்லுமா றெதிர்ந்தான். 260</p>	<p>pona kaalaiyil veroru theridaip pugundhu paanu maatralan vanakkiyo kaarmugam patri vunum aaviyung kavarnhidu saramazai ochchoi yenai veerargal thammaiyum vellumaa redhirndhaan. 260</p>
<p>வீர வந்தகன் வீரமா மகேச்சுரன் வீர திரன் வீரமா மகேந்திரன் திதற்புரந் தரனாம் நேரி லாடீஇவர் ஐவருஞ் சிலைகொடு நேர்ந்து சூரி யன்பகை வன்மிசைக் கணைமழை சொரிந்தார்.</p>	<p>veera vandhagan veeramaa magechchuran veera thiran veeramaa magendhiran thidharpuran tharanaam neri laaivar aivarunj silaikodu nerndhu soori yanpagai vanmisaik kanaimazai sorindhaar.</p>

<p>சொரிந்து வேறுவே றளவையி லாதபோர்த் தொழிலைப் புரிந்து பின்னுறச் சூர்மகன் சரங்கன்மெய் புதைய வருந்தி நின்றனர் இருவர்கள் மறிந்தனர் ஒருவர் இரிந்து தேர்சிலை அழிந்துநொந் தேகினர் இருவர்.</p>	<p>sorindhu veruve ralavaiyi laadhaporth thozilaip purindhu punnurach soormagan sarangalmei pudhaiya varundhi nindranar iruvargal marindhanar oruvar irindhu thersilai azindhunon dheginar iruvar.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>சாற்றும் இத்திறம் வீரர்கள் யாஆயுந் தனிமைந்தன் வீற்று வீற்றமர் ஆடியே வென்றிகொண் டிடும்வேலை ஆற்ற லின்றிமுன் பின்றிய அவுணர்தா னைகள்முற்றும் நாற்றி சைக்கணும் வந்துவந் தவனைநண் ணியவன்றே.</p>	<p>saatrum iththiram veerargal yaaaayun thanimaindhhan veetru veetramar aadiye vendrikon didumvelai aatra lindrimun pindriya avunartha naigalmutrum naatri saikkanum vandhuvan dhavanannan niyavandre.</p>
<p>பின்று சேனைகள் யாவையுந் தன்னயற் பெயர்த்தும்வந் தொன்ற வேயிர வியம்பகை வருதலும் உதுகண்டான் நன்று நன்றியவன் ஆற்றலின் திறமென நகைசெய்தான் என்று நந்திதன் கணத்தரில் தலைமைபெற் றிருக்கின்றான்.</p>	<p>pindru senaigal yaavaiyun thannayar peyarththumvan thondra veyira viyampagai varudhalum vudhukandaan nandru nandriyavan aatralin thiramena nagaiseidhaan endru nandhithan kanaththaril thalaimaiper trirukkindraan.</p>
<p>வாகை மொய்ப்புடை மேலையோன் மாலயன் தனக்கெட்டா ஏக நாயகன் திருமகன் தாளிணை இனிதுன்னி ஓகை யால்நனி வழுத்தியே போர்த்தொழில் உளங்கொண்டு சேகு நெஞ்சடைப் பாணுகோ பன்முனஞ் செல்லுற்றான்.</p>	<p>vaagai moimbudai melaiyon maalayan thanakkettaa yega naayagan thirumagan thaalinai inidhunni ogai yaalnani vazuththiye porththozil ulangondu segu nenjudaip paanugo panmunagna selalutraan.</p>

<p>அரியும் நான்முகத் தொருவனுங் குனித்திட அறத்தேவுஞ் சுருதி மாமறைத் தொகுதியுங் குனித்திடச் சுரர்கோவும் இரவி அண்ணலும் மதியமுங் குனித்திட இகலாடல் திருவும் மோடியுங் குனித்திடக் குனித்தனன் சிலைதன்னை.</p>	<p>ariyum naanmugath thoruvanung kuniththida araththevunj surudhi maamaraith thogudhiyung kuniththidach surarkovum iravi annalum madhiyamung kuniththida igalaadal thiruvum modiyung kuniththidak kuniththan silaitthannai.</p>
<p>விசையெடுத்திடும் ஊதையும் வடவையும் வெருக்கொண்டு வசையெடுத்திட அளக்கருந் தம்மொலி வறிதாகத் திசையெடுத்திடும் அண்டமும் புவனமுஞ் சிதைந்தேமா றிசையெடுத்திட எடுத்தனன் சிலையின்நாண் இசைதன்னை.</p>	<p>visaiye duththidum vudhaiyum vadavaiyum verukkundu vasaiye duththida alakkarun thammoli varidhaagath dhisaiye duththidum andamum buvanamunj sithaindhemaa risaiye duththida yeduththan silaiyinnaan isaitthannai.</p>
<p>நானொலிக்கொடு வெஞ்சமர் புரியமேல் நடப்பானைக் காண லுற்றனன் தினகரற் சினவிய கதக்கண்ணான் ஏணுடைப்பெருங் கார்முகம் ஒன்றுவே றெடுத்திட்டான் சேனி லத்தவர் பனித்திடக் குனித்தொலி செய்திட்டான்.</p>	<p>naano likkodu venjamar puriyamel nadappaanaik kaana lutranan dhinakarar sinaviya kadhakkannaan yenu daipperun kaarmugam ondruve reduththittaan seni laththavar paniththidak kuniththoli seidhittaan.</p>
<p>முன்பு திண்டிறல் வாகுவின் வாகுவின் முழக்கத்தை அன்பின் நாடிய அமரர்கள் அளவைதீர் மகிழ்வெய்திப் பின்பு சூட்டமகன் சிலையொலி கேட்டலும் பேதுற்றே இன்ப துன்பங்கள் ஒருவழிக் கண்டனம் இவனென்றார்.</p>	<p>munbu thindiral vaaguvin vaaguvin muzakkaththai anbin naadiya amarargal alavaitheer magizveidhip pinbu soomagan silaiyoli kettalum pedhutre inba thunbangal oruvazik kandanam ivanendraar.</p>

<p>புகழ்ச்சி மேலவன் குணத்தொலி செவிக்கொடு பொலிந்தோர்கள் இகழ்ச்சி மிக்கவன் குணத்திசை கேட்டலும் இரங்குற்றார் திகழ்ச்சி ஆரமு துண்டவர் நஞ்சமுண் செயல்போன்றார் மகிழ்ச்சி ஈற்றினில் துன்புவந் தடைவதோர் வழக்கன்றோ. 270</p>	<p>pugazchchi melavan gunaththoli sevikkodu polindhorgal igazchchi mikkavan gunaththisai kettalum irangutraar dhigazchchi aaramu dhundavar nanjamun seyalpondraar magizchchi eetrinil thunbuvan dhadaivadhhor vazakkandro. 270</p>
<p>மாயன நான்முகன் மகபதி முதலிய வானோர்கள் காயம் யாவினும் நிரந்தனர் அமர்த்தொழில் காண்பாராய் ஆய போழ்தினிற் சூரபன் மாவருள் அசுரேசன் தூய வந்தனை நோக்கியே இனையன சொல்கின்றான்.</p>	<p>maayana naanmugan magabadhi mudhaliya vaanorgal kaayam yaavinum nirandhanar amarththozil kaanbaaraai aaya pozdhirir sooraban maavarul asuresan thooya vanthanai nokkiye inaiyana solgindraan.</p>
<p>கோதை வேலினால் தாரகன் தனையடு குகன் அல்லை ஆதி ஏனமாய்ப் புவியினைக் கிளைத்திடும் அரியல்லை வேத நான்முகத் தவன் அல்லை விண்ணுளோர் வேந்தல்லை தூத னாகிய நீகொல்என் னெதிர்பொருந் தொழில்வல்லாய்.</p>	<p>kodhai velinaal thaaragan thanaiyadu gugan allai aadhi yenamaaip buviyinaik kilaitthidum ariyallai vedha naanmugath thavan allai vinnulor vendhallai thoodha naagiya neekolen nedhirporun thozilvallaai.</p>
<p>இழைத்த மாயையால் முற்பகற் போந்தனை எங்கோன்முன் பழித்தி றஞ்சில கூறினை இளவலைப் படுத்திட்டாய் அழித்தி மாநகர் யான* துணர்ந்திலன் அதனாலே பிழைத்தி அன்றெனின் உய்ந்திவண் வந்திடப் பெறுவாயோ.</p>	<p>izaitththa maayaiyaal murpagar pondhanai engonmun paziththi ranjila koorinai ilavalaip paduththittaai aziththi maanagar yaana thunarndhilan adhanaale pizaitththi andrenin uindhivan vandhidap peruvaayo.</p>



<p>பொருது வென்றிகொண் டுனதுயிர் நடுவனார் புகுவிப்பன் சரதம் இங்கிது பிறந்திடும் அளவையில் தழல்காலும் பரிதி யைச்சிறை பிணித்தவன் ஒற்றனைப் படுத்தானென் றொருத னிப்பழி கொள்வதல் லாற்புகழ் உறுவேனோ.</p>	<p>porudhu vendrikon dunadhuyir naduvanoor puguvippan saradham ingidhu pirandhidum anavaiyil thazalkaalum paridhi yaichchirai piniththavan ondranaip paduththaanen rorudha nippazi kolvadhalaarpugaz vuruveno.</p>
<p>முனைமு டித்தநின் துணைவரை வென்றன் முரட்டூதந் தனைய டர்த்தனன் சிந்தினன் அனிகமுந் தனிநோடிந்த உனைமு டிக்குவன் உனைவிடுத் தோனையும் உலைவித்தென் சினமு டிக்குவன் மகபதி தன்னையுஞ் சிறைசெய்வேன்.</p>	<p>munaimu diththanin thunaivarai vendran muratpoodhan thanaiya darththanan sindhinan anigamun thaninondha unaimu dikkuvan vunaividuth thonaiyum vulaiviththen sinamu dikkuvan magabadhi thannaiyunj siraiseiven.</p>
<p>என்ற காலையில் வீரவா கியம்புவான் எவரேனுஞ் சென்று போர்புரி வார்தமை வெல்வதே திறலாகும் பின்று வார்தமை அடுவதே வசையலால் பிறிதுண்டோ வென்றி எய்துவார் உரைப்பரோ போர்புரி விரைந்தென்றான்.</p>	<p>endra kaalaiyil veeravaa giyambuvaan yevarenunj sendru porpuri vaarthamai velvadhe thiralaagum pindru vaarthamai aduvadhe vasaiyalaal piridhundo vendri eidhuvaar uraipparo porpuri viraindhendraan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>என்னு மாத்திரத் திரவியம் பகைஞன்ஈ ரைந்து பொன்னெ டுங்கணை எடுத்துவார் சிலையிடைப் பூட்டி மின்னு வாமென விடுத்தலும் வீரனும் விரைவில் அன்ன ஈரைந்து வாளிதொட் டவற்றினை அறுத்தான்.</p>	<p>ennu maaththirath thiraviyam pagaignanee raindhu ponne dunganai eduththuvaar silaiyidaip pootti minnu vaamena viduththalam veeranum viraivil anna eeraindhu vaalithot tavatrinai aruththaan.</p>

<p>ஆறு நாலுவெம் பகழியும் அறுத்தபின் அறிஞன் நூறு வாளிகள் விடுத்தலும் வந்தது நோக்கி வீறும் அத்தொகைச் சரங்கள்விட்டவையிடை வீட்டி ஈறி லான்மகன் மீதிலா யிரங்கணை எய்தான்.</p>	<p>aaru naaluvem pagaziyum aruththapin arignan nooru vaaligal viduththalum vandhadhu nokki veerum aththogaich saranganvit tavaiyidai veetti eeri laanmagan meedhilaa yiranganai eidhaan.</p>
<p>ஆயி ரங்கணை தூண்டிமற் றவற்றினை அறுத்துத் தூய வன்பதி னாயிரஞ் சுடுசரந் துரப்பத் தீயன் அத்தொகை வாளியால அங்கவை சிந்தி ஏயெ னக்கொடும் பகழிநூ றாயிரம் எய்தான்.</p>	<p>aayi ranganai thoondimar travatrinai artuthuth thooya vanpadhi naayiranj sudusaran thurappath theeyan aththogai vaaliyaala angavai sindhi yeye nakkodum pagazinoo raayiram eidhaan.</p>
<p>உய்த்த வாளிநூ றாயிரந் தன்னையும் உரவோன் அத்தொ கைப்படு பல்லவந் தூண்டியே அறுத்துப் பத்து நூற்றின்மேல் ஆயிரம் பெற்றிடும் பகழி மெய்த்த ழற்கதிர் இரவியம் பகைஞன்மேல் விடுத்தன். 280</p>	<p>uiththa vaalinoo raayiran thannaiyum vuravon aththo gaippadu pallavan thoondiye aruththup paththu nootrinmel aayiram petridum pagazi meiththa zarkadhir iraviyam pagangnanmel viduththan. 280</p>
<p>விடுத்த வாளியைப் பத்துநூ றாயிரம் விசிகந் தொடுத்து மாற்றியே சூரபன் மாவருள் தோன்றல் எடுத்து நூறுநூ றாயிரம் புங்கவம் ஏவ நொடிப்பில் வீட்டினன் அனையன சிலீமுகம் நூக்கி.</p>	<p>viduththa vaaliyaip paththunoo raayiram visigan thoduththu maatriye sooraban maavarul thondral yeduththu noorunoo raayiram pungavam yeva nodippil veettinan anaiyana sileemugam nookki.</p>
<p>வஞ்ச னேவினை மாற்றியே எம்பிரான் மதலை செஞ்ச வாளிநூ றாயிர கோடிகள் செலுத்தக் கஞ்ச மாமகன் உயிர்த்திடு திருமகன் கணிப்பில் புஞ்ச வார்கணை இறுதிநாள் முகிலெனப் பொழிந்தான்.</p>	<p>vanja nevinai maatriye embiraan madhalai senja vaalinoo raayira kodigal seluththak kanja maamagal vuirththidu thirumagan kanippil punja vaarkanai irudhinaal mugilenap pozindhaan.</p>

<p>பாடீழ்ம றைந்தன திசையெலாம் மறைந்தன படர்முந் நீர்ம றைந்தன குலகிரி மறைந்தன நிலவுங் கார்ம றைந்தன ககனமும் மறைந்தன கதிரோன் தேர்ம றைந்தன இருவர்தங் கணைமழை செறிய.</p>	<p>paama raindhana dhisaiyelaam maraindhana padarmun theerma raindhana kulagiri maraindhana nilavung kaarma raindhana kaganamum maraindhana kadhiron therma raindhana iruvarthan kanaimazai seriya.</p>
<p>பாரி வட்டமும் மாதிர வட்டமும் பரவை வாரி வட்டமும் நேமியின் வட்டமும் மலிவான் மூரி வட்டமும் அண்டத்தின் வட்டமும் முடுகிச் சாரி வட்டமாய்த் திரிவன அனையவர் தடந்தேர்.</p>	<p>paari vattamum maadhira vattamum paravai vaari vattamum nemiyin vattamum malivaan moori vattamum andaththin vattamum mudugich saari vattamaaith thirivana anaiyavar thadandher.</p>
<p>மாறில் வாளிகள் முறைமுறை சொரிதலான் மறைவர் ஈறு செய்தவை அகற்றுழித் தோன்றுவர் இமைப்பில் வேறு வேறதாய் இத்திறம் நிகழ்த்திடும் வீரர் சூறை போலமர் ஆடினர் உலகெலாஞ் சுற்றி.</p>	<p>maaril vaaligal muraimurai soridhalaan maraivar eeru seidhavai agatruzith thondruvar imaippil veru veradhaai iththiram nigazththidum veerar soorai polamar aadinar ulagelaanj sutri.</p>
<p>இரவி வானவன் தனதுதின் தேரினும் ஈடீர்க்கும் புரவி மீதினும் உடுபதி மானத்தும் புறஞ்சுழ் கரிகள் மீதினும் விண்ணுலா அமரர்தங் கண்ணும் பொருவி லாளியர் விடுகணை சிதறியே போமால்.</p>	<p>iravi vaanavan thanadhuthin therinum eekum puravi meedhinum vudupadhi maanaththum puranjsooz karigal meedhinum vinnulaa amararthan kannum poruvi laaliyar vidukanai sidhariye pomaal.</p>
<p>செங்கண் வீரர்கள் இருவரும் பொருவதித் திசையென் றங்கு நாடரி தவர்விடும் பகழிகள் அனந்தம் மங்குல் வானெலாம் நிரந்தன மிசையினும் வருமால் இங்கு நிற்கரி தெமக்கென ஓடினர் இமையோடீ.</p>	<p>sengan veerargal iruvarum poruvadhith dhisaiyen rangu naadari thavarvidum pagazigal anandham mangul vaanelaam nirandhana misaiyinum varumaal ingu nirkari themakkena odinar imaiyo.</p>

<p>புடவி கீழ்வன அண்டங்கள் துளைப்பன புறத்திற் கடலொ ரேழையும் பருகுவு புவனங்கள் கடப்ப அடலின் மேதக்க யாவருந் தடுத்திடற் கரிய வடவை நாவையுந் துணிப்பன அவர்விடும் வாளி.</p>	<p>pudavi keezvana andangal thulaippana puraththir kadalo rezaikum paruguva buvanangal sudappa adalin medhakka yaavarun thaduththidar kariya vadavai naavaiyun thunippa avarvidum vaali.</p>
<p>இகல்க டந்திடு திண்டிறல் வாகுவும் இரவிப் பகையும் ஆற்றிய பெருஞ்சமர் வலியையார் பகர்வார் மிகுதி கொண்டபல் கணைமழை உலப்புறா விடுப்பத் திகிரி யம்படை போன்றன அனையர்கைச் சிலைகள்.</p>	<p>igalga dandhidu thindiral vaaguvum iravip pagaiyum aatriya perunjamari valiyaiyaar pagarvaar migudhi kondapal kanaimazai vulappuraa viduppath thigiri yampadai pondrana anaiyarkaich silaigal.</p>
<p>வெய்ய வன்றனைத் தளையிடும் வெய்யவன் விறலார் துய்ய மொயம்பினான் விடுசர மாரியைத் தொலைத்துக் கையி ருந்திடு கார்முகம் ஒன்றையுங் கடிதின் ஐயி ரண்டுநா றயிற்கணை யால் அறுத் தாடித்தான். 290</p>	<p>veiya vandranai thalaiyidum veiyavan viralaar thuiya moiumbinaan vidusara maariyaith tholaiythuk kaiyi rundhidu kaarmugam ondraiyung kadidhin aiyi randunoo rayirkanai yaalaruth thaathhaan. 290</p>
<p>ஆடித்த காலையில் வீரவா குப்பெயர் அறிஞன் பேர்த்தும் ஓர்தனு வாங்கியே பெருஞ்சினம் பிடித்துச் சூடித்த வெங்கணை ஆயிரம் விரைவினில் தூண்டி மூர்த்த மொன்றினில் அவுணன்ஏந் தியசிலை முரித்தான்.</p>	<p>aarththa kaalaiyil veeravaa guppeyar arignan perththum ordhanu vaangiye perunjinam pidiththuch soorththa vengana aayiram viraivinil thoondi moorththa mondrinil avunanyen dhiyasilai muriththaan.</p>
<p>முரித்த காலையின் அவுணர்கோன் ஆற்றவும் முனிந்து கரத்தின் மற்றொரு சிலைகுனித் தாயிரங் கணைகள் உரத்தின் நம்பியும் அணங்குற விடுத்தலும் ஒரேழ் சரத்தி னாலவன் தனிப்பெரு மவுலியைச் சாய்த்தான்.</p>	<p>muriththa kaalaiyin avunarkon aatravum munindhu karaththin matroru silaigunith thaayirang kanaigal uraththin nambiyum anangura viduththalam orez saraththi naalavan thanipperu mavuliyaich saariththaan.</p>

<p>வாய்த்த பன்மணி குயிற்றிய கனகமா மவுலி சாய்த்த காலையின் வேறொரு கதிர்முடி தன்னை ஏத்தல் சான்றிடு சூர்மகன் புனையுமா றெடுத்தான் பூத்த செங்கதி ரவனைமுன் பிடித்தவா போல.</p>	<p>vaaihtha panmani kuyitriya kanagamaa mavuli saaihtha kaalaiyin veroru kadhirmudi thannai yeththal saandricu soomagan punaiyumaa reduththaan pooththa sengadhi ravanaimun pidiththavaa pola.</p>
<p>எடுத்த பொன்முடி சென்னியிற் கவித்தனன் இதன்முன் வடித்த வெங்கணை ஆயிரந் தூண்டிமற் றவன்மேல் அடித்த சாலிகை சிந்தினன் சிந்திய அளவில் நடித்து நல்லறம் பாடின பரிதியும் நகைத்தான்.</p>	<p>eduththa ponmudi senniyir kaviththanan idhanjmun vadiththa vengana aayiran thoondimar travanmel adiththa saaligai sindhinan sindhiya alavil nadiththu nallaram paadina paridhiyum nagaiththaan.</p>
<p>நிருதர் போற்றிடு சூர்மகன் ஆயிர நெடுங்கோல் சுருதி நாயகன் இளவல்தன் நுதலிடைத துரப்பக் குருதிநீ ருண்டு குழுவொடுந் தோன்றுவ குணபால் பரிதி வானவன் இளங்கதிர் விரிந்தெழும் பரிசின்.</p>	<p>nirudhar potridu soomagan aayira nedungol surudhi naayagan ilavalthan nudhalidaith thurappak kurudhinee rundu kuzuvodun thondruva gunapaal paridhi vaanavan ilangadhir virindhezum parisin.</p>
<p>நெற்றி மீதுகோல் ஆயிரம் படுதலும் நிறையில் சற்று நீங்கிலன் தன்வலி சுருங்கிலன் தக்கோன் பற்றிஅங் கையால் பறித்தவை வீசினன் பகைஞன் கொற்ற வெய்யகோல் விளிவின்றி நின்றிடுங் கொல்லோ.</p>	<p>netri meedhukol aayiram padudhalum niraiyil satru neengilan thanvali surungilan thakkon patrian gaiyaal pariththavai veesinan pagaigan kotra veiyakol vilivindri nindridung kollo.</p>
<p>சகத்தை நல்கிய அறுமுகற் கிளவல்அத் தகுவன் முகத்தின் ஆயிரம் அகலத்தின் ஆயிரம் மொய்ப்பின் அகத்தின் ஆயிரங் கரங்களின் ஆயிர மாக மிகைத்த வெங்கணை தெரிந்தொரு தொடையினில் விடுத்தான்.</p>	<p>sagaththai nalgiya arumugar kilavalath thaguvan mugaththin aayiram agalaththin aayiram moimbin agaththin aayirang karangalin aayira maaga migaihtha vengana therindhoru thodaiyinil viduththaan.</p>

<p>விட்ட வாளிகள் சூர்மகன் அவயவம் விரவிப் பட்டு மூழ்கலும் அவசமாய்த் தளர்ந்தனன் பாணி நெட்டி ருஞ்சிலை ஊற்றமாய் வறியனாய் நின்றான் தொட்ட தென்கயத் தூறிமேல் எழுந்தது சோரி.</p>	<p>vitta vaaligal soormagan avayavam viravip pattu moozgalum avasamaaith thalarndhanan paani netti runjilai vutramaai variyanaai nindraan thotta thenkayath thoorimel ezundhadhu sori.</p>
<p>வந்து வந்தெழு குருதிநீர் முழுதுடன் மறைப்பப் புந்தி தன்னிடைச் சீற்றமும் மூண்டெழப் பொலிவான் செந்த ழற்பிழம் பாலுயாடி குன்றெனத் திகழ்ந்தான் அந்தி மேற்றிசை எழிலியின் வண்ணமு மானான்.</p>	<p>vandhu vandhezu kurudhineer muzudhudan marappap pundhi thannidaich seetramum moondezap polivaan sendha zarpizam paaluyaa kundrenath thigazndhaan andhi metrisai yeziliyin vannamu maanaan.</p>
<p>ஆன போழ்தினில அவுணமாத் தலைவர்கள் யாரும் பானு மாற்றலன் பொருவலி இன்மையைப் பாராச் சேனை நாற்பெரும் பரவையி னோடுமுன் சென்று மான வேற்படை வீரவா குவிற்புடை வளைத்தார். 300</p>	<p>aana pozdhinila avunamaath thalaivargal yaarum paanu maatralan poruvali inmaiyaip paaraach senai naarperum paravaiyi nodumun sendru maana verpadai veeravaa guvinpudai valaiththaar. 300</p>
<p>இலைபி றங்கிய சூலம்விட் டேறுதண் டெழுவம் உலைபி றங்கிய கணிச்சிநே மிப்படை ஓங்கும் சிலைபி றங்கிய பகழிகள் வீரன்மேற் செலுத்தி மலைபி றங்கிய இரவிசூழ் திமிரென மறைத்தார்.</p>	<p>ilaipi rangiya soolamvit teruthan dezuvam ulaipi rangiya kanichchine mippadai ongum silaipi rangiya pagazigal veeranmer seluththi malaipi rangiya iravisooz thimireha maraiththaar.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>தொடைக்கலன் நிலவு மார்பில் தொல்அசு ரேசர் கொண்ட படைக்கல மான வெல்லாம் விடுத்தலுந் தனது பாணி இடைக்கலந் திருந்த வார்விற் குனித்தனன் இடுக்கட் பட்டோர் அடைக்கலம் புகுதும் வெளடினி அருவரை அளித்த அண்ணல்.</p>	<p>thodaikkalan nilavu maarbil tholasu resar konda padaikkala maana vellaam viduththalun thanadhu paani idaikkalan thirundha vaarvir kuniththanan idukkat pattor adaikkalam pugudhum velali aruvarai aliththa annal.</p>

<p>ஆயிர கோடி கோடி அஞ்சரந் தொடையொன் றாக மாயிரும் புயத்து வள்ளல் வல்லையின் வலிது தூண்டித் தீயவர் உடன்று விட்ட படையெலாஞ் சிந்த லுற்றான் பாயிருட் படலங் கீறுஞ் செங்கதிர்ப் பரிதி யேபோல்.</p>	<p>aayira kodi kodi adusaran thodaiyon raaga maayirum puyaththu vallal vallaiyin validhu thoondith theyavar udandru vitta padaiyelaanj sindha lutraan paayirut padalang keerunj sengadhirp paridhi yepol.</p>
<p>அவுணர்கள் யாருமுய்த்த அடுபடை மாரி சிந்திக் குவவுறு விசயத் தோளான் கொடுஞ்சரம் அனந்த கோடி தவறில வாக உய்த்துத் தகுவர்தந் தானை முற்றும் உவரியுண் வடவை போல ஒல்லையின் முடிக்க லுற்றான்.</p>	<p>avunargal yaarumuiththa adupadai maari sindhik kuvavuru visayath tholaan kodunjaram anandha kodi thavarila vaaga uiththuth thagubarthan dhaanai mutrum vuvariun vadavai pola ollaiyin mudikka lutraan.</p>
<p>தோலினை அறுக்கும் வாளைத் துணித்திடுஞ் சோதி வில்லின் காலினை அறுக்கும் வெய்ய கணிச்சியை அறுக்கும் வீசுங் கோலினை அறுக்கும் நேமிக் கொடும்படை அறுக்குங் காமர் வேலினை அறுக்கும் அம்மா விடலைதன் வீர வாளி.</p>	<p>tholinai arukkum vaalaith thunithhidunj sodhi villin kaalinai arukkum veiya kanichchiyai arukkum veesung kolina arukkum nemik kodumpadai arukkung kaamar velina arukkum ammaa vidalaithan veera vaali.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>உரந்துணிக்குங் கவசமிடும் உரந்துணிக்கும் புயந்துணிக்கும் ஒன்ன லார்தங், கரந்துணிக்கும் அடல்புரிமோ கரந்துணிக்குங் கழல் துணிக்குங் கணிச்சி கைத்தோ, மரந்துணிக்குங் குனித்தகொடு மரந்துணிக்கும் வாய்துணிக்கும் மவுலி தாங்குஞ், சிரந்துணிக்கும் எறிந்திடும்வச் சிரந்துணிக்கும் உரவோன்றன் செங்கை வாளி.</p>	<p>uranthunikkung kavasamidum uranthunikkum puyanthunikkum onna laardhan, karanthunikkum adalpurimo, karanthunikkun kazal thunikkung kanichchi kaittho, maranthunikkung kuniththakodu maranthunikkum vaathunikkum mavuli thaangunj, siranthunikkum yerindhidumvach chiranthunikkum vuravondran sengai vaali.</p>

<p>கதமறுக்கும் வதமறுக்குந் தூங்குபுழைக் கையறுக்குங் கபோலத் தூறும், மதமறுக்கும் நுதலறுக்கும் வாயறுக்குஞ் செவியறுக்கும் வயிரக் கோட்டின், விதமறுக்கும் வாலறுக்கும் மேய்யறுக்குந் தலையறுக்கும் வேழஞ் செல்லும், பரமறுக்கும் முரணறுக்கும் அரண்அறுக்கும் வீரன்விடு பகழி மாரி.</p>	<p>kadhamarukkum vadhamarukkun thoongupuzaik kaiyarukkung kabolath thoorum, madhamarukkum nudhalarukkum vaayarukkunj seviyarukkum vayirak kottin, vidhamarukkum vaalarukkum meiyarukkun thalaiyarukkum vezanj sellum, paramarukkum muranarukkum aranmarukkum veeranvidu pagazi maari.</p>
<p>ஆரறுக்குஞ் சகடறுக்கும் அச்சறுக்கும் நெடுத்துவசம் அறுக்குந்தேரின், பாரறுக்குங் கூம்பறுக்கும் பாகறுக்கும் அங்கணுறும் பதகர் ஆவி, வேரறுக்கும் ஆடியறுக்கும் விரிதருகொய் யுளையறுக்கும் விளங்குஞ் செம்பொன், தாரறுக்கும் புரவிகளின் தலையறுக்கும் நிலையறுக்குஞ் சரங்கள் மன்னோ.</p>	<p>aararukkunj sagadarukkum achcharukkum nedundhuvasam arukkuntherin, paararukkung koombarukkum paagarukkum aanganurum padhagar aavi, verarukkum aadiyarukkum viritharukoi yulaiyarukkum vilangunj sembon, thaararukkum puravigalin thalaiyarukkum nilaiyarukkunj sarangal manno.</p>
<p>கானோடும் வரையோடுங் கரையோடுந் திரையோடுங் கழியினோடும், மீனோடுங் கடலோடும் விசையோடுந் திசையோடும் மேகமோடும், வானோடும் நிலனோடும் இருகதிரின் மருங்கோடும் வாளத்தோடும், தேனோடும் பூந்தாரான் சிலையோடும் நெடுமபகழி சிந்துஞ்சென்னி.</p>	<p>kaanodum varaiyodung karaiyodun thiraiyodung kaziyinodum, meenodung kadalodum visaiyodun dhisaiyodum megamodum, vaanodum nilanodum irukadhirin marungodum vaalaththodum, thenodum poondhaaraan silaiyodum nedumapagazi sindhunj senni.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>பாயிரும் புனல்போல் ஓடிப் படியெனப் பரந்து நீடித் தேயுவின் திறல்மேல் கொண்டு சேணென முடிவின் றாகி வாயுவின் விரைந்து சென்று வள்ளல்கை வாளி ஒவ்வொன் றாயிர கோடி சென்னி அறுக்கினும் வெறுக்கி லாவே. 310</p>	<p>paayirum punalpol odip padiyenap parandhu needith theyuvin thiralmel kondu senena mudivin raagi vaayuvir viraindhu sendru vallalkai vaali ovvon raayira kodi senni arukkinum verukki laave. 310</p>



<p>வரந்தனில் தமைமை சான்ற ஒருசில மான வீரர் சிரந்தனைத் துணித்துக் கொண்டு சீர்கெழு சூரன் வைகும் புரந்தனிற் கொடுபோய் அன்னார் பொற்றொடி மடந்தை மார்தங் கரந்தனின் உகுத்துச் செல்லுங் கந்தனுக் கிளவல் வாளி.</p>	<p>varandhanil thamaimai saandra orusila maana veerar sirandhanaith thuniththuk konu seerkezu sooran vaigum purandhanir kodupoi annaar portrodi madandhai maathan karandhanin vuguththuch sellung kandhanuk kilaval vaali.</p>
<p>புரண்டன வயவர் யாக்கை பொழிந்தன குருதித் தாரை உருண்டன மான்தேர் ஆழி உலவின வலவுங் கூளி திரண்டன குணங்கர் ஈட்டஞ் செறித்தன சேனம் பிள்ளை இருண்டன திசைகள் முற்றும் இரிந்தன ஒழிந்த தானை.</p>	<p>purandana vayavar yaakkai pozindhana kurudhith thaarai urundana maanther aazi ulavina valavung kooli thirandana gunangar eettanj serithna senam pillai irundana dhisaigal mutrum irindhana ozindha thaanai.</p>
<p>பட்டன புரவிப் பந்தி படிந்தன முடிந்த வேழங் கெட்டனர் அவுணர் யாருங் கிடந்தன ஒடிந்த திண்டேர் அட்டனன் ஒருவன் நின்றான் அகலிரு விசும்பை வலலே தொட்டன பிணத்தின் பொம்மல் சோரியா றொழுகிற் றன்றே.</p>	<p>pattana puravip pandhi padindhana mudindha vezang kettanar avunar yaarung kidandhana odindha thinder attanan oruvan nindraan agaliru visumbai valale thottana pinaththin pommal soriyaa rozugir trandre.</p>
<p>பாய்ந்திடு குருதி நீத்தம் படர்ந்தது புகுந்து பெளவஞ் சேர்ந்தது சுறவு மாந்திச் செருக்கிய திறலோன் அம்பால் வீந்திடும் ஆவி விடுத்தனர் சென்று தந்தாள் ஓய்ந்தனர் நடுவன் தூதர் ஒழிந்தன கழிந்த பூசல்.</p>	<p>paaindhidu kurudhi neeththam padarndhadhu pugundhu powvanj serndhadhu suravu maandhich serukkiya thiralon ambaal veendhidum aavi viduththanar sendru thandhaal oindhanar naduvan thoodhar ozindhana kazindha poosal.</p>

<p>சிந்திய அவுணர் தானைச் செய்தியும் பரிதிக் கூற்றன் நொந்தனன் தமியன் நின்ற தன்மையும் நோக்கி நோக்கி நந்தம தண்ணல் தன்பால் நண்ணுதும் என்னா மீண்டு வந்தன முந்து சாய்ந்த வயப்பெரும் பூத வெளடீளம்.</p>	<p>sindhiya avunar thaanaich seidhiyum paridhik kootran nondhanan thamiyan nindra thanmayum nokki nokki nandhama thannal thanpaal nannudhum ennaa meendu vandhana mundhu saaindha vayapperum boodha velalam.</p>
<p>இரிந்திடு பூத வீர ரியாவரும் மீண்டார் நின்று வருந்திய தலைவர் தொல்லை வன்மிடல் பெற்றார் அங்கண் அருந்துயர் உழந்து வீழ்ந்தார் ஆவியோ டெழுந்தார் இன்னோர் பொருந்தனி வீர வாசுப் புடையுற வளைந்து புக்கார்.</p>	<p>irindhidu boodha veera riyaavarum meendaar nindru varundhiya thalaivar thollai vanmidal petraar angan arundhuyar uzandhu veezndhaar aaviyo dezundhaar innor porundhani veera vaagup pudaiyura valaindhu pukkaar.</p>
<p>அங்கது போழ்து தன்னின் அயர்வுயிர்த் துணர்வு தோன்றச் செங்கதி ரோனைச் சீறுஞ் சேவகன் சுற்று நோக்கிச் சங்கையின் நிமிர்ந்த கொள்கைத் தன்பெருஞ் சேனை காணான் கங்கமுங் கழுகும் ஆர்க்குங் களேபரச் சூழல் கண்டான்.</p>	<p>angadhu pozdhu thannin ayarvuyirth thunarvu thondrach sengadhi ronaich seerunj sevagan sutru nokkich sangaiyin nimirndha kolgaith thanperunj senai kaanaan kangamung kazugum aarkkung kalebarach soozal kandaan.</p>
<p>நேருறு தனிவில் லாளி நின்றது நோக்கி நம்பால் சாருறும் அனிக மெல்லாந் தடிந்தனன் இவனென் றுன்னி ஆரிடை யடங்கிற் றம்மா ஆண்மைக்கும் அவதி யுண்டோ வீரன்மற் றிவனே அல்லால் வேறிலை போலு மென்றான்.</p>	<p>neruru thanivil laali nindrathu nokki nambaal saarurum aniga mellaan thadinhanan ivanen runni aaridai yadangir trammaa aanmaikkum avadhi yundo veeranmar trivane allaal verilai polu mendraan.</p>

<p>இனையன வியந்து பின்னும் என்னெதிர் பொருத வீரர் அனைவரும் விளிந்தோர் அன்றி அடல்வலி படைத்தோர் இல்லை குனிசிலை ஒருவன் நின்றான் கொற்றமுற் றிடுவன் அம்மா தினகரன் பகைஞன் ஆற்றல் சீரிது சீரி தென்றான்.</p>	<p>inaiyana viyandhu pinnum ennedhir porudha veerar anaivarum vilindhor andri adalvali padaiththor illai kunisilai oruvan nindraan kotramur triduvan ammaa dhinagaran pagaignan aatral seeridhu seeri dhendraan.</p>
<p>கன்னலொன் றளவை தன்னில் கந்தவேள் ஒற்றன் யாக்கை சின்னபின் னங்களாகச் செய்குவன் செய்தி டேனேல் பின்னுயிர் வாழ்க்கை வேண்டேன் யான்பிறந் தேனுமல்லேன் என்னொரு சிலையும் யானும் எரியிடைப் புகுவ னென்றான். 320</p>	<p>kannalon dralavai thannil kandhavel otran yaakkai sinnapin nangalaagach seiguvan seidhi denel pinnuyir vaazkkai venden yaanpiran dhenumallen ennoru silaiyum yaanum yeryidaip puguva nendraan. 320</p>
<p>வஞ்சினம் இனைய கூறி மாதிரக் கிழவன் மைந்தன் நெஞ்சினில் வெகுளித் தீயும் மானமும் நீடி ஓங்க எஞ்சலில் ஈசன் முன்னம் ஏகிய கொடுநஞ் சென்னச் செஞ்சிலை வீரன் முன்னந் தேரொடுஞ் சென்று சேர்ந்தான்.</p>	<p>vanjinam inaiya koori maadhirak kizavan maindhan nenjinil vegulith theyyum maanamum needi onga yenjalil eesan munnam yegiya kodunagna sennach senjilai veeran munnan therodunj sendru serndhaan.</p>
<p>கைத்தலத் திருந்த தொல்லைக் கார்முகம் வளைய வாங்கி முத்தலைப் பகழி அங்கோ ராயிரம் விடுப்ப மொய்ப்பன் அத்திறத் தியன்ற வாளி ஆயிரஞ் சிலையிற் பூட்டி உய்த்தனன் அறுத்துப் பின்னு மொராயிரஞ் சரங்கள் விட்டான்.</p>	<p>kaiththalath thirundha thollaik kaarmugam valaiya vaangi muththalaip pagazi ango raayiram viduppa moimban aththirath thiyandra vaali aayiranj silaiyir pootti uiththanan aruththup pinnu moraayiranj sarangal vittaam.</p>

<p>அற்றது தெரிந்து தீயோன் ஆயிரம் விசிகந்  தூண்டி  மற்றவை விலக்கிப் பின்னும் வாளியோர் அயுதந்  தொட்டுக்  கொற்றவன் தேரும் பாகுங் குரகதக் குழுவு  மாயச்  செற்றனன் அதனை நோக்கிச் சேணுளார்  அலக்கண் உற்றார்.</p>	<p>attradhu therindhu theyon aayiram visigan  thoondi  matravai vilakkip pinnum vaaliyor ayudhan  thottuk  kotravan therum paagung kuragadhak kuzuvi  maayach  setranan adhanai nokkich senulaar alakkan  vutraar.</p>
<p>வில்லொடும் வீர வாகு வேறொரு தோடிமேற்  பாய்ந்து  வல்லிதின் நூற்று நூறு வாளிகள் துரந்து  வெய்யோன்  சில்லியந் தேரும் மாவும் வலவனுஞ் சிலையும்  வீழ்ப்  பல்லிருந் துண்டஞ் செய்தான் விண்ணவர்  பண்ணை ஆர்ப்ப.</p>	<p>villodum veera vaagu veroru thomer paaindhu  vallidhin nootru nooru vaaligal thurandhu  veiyon  silliyam therum maavum valavanunji silaiyum  veezap  pallirun thundanji seidhaan vinnavar pannai  aarppa.</p>
<p>பூங்கழல் மிழற்ற வேறோர் பொன்னவாந்  தேரின் மீப்போய்  ஆங்கொரு சாபம் பற்றி அவுணன்றன் செவியின்  காறும்  வாங்கினன் ஏழு நூறு வச்சிரப் பகழி பூட்டி  ஓங்கலம் புயத்து வீரன் உரத்திடைப் புகவுய்த்  தார்த்தான்.</p>	<p>poongazal mizatra veror ponnavaan therin  meeppoi  aangoru saabam patri avunandran seviyin  kaarum  vaanginan yezu nooru vachchirap pagazi pootti  ongalam puyaththu veeran vuraththidaip  pugavuith tharthhaan.</p>
<p>ஆகத்திற் பகழி பாய அறுமுகன் தூதன் முன்னஞ்  சோகத்தை உணர்கி லாதோன் துயரத்தின்  சுவையுங் கண்டு  மாகத்தில் இரவி தன்னை வன்சிறை  பிணித்தோன் சென்னி  காகத்துக் கிடுவன் என்னா வெகுண்டனன்  காலன் போல்வான்.</p>	<p>aagaththir pagazi paaya arumugan thoodhan  munnanj  sogaththai unargi laadhon thuyaraththin  suvaियung kandu  maagaththil iravi thannai vansirai piniththon  senni  kaagaththuk kiduvan ennaa vegundanan  kaalan polvaan.</p>

<p>கறுத்திடு வீரன் சூரேழ் கங்கபத் திரங்கள் ஏவி அறுத்தனன் சிலையைப் பின்னும் ஆயிரம் பகழி தூண்டி நொற்றிபரி இரதந் தன்னை நூறினன் நூறு கோலான் மறுத்தெதிர் பொருத தீயோன் மருமத்தை வாயில் செய்தான்.</p>	<p>karuththidu veeran surez kangabath thirangal yevi aruththanan silaiyaip pinnum aayiram pagazi thoondi norirpari iradhan thannai noorinan nooru kolaan maruththedhir porudha theeyon marumaththai vaayil seidhaan.</p>
<p>வருந்திலன் அதற்கு மைந்தன் வயினுறும் இரத மொன்றின் விரைந்துடன் புகலும் வீரன் விசிகமா யிரத்தைத் தூண்டி உரந்திறந் திட்ட வாற்றால் ஓச்சியே புறத்தில் தூங்கும் அரந்திகழ் பகழத் தூணி துணிபட அறுத்தான் அன்றே.</p>	<p>varundhilan adharku maindhan vayinurum iradha mondri viraindhudan pugalum veeran visigamaa yiraththaith thoondi urandhiran thitta vaatraal ochchiye puraththil thoongum arandhigaz pagazath thooni thunipada aruththaan andre.</p>
<p>தூவுறு பகழி தூர்க்குந் தூணியிற் றிடலும் நேமிக் காவலன் தனயன் அம்மா கார்முகம் விஞ்சை தன்னால் மேலவன் வென்றி கோடல் அரிதெனா வினைய முன்னித் தேவர்தே வுதவு மோகப் படையினைச் செங்கை கொண்டான்.</p>	<p>thoovuru pagazi thoorkkun thoonyir tridalum nemik kaavalan thanayan ammaa kaarmugam vinjai thannaal melavan vendri kodal aridhenaa vinaiya munnith dhevardhe vudhavu mogap padaiyinaich sengai kondaan.</p>
<p>சிந்தனை கவரும் மோகத் தீப்படை அவுணன் செங்கை வந்திட அனைய போழ்தின் மனத்தினால் வழிபா டாற்றி வெந்திறல் அனிகத் தோடு மேவலன் தன்னை எய்திப் புந்தியை அழித்து வீட்டி வருகெனப் புகன்று விட்டான். 330</p>	<p>sindhanai kavaram mogath theppadai avunan sengai vandhida anaiya pozdhin manaththinaal vazipaa daatri vendhiral anigath thodu mevalan thannai eidhip pundhiyai aziththu veetti varugenap pugandru vittaa. 330</p>

<p>விட்டிடு மோக மென்னும் வியன்படை வெகுளி வீங்கித் தட்டுடை நெடுந்தேர் வெய்யோன் தன்பெருஞ் சுடர்கள் மாற்றி நெட்டிருட் படலை வீசி நிரந்தபல் லுயிரும் அஞ்சி உட்டெளஃ வகன்று மாழ்க ஒல்லெனப் பெயர்ந்த தன்றே.</p>	<p>vittidu moga mennum viyanpadai veguli veengith thattudai nedundher veiyon thanperunj sudargal maatri nettirut padalai veesi nirandhapal luyirum anji uttela vagandru maazga ollenap peyarndha dhandre.</p>
<p>பெயர்ந்திடு மோக நாமப் பெரும்படை ஊக்க நோகதித் துயர்ந்தனர் வெருவி ஆற்றத் துளங்கினர் துணுக்கென் றுள்ளம் அயர்ந்தனர் பூதர் யாரும் மவ்வவர் தலைவ ரானோர் சயந்தனை இழந்து நின்று சாம்பினர் தேம்பு கின்றார்.</p>	<p>peyarndhidu moga naamap perumpadai vukka nokkadhith thuyarndhanar veruvi aatrath thulanginar thunukken drullam ayarndhanar boodhar yaarum mavvavar thalaiva raanor sayandhanai izandhu nindru saambinar thembu gindraar.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>மோகப் படைசே றலுமுந் தெதிர்மா றேகப் படையொன் றையுமே வுகிலார் சேகப் படையத் தொடைசிந் தினரால் மாகப் படையொய்ம் புடைவள் ளல்பினோர்.</p>	<p>mogap padaise ralumun dhedhirmaa regap padaiyon draiyume vugilaar segap padaiyath thodaisin dhinaraal maagap padaimoim pudaival lalbinor.</p>
<p>அந்தத் திறல்வெம் படையாற் றலுடன் வந்துற் றுழிமே லவன்மற் றிதுதான் எந்தப் படையால் அழிவெய் துமெனாச் சிந்தித் தனன்வே றொருசெய் கையிலான்.</p>	<p>andhath thiralvem padaiyaar traludan vandhur truzime lavanmar tridhuthaan endhap padaiyaal azivei dhumenaach sindhith thananve rorusei kaiyilaan.</p>
<p>ஒன்றா முதலோன் இவையுன் னுதலும் அன்றா லம்வருந் திறனா மெனவே சென்றார் உணர்வுஞ் சிதைவித் ததுபோர் வென்றார் புகழ்மோ கவியன் படையே.</p>	<p>ondraa mudhalon ivaiyun nudhalum andraa lamvarun dhiranaa menave sendraar vunarvunj sidhaivith thadhupor vendraar pugazmo kaviyan padaiye.</p>
<p>இலக்கத் துடன்எண் மரும்எ னையரும் அலக்கத் துடன்வீழ்ந் தனர்மாற் றலரூர் கலக்குற் றிடுகா னைகருத் தழியா நிலக்கட் படுகந் தெனநின் றனனால்.</p>	<p>ilakkath thudanen marumye naiyaram alakkath thudanveezn dhanarmaar tralaroor kalakkur tridukaa laikaruth thaziyaa nilakkat padugan dhenanin drananaal.</p>

<p>நிற்கும் பொழுதத் தினின்நீ டகல்வா          னற்கும் பரிதிப் பகையங் கதுகண்          டெற்கின் றெதிரா யினர்யா வருளார்          நற்குன் னினன்என் றுநகைத் தனனே.</p>	<p>nirkum pozudhath thininee dagalvaa          narkum paridhip pagaiyan kadhukan          derkin dredhiraa yinaryaa varulaar          narkun ninanen drunagath thanane.</p>
<p>புகழுந் றிடுமே லவர்புந் தியின்மா          றிகழுந் றிடுபெற் றிதெரிந் தவுணன்          மகிழுந் றுநகைத் துவயம் புனையா          றிகழுந் றிடுசீ ரொடுநின் றனனே.</p>	<p>pugazur tridume lavarpun dhiyinmaa          rigazur triduper tritherin dhavunan          magizur trunagath thuvayam punaiyaa          nigazur tridusee rodunin dranane.</p>
<p>மல்வன் மைகொள்மொய்ம் பனுமற் றவருந்          தொல்வன் மையிலா துடல்சோர்ந் தனரால்          வில்வன் மையினால் இவர்வீ டுறவே          கொல்வன் கடிதென் றுகுறித் தனனே.</p>	<p>malvan maikolmoim panumar travarun          tholvan maiyilaa thudalsorn dhanaraal          vilvan maiyinaal ivarvee durave          kolvan kadidhen rukurith thanane.</p>
<p>வரிகின் றவில்வாங் கினன்வா லுணர்வு          திரிகின் றவன்மேற் சிலைவீ ரர்கள்மேல்          விரிகின் றகணப் படைமேல் விசிகளு          சொரிகின் றனன்யாக் கைதுளைத் தனனே. 340</p>	<p>varigin dravilvaan ginanvaa lunarvu          thirigin dravanmer silaivee rargalmel          virigin draganap padaimel visigaja          sorigin drananyaak kaithulaith thanane. 340</p>
<p>ஆங்கா கியவே லையில்ஆ றுமுகன்          பாங்காம் விறலோ னொடுபா ரிடர்கள்          நீங்கா மருள்மால் கொடுநே ரலனால்          தீங்கா யினதன் மைதெரிந் தனனே.</p>	<p>aangaa giyave laiyilaa rumugan          paangaam viralo nodupaa ridargal          neengaa marulmaal kodune ralanaal          theengaa yinathan maitherin dhanane.</p>
<p>தெரிந்தான் முகமா றொடுசேர்ந் துயிர்தோ          றிருந்தார் அருள்செய் திடுமெம் பெருமான்          விரைந்தாங் கொர்அமோ கவியன் படையைப்          புரிந்தான் அதனோ டுபுகன் றிடுவான்.</p>	<p>therindhanaan mugamaa rodusern dhuyirdho          rirundhaar arulsei dhidumem perumaan          viraindhaang goramo gaviyan padaiyaip          purindhanaan adhano dupugan driduvaan.</p>
<p>நன்றே தெளவுற் றெமர்நண் ணும்வகை          நின்றே திலன்விட் டநெடும் படைபாற்          சென்றே அதன்வன் மைசிதைத் திவண்நீ          வென்றே வருகென் றுவிடுத் தனனே.</p>	<p>nandre thelavur tremarnan numvagai          ninbdre dhilanvit tanedum padaipaar          sendre adhanvan maisidhaith thivannee          vendre varugen druviduth thanane.</p>
<p>ஏண்கொண் டசிவன் மகனே வுபடை          சேண்கொண் டுபடாடித் திருள்சிந் தையராய்த்          தூண்கொண் டிடுதோ ளவர்துன் னியதோர்          மாண்கொண் டசெருக் களம்வந் ததுவே.</p>	<p>yenkon dasivan magane vupadai          senkon dupadaan thirulsin dhayaraaith          thoонkon didudho lavarathun niyathor          maankon daseruk kalamvan dhadhuvē.</p>

மிடல்கொண் டவமோ கவியன் படைசென் றிடுகின் றுழிவெய் யவனே வுபடை அடல்கொண் டிடும்வீ ராகத் தில்இருள் உடையும் படிவல் லையினோ டியதால்.	midalkon davamo kaviyan padaisen dridugin druzivei yavane vupadai adaikon didumvee raagath thilirul udaiyum padival laiyno diyadhaal.
அசைகொண் டவுடுத் திரளா னவெலாம் மிசைகொண் டவினன் வரவே கியபோல் திசைகொண் டிடும் மவர்சே னையொரீஇ விசைகொண் டவுணன் படைமீண் டதுவே.	asaikon davuduth thiralaam navelaam misaikon davinan varave giyapol dhisaikon didunam mavarse naiyoreeie visaikon davunan padaimeen dadhuve.
மோகத் தனிவெம் படைமொய்ம் பிலதாய் ஏகத் திறல்வா குவும்ஏ னையரும் ஆகத் தினின்மை யல்அகன் றமலன் வாகைப் படைகண் டுமகிழ்ந் தனரே.	mogath thanivem padaimoim biladhaai yegath thiravaa guvumye naiyarum aagath thinimai yalagan dramalan vaagaip padaikan dumagizn dhanare.
அழலுற் றதுபோ லஅகல் மணியின் நிழலுற் றிடுதேர் மிசைநின் றவனும் எழலுற் றிடுவீ ரர்கள்யா வர்களுந் தொழலுற் றனர்நின் றுதுதித் தனரே.	azalur tradhupo laagal maniyin nizalur triduther misainin dravanum yezalur triduvee rargalyaa vargalun thozalur tranarnin drudhith thanare.
செயிர்கொண் டகருத் தொடுசெற் றலர்தம் உயிர்கொண் டிடுவோன் படைபூற் றமெலாம் அயிர்கொண் டிடஅட் டதன்ஆற் றல்தொரீஇ மயிர்கொண் டபொடிப் பொடுவாழ்த் தினரால்.	seyirkon dagaruth thoduser tralartham vuyirkon diduvon padaioor tramelaam ayirkon didaat tadhanaar traltherieeie mayirkon dapodip poduvaazh thinaraal.
தீயோன் படைசெய் தசெயற் கையில்யாம் மாயோ மருளென் கையகத் தடையா வாயோ டுரைவீ ரமறுத் தனராய் ஏயோ வெனவெளடி கினர்யா வருமே. 350	theyyon padaisei dhaseyar kaiyilyaam maayo marulen kaiyagath thadaiyaa vaayuo duraivee ramaruth thanaraai yeyo venavela ginaryaa varume. 350
அண்டா தவனால் எம்மகத் திலிருள் உண்டா கியதன் மையுணர்ந் தறிவன் விண்டா னுறஇப் படைவிட் டனென் றெண்டா வுமுளத் திடையெண் ணினரால்.	andaa dhavanaal emmagath thilirul undaa giyadhan maiyunarn dharivan vindaa nuraip padaivit tananen rendaa vumulath thidaiyen ninaraal.
முந்நாள் கெனுமொய்ம் புளமுர்த் திதனை உன்னா அருள்நீர் மையுளத் தடையா அன்னார் தொழுதேத் தினர்அத் துணையின் மின்னா மெனஅப் படைமீண் டதுவே.	munnaal genumoim bulamoorth thidhanai unnaa arulneer maiyulath thadaiyaa annaar thozudheth thinarath thunaiyin minnaa menaap padaimeen dadhuve.



<p>மீண்டுந் றவமோ கவியன் படைபோய்த்  தூண்டுந் றகுகன் புடைதுன் னியதால்  ஆண்டுந் றிடும்வீ ரர்கள்அண் டலன்மேல்  மூண்டுந் றிடுபூ சல்முயன் றனரே.</p>	<p>meendur travamo kaviyan padaipoith  thoondur tragugan pudaithun niyadhaal  aandur tridumvee rargalan dalanmel  moondur tridupoo salmuyan dranare.</p>
<p>ஆங்குந் றிடுகா லையடுந் திறலின்  பாங்குந் றிடுமொய்ம் புபடைத் துடையோன்  நீங்கந் கருமா னமும்நீள் சினமும்  ஓங்குந் றெழவின் னதையுன் னினனே.</p>	<p>aangur tridukaa laiyadun thiralin  paangur tridumoim bupadath thudaiyon  neengar karumaa namumneel sinamum  ongur trezavin nadhaiyun ninane.</p>
<p>அந்நே ரலன்ஈண் டொரடற் படையான்  முன்னே மயல்செய் தமுரண் தொலைய  இன்னே அடுவேன் எனஎண் ணமுறாக்  கொன்னே அரன்மாப் படைகொண் டனனே.</p>	<p>anne ralaneen doradar padaiyaan  munne mayalsei thamuran tholaiya  inne aduven enaen namuraak  konne aranmaap padaikon danane.</p>
<p>அங்கத் துணைகண் டனன்அவ் வசுரன்  எங்கட் கிறைவன் படைஏ கியதும்  வெங்கட் படுதன் படைமீண் டதுவுஞ்  செங்கட் டிறல்அண் ணல்செயற் கையுமே.</p>	<p>angath thunaikan dananav vasuran  engat kiraivan padaiye giyadhun  vengat padudhan padaimeen dadhuvunj  sengat tiralan nalseyar kaiyume.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>இம்மெனச் சூர்மகன் இவற்றை நோக்குறா  விம்மிதம் எய்தினன் வீர மொய்ப்புடைச்  செம்மலை எதிர்ந்திலன் செருக்கு நீத்தனன்  கைம்மிகு துயரினன் கருதல் மேயினான்.</p>	<p>immenach soomagan ivatrai nokkuraa  vimmidham eidhinan veera moimbudaich  semmalai yedhirndhilan serukku neeththanan  kaimmigu thuyarinan karudhal meyinaan.</p>
<p>இவ்விடை ஒன்னலர் எண்ணம் யாவையும்  வவ்வினன் மாநில வரைப்பின் வீட்டினன்  உய்வகை பெற்றுடன் உணர்ந்து தோன்றினார்  செய்வதென் ஐயகோ கடவுள் செய்கையே.</p>	<p>ivvidai onnalar ennam yaavaiyum  vavvinan maanila varaippin veettinan  vuivagai petrudan unarndhu thondrinaar  seivadhen aiyago kadavul seigaiye.</p>
<p>எடுத்தனன் மாற்றலன் இறைவன் மாப்படை  தொடுத்திடு வான்எனில் துன்னி என்னுயிர்  படுத்திடும் யானது பரித்து வந்திலன்  விடுத்துடன் அப்படை விலக்கும் வண்ணமே.</p>	<p>eduththanan maatralan iraiyan maappadai  thoduththidu vaanenil thunni ennuyir  paduththidum yaanadhu pariththu vandhilan  viduththudan appadai vilakkum vanname.</p>

<p>வென்றிடல் அரிதினி வீர வாகுவைச் சென்றனன் முதுநகர்த் தெய்வ தப்படை மன்றவுந் தந்திவன் வன்மை மாற்றுவன் நின்றிடல் பழுதென நெஞ்சில் உன்னினான்.360</p>	<p>vendridal aridhini veera vaaguvaich sendranan mudhunagarth dheiva thappadai mandravun thandhivan vanmai maatruvan nindridal pazudhena nenjil vunninaan. 360</p>
<p>அயன்மகன் மதலைசேய் அருவ மாகியே வியன்மிகு தனதுதேர் விடுத்து விண்ணெழீஇப் பயனறு முகிலெனப் படர்ந்து வல்லையின் நயனுறு கடிமதில் நகருட் போயினான்.</p>	<p>ayanmagan madhalaisei aruva maagiye viyanmigu thanadhuther viduththu vinnezeeip payanaru mugilenap padarndhu vallaiyin nayanuru kadimadhil nagarut poyinaan.</p>
<p>கொற்றவன் மறைந்தகல் கொள்கை காண்டலுஞ் சுற்றுறு தானவர் தொலைந்து போயினாடீ அற்றது தெரிந்திடும் அமரர் யாவரும் வெற்றிஇன் நெமதென விளம்பி ஆர்த்தனர்.</p>	<p>kotravan marandhagal kolgai kaandalunj sutruru thanavar tholaindu poyinaar atradhu therindhidum amarar yaavarum vetriin remadhena vilambi aarththandar.</p>
<p>மாயையின் அருவமாய் வஞ்சன் மாநகர் போயினன் காலையே புகுவன் போர்க்கினி ஆயவன் தனைவிரைந் தடுத்தி என்றுபூத் தூயினர் வீரன்மேற் சுரர்கள் யாவரும்.</p>	<p>maayaiyin aruvamaai vanjan maanagar poyinan kaalaiye puguvan porkkini aayavan thanaivirain thadudhi endrupooth thooyinar veeranmer surargal yaavarum.</p>
<p>தினகரன் மாற்றலன் செம்பொற் றேரொரீஇ இனைவுடன் அருவமாய் இரிந்து போதலை வினையமொ டோடீவுறா வீரன் நின்றனன் முனிவொடு பிழைபடு மூரி யானைபோல்.</p>	<p>dhinagaran maatralan sempor trerorie inaivudan aruvamaai irindhu podhalai vinaiyamo dovuraa veeran nindranan munivodu pizaipadu moori yaanaipol.</p>
<p>விண்டிடு சூர்மகன் வெருவி வெந்நிடல் கண்டனர் துணைவருங் கணத்தின் வீரருந் திண்டிறல் இழந்தனன் தீயன் பற்றிநாங் கொண்டணை வாமைனக் கூறல் மேயினார்.</p>	<p>vindidu soomagan veruvi vennidal kandanar thunaivarung ganaththin veerarun thindiral izandhanan theeyan patrinaang kondanai vaamenak kooral meynaar.</p>
<p>என்பது விளம்பியே யாரும் ஆர்ப்பொடு துன்புறும் அவுணனைத் தொடாடிந்து பற்றுவான் முன்பொடு முயறலுந் தெரிந்த மொய்ம்பினான் தன்புடை யோர்க்கிது சாற்றல் மேயினான்.</p>	<p>enbadhu vilambiye yaarum aarppodu thunburum avunanaith thodaandhu patruvaan munbodu muyaralun therindha moimbinaan thanpudai yorkkidhu saatral meynaan.</p>

<p>பேடியர் சிறுதொழில் பேணி உள்வெரீஇ ஓடினன் போகிய ஒன்ன லான்றனை நாடிநாம் அடுவது நலத்தின் பாலதோ சாடுவன் இனிவரிற் சரதம் யானென்றான்.</p>	<p>pediyar siruthozil peni vulvereeie odinan pogiya onna laandranai naadinaam aduvadhu nalaththin paaladho saaduvan inivarir saradham yaanendraan.</p>
<p>என்றிவை வள்ளலும் இயம்ப யாவரும் நன்றென இசைத்தலும் அவற்றை நாடியே குன்றுறழ் புயத்துணை கொட்டிக் குப்புறீஇ வென்றிகொள் பாரிட வெளடீளம் ஆர்த்தவே.</p>	<p>endrivai vallalum iyamba yaavarum nandrena isaithtalum avatrai naadiye kunruraz puyaththunai kottik kuppureeie vendrikol paaridavelalam aarththave.</p>
<p>முற்றிய தமர்இனி முயல்வ தில்லையால் செற்றலன் ஓடினன் திரும்பும் வீரனும் நிற்றிலன் இனியென நினைந்து நீங்குவான் உற்றன னாமென இரவி யோடினான்.</p>	<p>mutriya thamarini muyalva dhillaiyaal setralan odinan thirumbum veeranum nitrilan iniyana ninaindhu neenguvaan vutrana naamena iravi yodinaan.</p>
<p>செந்திரு மதுமலர் செறியப் பூத்துழ முந்துறு நித்திலம் முழுது மொய்த்தென அந்தர முழுவதும் அடைந்த செக்கரில் சுந்தர உடுநிரை பலந் தோன்றிய. 370</p>	<p>sendhiru madhumalar seriyap pooththuza mundhuru niththilam muzudhu moiththena andhara muzuvadhum adaindha sekkaril sundhara vudunirai palan dhondriya. 370</p>
<p>குண்டுநீர்க் கனலொடு குலாவி மாதுளத் தெண்டகு தமிழரை இகலி மாமதி பண்டுள முனிவரர் பரமன் மேல்விடு வெண்டலை யாமென விண்ணில் தோன்றினான்.</p>	<p>gunduneerk kanalodu kulaavi maadhulath thendagu thamiyarai igali maamadhi pandula munivarar paraman melvidu vendalai yaamena vinnil thondrinaan.</p>
<p>இத்துணை வேலையில் இலக்கத் தெண்மராம் மெய்த்துணை யார்களும் வெய்ய பூதரும் அத்துணைப் படைகளும் அயலிற் சென்றிட மொய்த்துணை விறலுடை மொய்ப்பன் மீண்டனன்.</p>	<p>iththunai velaiyil ilakkath thenmaraam meiththunai yaargalum veiya boodharum aththunaip padaigalum ayalir sendrida moiththunai viraludai moimban meendanan.</p>
<p>அந்தமில் கயிலையை அருளிற் போற்றிடு நந்திதன் கணத்தரின் நாத னாகியோன் விந்தைகொள் செருநிலம் ஒருவி மீண்டுபோய்க் கந்தவேள் பாசறைக் கண்ணுள் நண்ணினான்.</p>	<p>andhamil kayilaiyai arulir potridu nandhithan kanaththarin naadha naagiyon vindhaikol serunilam oruvi meendupoik kandhavel paasaraik kannul nanninaan.</p>

<p>நண்ணிய திறலினான் நான்மு கன்முதற் புண்ணிய மேலவர் போற்ற ஆண்டுறு கண்ணுதல் அருள்புரி கந்தன் முன்புபோய்த் துண்ணென வணங்கினன் துணைவர் தம்மொடும்.</p>	<p>nanniya thiralinaan naanmu ganmudhar punniya melavar potra aanduru kannudhal arulpuri kandhan munbupoith thunnena vananginan thunaivar thammodum.</p>
<p>வணங்கினன் எழுந்துபின் வள்ளல் தோடிந்திட இணங்கலன் தன்மகன் எதிர்ந்து போர்செயா அணங்குடன் இரிந்ததும் அனைத்துஞ் செப்பலுங் கணங்களின் முதல்வன்மேற் கருணை ஆற்றினான்.</p>	<p>vananginan yezundhupin vallal thondhida inangalan thanmagan yedhirndhu porseyaa anangudan irindhadhun anaiththunj seppalung ganangalin mudhalvanmer karunai aatrinaan.</p>
<p>நல்லருள் புரிந்தபின் நம்பி இப்பகல் தொல்லமர் உழத்தலின் துன்பங் கூர்ந்துளாய் எல்லிது பொழுதுநின் இருக்கை தன்னிடைச் செல்லுதி துணைவரோ டென்று செப்பினான்.</p>	<p>nallarul purindhapiin nambi ippagal thollamar uzaththalin thunban koorndhulaai ellidhu pozudhunin irukkai thannidaich selludhi thunaivaro dendru seppinaan.</p>
<p>செப்பலும் விடைகொடு செம்மல் பின்னவர் மெய்ப்படு பாரிடம் விரவச் சென்றொராய் ஒப்பருந் தனதுபேர் உறையுள் வைகினான் துப்புறு தானைகள் தொன்மை போலுற.</p>	<p>seppalum vidaikodu semmal pinnavar meippadu paaridam viravach sendroraii opparun thanadhuper uraiyul vaiginaan thuppuru thaanaigal thonmai polura.</p>
<p>சேயவன் விடுத்திடு சேனை பாசறை போயதும் இருந்ததும் புகலுந் றாம்இனி மாயிரு வளங்கெழு மகேந்தி ரப்பதி ஆயிடை நிகழ்ந்தவா றறியக் கூறுவாம்.</p>	<p>seyavan viduththidu senai paasarai poyadhun irundhadhum pugalur traamini maayiru valangezu magendhi rappadhi aayidai nigazndhavaa rariyak kooruvaam.</p>
<p>ஆடுறு சமரிடை அழிந்து முன்னரே ஓடிய அவுணர்கோன் உள்ளத் தன்னிடைப் பாடுறு துயரமும் பழியும் மானமும் நீடினன் பெருமித நிலைமை நீங்கினான்.</p>	<p>aaduru samaridai azindhu munnare odiya avunarkon ullan thannidaip paaduru thuyaramum paziyum maanamum needinan perumidha nilaimai neenginaan.</p>
<p>கோனுறு மந்திரங் குறுகல் செய்திலன் தானுறு திருநகர் தன்னில் ஏகியே ஊனம் துடையர்போல் உயங்கி வைகினான் பானுவின் பகைகளுனென் றுரைக்கும் பண்பினான். 380</p>	<p>konuru mandhirang kurugal seidhilan thaanuru thirunagar thannil yegiye vuunama dhudaiyarpol vuyangi vaiginaan baanuvin pagaignanen druraikkum panbinaan. 380</p>

<p>மந்திரக் கிளையொடு மருவ வேண்டலன் தந்திரத் தமரொடுஞ் சார்தல் வேண்டலன் சிந்துரத் தொல்பகைச் சென்னி போற்றிய இந்திரப் பெருந்தவி சிருக்கை வேண்டலன்.</p>	<p>mandhirak kilaiyodu maruva vendalan thandhirath thamarodunj saardhal vendalan sindhurath tholpagaich senni potriya indhirap perundhavi sirukkai vendalan.</p>
<p>ஆடுறு மங்கையாடி ஆடல் வெகலன் பாடுறு மங்கையர் இசையில் பற்றலன் கூடுறு மங்கையர் குழாமும் நோக்கலன் ஊடுறு மங்கையர் புணர்ப்பும் உன்னலான்.</p>	<p>aaduru mangaiyar aadal vegalan paaduru mangaiyar isaiyil patralan kooduru mangaiyar kuzaamum nokkalan vuduru mangaiyar punarppum unnalaan.</p>
<p>நிசாவது சென்றபின் நெடுஞ்செவ் வேலுடை விசாகனை அவன்படை வீரர் தங்களை அசாவுறு செருவில்வென் றாடல் கொள்வதற் குசாவினன் உளத்துடன் ஊக்கம் வேறிலான்.</p>	<p>nisaavadhu sendrapin nedunsev veludai visaaganai avanpadai veerar thangalai asaavuru seruvilven draadal kolvadhar kusaavinan vulaththudan vukkam verilaan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>ஆதவன் தன்பகை அவ்வழி அமர்தலும் மேதகுந் தொல்சமர் விளைவெலாம் நோக்கியே மூதகுந் திருநகர் முழுமணிக் கோயிலில் தூதர்கை தொழுதுபோய்ச் சூரனுக் குரைசெய்வாடி.</p>	<p>aadhavan thanpagai avvazi amardhalum medhagun tholsamar vilaivelaam nokkiye moodhagun thirunagar muzumanik koyiilil thoodharkai thozudhupoich sooranuk kuraiseivaa.</p>
<p>கேட்டியால் உன்மகன் கேடிலா வாகைசேர் தோட்டுணை யானொடுந் தொல்சமர் ஆற்றியே ஈட்டுபல் பூதரை ஈறுசெய் திவ்விடை மீட்டும்வந் தெய்தினான் வினையமுண் டாங்கொலோ.</p>	<p>kettiyaal vunmagan kedilaa vaagaiser thottunai yaanodun tholsamar aatriye eettupal poodharai eerusei dhivvidai meettumvan dheidhinaan vinaiyamun daangolo.</p>
<p>அன்னபண் புணர்கிலேம் அதனைமேல் அறிதியான் மின்னுதண் சுடருடை வேலவன் தூதனும் பன்னரும் படையொடும் பாசறைக் கேகினான் இன்னதால் விளைவெனா இவையெலாம் பகர்தலும்.</p>	<p>annapan punargilem adhanaimel aridhiyaan minnuthan sudarudai velavan thoodhanum pannarum padaiyodum paasaraik keginnaan innadhaal vilaivenaa ivaiyelaam pagardhalum.</p>

<p>மாற்றலார் தமையட வலியில னாகியே ஊற்றமா மைந்தன்வந் துற்றசொற் கேட்குமுன சீற்றமாய் எரிவிழி சிதறவே வெய்துயிர்த் தாற்றவும் முறுவலித் தரசன்ஒன் றுரைசெய்வான்.</p>	<p>maatralaar thamaiyada valiyila naagiye vutramaa maindhanvan dhutrasor ketkumuna seetramaai yerivizi sidharave veidhuyirth thaatravum muruvalith tharasanon ruraiseivaan.</p>
<p>மைந்தரும் துணைவரும் மருவுபல் சுற்றமும் தந்திரத் தலைவருஞ் சமரினுக் கேகலர் நந்தலில் படையொடு நாளைநான் சென்றுபின் கந்தனைத் திறல்கொடே கடிதில்மீண் டிடுவனால்.</p>	<p>maindharum thunaivarum maruvupal sutramum thandhirath thalaivarunj samarinuk kegalar nandhalil padaiyodu naalainaan sendrupin kandhanaith thiralkode kadidhilmeeen diduvanaal.</p>
<p>போதிர்இப் பொழுதெனப் புகறலும் பணிகுறாத் தூதுவர் போயினார் சூரனாம் அவுணர்கோன் ஏதிலார் தம்மைவென் றிசைபுனைந் திடுதல்மேற் காதலாய் வைகினான் யாவதுங் கருதலான்.</p>	<p>podhirip pozudhenap pugaralum panikuraath thoodhuvar poyinaar sooranaam avunarkon yedhilaar thammaiven drisaipunain thidudhalmer kaadhalaai vaiginaan yaavadhug karudhalaan.</p>
<p>அடுபெரும் போரினை ஆற்றியே ஆற்றலால் முடிவிலா விறல்கொள முன்னுவீ ரர்க்கெலாம் நெடியவளாய்த் திறலிலா நெஞ்சினா ருக்கெலாம் கடியளாய் வைகினான் கங்குலாம் நங்கையே. 390</p>	<p>aduperum porinai aatriye aatralaal mudivilaa viralkola munnuvee rarkkelaam nediyavalaai thiralilaa nenjinaa rukkelaam kadiyalaai vaiginaan kangulaam nangaiye. 390</p>
<p>பிரிகுவார் தங்களைப் பிரிகலா தேனையோர் அருகுதான் நிற்கலா தச்சம்நாண் இன்றியே விரகநோய் தெறுதலால் மிக்கதோர் தூர்த்தராய்த் திரிகுவா ராமெனச் செல்லும்இவ் வெல்லியே.</p>	<p>piriguvaar thangaip pirigalaa thenaiyor aruguthaan nirkalaa thachchamnaam indriye viraganoi therudhalaal mikkadhor thoorththaraaith thiriguva raamenach sellumiv velliye.</p>
<p>பாடுசால் தென்றிசைப் பாடிப்புரந் திடும்இரா ஈடுசால் வெம்பகல் எல்லொடும் வருவது நேடியே மதியெனும் நீள்குடை முன்செல ஓடல்போற் போயதால் உடுவெனும் படையொடும்.</p>	<p>paadusaal thendrisaip paapuran dhidumiraa eedusaal vempagal ellodum varuvadhu nediye madhienum neel kudai munsela odalpor poyadhaal vuduvenum padaiyodum.</p>

<p>மையிருட் கலையினை மகிழ்நனாம் மதிநிலாக்  கையினால் நீக்கியே கலவிசெய் தகலுழி  வெய்யவன் வருமெனா வெளட்கியத் துகிலுடஇ  ஓய்யெனப் போயினாள் கங்குலென் றுற்றுளாள்.  393</p>	<p>maiirut kalaiyinai magiznanaam madhnilaak  kaiyinaal neekkiye kalavisei thagaluzi  veiyavan varumena velagiyath thugiluteeie  oiyenap poyinaal kangulen drutrulaal. 393</p>
<p>ஆகத் திருவிருத்தம் – 456</p>	<p>aagath thiruviruththam – 456</p>

[http://shaivam.org/tamil/sta\\_kanda\\_puranam\\_u\\_4a.htm](http://shaivam.org/tamil/sta_kanda_puranam_u_4a.htm)